



THE CEYLON GOVERNMENT GAZETTE

No 10,524 — FRIDAY, MAY 8, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	749	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North Western Province	—
Land Sales by the Government Agents —		North Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—	Land Acquisition Notices	752
Northern Province	—	Notices under the Land Development Ordinance	763
Eastern Province	—	Land Redemption Notices	764
North Western Province	—	Land Resumption Notices	—
North Central Province	—	Miscellaneous Land Notices	770
Province of Uva	—	Lands under Peasant Proprietor Scheme	—
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries &c

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,115 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ihala Timbiriya in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 2, 6, 9, 11, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 25, 31, 32, 34, 36, 37, 39, 40, 41 and 42 in village plan No 3,019 (Vide Settlement Notice No 2,053)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty seventh day of February, 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Page No
1	—	A 29 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	43	19 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
2	44	0 2 20	S 26,641	5 (4) (c)	Wanniamuge Kirimenka of Ihala Timbiriya	—	Kurunegala	B 318	284
2	45	0 3 38	S 26,648	5 (4) (c)	(1) Appuhamige Tikiri Banda of Ihala Timbiriya and (2) Korale Gamaralage Ran Menka of Nettipolagama	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	285
2	46	0 2 0	S 26,646	5 (4) (c)	Korale Gamaralage Appuhamige Dingiri Appu of Ihala Timbiriya	—	Kurunegala	B 318	286
2	47	0 0-34	—	5 (1)	The Crown	—	—	—	—
2	48	0 1 38	S 26,640	5 (4) (c)	(1) Wanniamuge Kiri Menka and (2) Wanniamuge Puchi Menka, both of Ihala Timbiriya	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	287
2	49	0 2 24	S 26,645	5 (4) (c)	Wanniamuge Puchi Menka of Ihala Timbiriya	—	Kurunegala	B 318	288
2	50	0 2 26	S 26,643	5 (4) (c)	Hithamy Mudiyanselage Kirti ratne of Mamunugama	—	Kurunegala	B-318	289

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
2	51	1 0 2	S 26,644	5 (4) (c)	Hithamy Mudiyansele Ukkurale Punchi Banda of Mamunugama	—	Kurunegala	B 318	290
2	52	1 2 0	S 26,636	5 (4) (c)	(1) Disanayaka Mudiyansele Appuhamige Mudiyanse of Ihala Timbiryawa (2) Disanayaka Mudiyansele Appuhamige Dingiri Appu of Kanawa, (3) Disanayaka Mudiyansele Appuhamige Kapuru Banda, (4) Disanayaka Mudiyansele Punchi Bandage Herat Banda, (5) Disanayaka Mudiyansele Punchi Bandage Bandaranayaka, (6) Disanayaka Mudiyansele Punchi Bandage Ranaweera, and (7) Disanayaka Mudiyansele Punchi Bandage Dingiri Amma all of Nikawewa	Settled in undivided shares of seven twelfths to (1), one fourth to (2), one twelfth to (3), and one forty eighth each to (4), (5), (6) and (7)	Kurunegala	B 318	291
2	53	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
11	54	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
11	55	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
11	56	0 2 0	S 26,633	5 (4) (c)	Disanayaka Mudiyansele Mudiyansele Kiri Menka of Ihala Timbiryawa	—	Kurunegala	B 318	292
11	57	0 2 15	S 26,635	5 (4) (c)	(1) Hithamy Mudiyansele Wannamige Ukkur Banda and (2) Semasingha Bandarale Bandage Kiri Banda, both of Mamunugama	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	293
11	58	0 1 38	S 26,638	5 (4) (c)	(1) Pradana Mudiyansele Dingiri Banda, Ex Vel Vidane, and (2) Pradana Mudiyansele Appuhamy, both of Ihala Nettipolagama in Wann Hatpattu	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	294
11	59	0 1 38	S 26,639	5 (4) (c)	Pradana Mudiyansele Mutu Menka of Ihala Nettipolagama	—	Kurunegala	B 318	295
11	60	0 1 39	S 26,652	5 (4) (c)	(1) Disanayaka Mudiyansele Dingiri Appuge Kapuru Banda and (2) Disanayaka Mudiyansele Dingiri Appuge Heen Amma, both of Ihala Nettipolagama	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	296
11	61	18 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
13	62	4 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
13	63	0 2 2	S 26,653	5 (4) (c)	Punchirale Ranhamy of Ihala Gama in Pahala Wisideke Korale	—	Kurunegala	B 318	297
15	64	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
15	65	1 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	18 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 2 1	S 26,634	5 (4) (c)	Disanayaka Mudiyansele Dingiri Bandage Wannamige of Ihala Timbiryawa	—	Kurunegala	B 318	298
21	—	0 1 22	S 26,649	5 (4) (c)	Korale Gamaralale Mutu Menka of Ihala Timbiryawa	—	Kurunegala	B 318	299
22	66	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
22	67	0 2 1	S 26,649	5 (4) (c)	Korale Gamaralale Mutu Menka of Ihala Timbiryawa	—	Kurunegala	B 318	299
22	68	3 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 3 30	—	5 (1)	The Crown	—	—	—	—
25	69	1 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
25	70	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	1 1 21	S 26,637	5 (4) (c)	(1) Narayana Angamma and (2) Narayana Perumal, both of Ihala Timbiryawa	Settled in undivided shares of one half each	Kurunegala	B 318	300
32	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 0 11	S 26,647	5 (4) (c)	(1) Appuhamige Dingiri Appu of Ihala Timbiryawa and (2) Korale Gamaralale Mutu Menka of Nettipolagama	Settled in undivided shares of one half each	Kurunegala	B 319	1
37	77	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
37	78	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
37	79	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
37	80	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
37	81	0 1 3	S 26,642	5 (4) (c)	Hithamy Mudiyansele Wannamige Ukkur Banda of Mamunugama	—	Kurunegala	B 319	2
39	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
41	71	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
41	72	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
41	73	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
41	74	1 0 8	S 26,650	5 (4) (c)	(1) Korale Gamaralale Kiri Menka and (2) Korale Gamaralale Punchi Menka, both of Ihala Timbiryawa	Settled in undivided shares of one half each	Kurunegala	B 319	3
41	75	0 3 0	S 26,651	5 (4) (c)	Korale Gamaralale Kiri Menka of Ihala Timbiryawa	—	Kurunegala	B 319	4
41	76	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	16 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo this 18th day of March, 1953

B MAHADEVA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,116 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,769 of July 25, 1941 and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Wirawewa in the Magul Medagandahaye Korale East of the Wann Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, and 21 in village plan No 3,136 (vide Settlement Notice No 2,356)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo this Fourteenth day of November, 1952

CHARLES ABAYASEKERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
1	22	71	3	10	—	5 (1)	The Crown	—	—	—	—
1	23	1	2	21	—	5 (1)	The Crown	—	—	—	—
1	24	0	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
1	25	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
1	26	1	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
1	27	0	1	17	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0	0	36	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
4	53	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
4	54	0	3	7	—	5 (1)	The Crown	—	—	—	—
4	55	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	1	12	—	5 (1)	The Crown	—	—	—	—
6	28	7	3	34	—	5 (1)	The Crown	—	—	—	—
6	28½	0	0	2	—	5 (1)	The Crown	—	—	—	—
6	29	1	1	33	—	5 (1)	The Crown	—	—	—	—
6	30	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
6	31	0	3	6	S 25,914	5 (4) (c)	Rajagopala Mudiyanselege Seyyadu Mohammaduge Hamidu of Galpano	—	Kurunegala	E 221	283
6	32	0	3	4	S 25,915	5 (4) (c)	(1) Rajagopala Mudiyanselege Segutambige Selema, Vel Vidane, (2) Rajagopala Mudiyanselege Segutambige Hamidu, (3) Rajagopala Mudiyanselege Segutambige Saramma (4) Rajagopala Mudiyanselege Segutambige Pathumuttu, (5) Rajagopala Mudiyanselege Segutambige Maimu Umma (6) Rajagopala Mudiyanselege Omerulebbege Ahamadul Lebbe (7) Rajagopala Mudiyanselege Abubacker Vidanege Meera Lebbe, and (8) Rajagopala Mudiyanselege Abubacker Vidanege Ibura Lebbe, all of Abokkagama	Settled in undivided shares of two elevenths each to (1), (2) and (6), and one eleventh each to (3), (4), (5), (7) and (8)	Kurunegala	E 221	284
6	33	2	0	9	S 25,916	5 (4) (c)	(1) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Segutambi, Village Headman of Abokkagama, (2) Rajagopala Mudiyanselege Mohideenpitche Velvidanege Pakkurtamby, (3) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Habibu Mohammadu, (4) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Aisa Umma, (5) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Seenu Abideen, (6) Rajagopala mudiyanselege Mohideenpitche Velvidanege Rafiaumma, (7) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Kadu jaumma, (8) Seramudalige Alma Nachchi, (9) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Suleha Beebee, all of Abokkagama, (10) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Pathumma of Namuwawa in Magul West Korale, (11) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Mohamadul Jabal, (12) Rajagopala mudiyanselege Mohideenpitche Velvidanege Mammunachchi, (13) Rajagopalamudiyanselege Mohideenpitche Velvidanege Jainambu, and (14) Rajagopala mudiyanselege Mohideenpitche Velvidanege Hawwaumma, all of Abokkagama	Settled in undivided shares of sevenths — seventy seconds each to (1), (2), (3), (5) and (11), seven one hundred and forty fourths each to (4), (6), (7), (9), (10), (12), (13) and (14), and one eighth to (8)	Kurunegala	E 221	285

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
6	34	2 0 1	S 25,917	5 (4) (c)	Rajagopalamudiyanselage Meera lebbage Naurupitche of Wirawewa	—	Kurunegala	E 221	286
7	—	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
10	35	1 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
10	36	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
10	37	6 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
10	38	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
10	39	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
10	40	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
10	41	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
11	42	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
11	43	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
12	44	0 1 39	S 25,918	5 (4) (c)	Rajagopalamudiyanselage Mohi deenpitche Velvidanage Segu tamb, Village Headman of Abokkagama	—	Kurunegala	E 221	287
12	45	0 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
13	46	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
13	47	1 0 5	S 25,919	5 (4) (c)	Rajagopalamudiyanselage Nauru pitchege Udumalebbe of Wirawewa	—	Kurunegala	E 221	288
13	48	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
14	49	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
14	50	0 0 32	S 25,919	5 (4) (c)	Rajagopalamudiyanselage Nauru pitchege Udumalebbe of Wirawewa	—	Kurunegala	E 221	288
15	—	0 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	—	0 0 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
21	51	21 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
21	52	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 18th day of March, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/7638/J/LG/2462

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 600 ft by 15 ft out of the land called Sudumalpitiyawatta, situated in Murutenge village Murutenge Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by fence of Perera Singho's boundary,
East and West by the remaining portions of the same land,
South by Kurunegala V C cart road

Ref No J/LG/2462,
Colombo, March 31, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about $\frac{1}{4}$ acre, out of the land called Dalupotha Estate, situated at Pahalagama, Aluthkuru Korale South-Colombo District, and bounded as follows —

North by Madavaala Ela,
East by a portion claimed by Mr K D Dianasieyes Perera,
South by Irrigation channel,
West by Dalupotha Estate claimed by Mr D O Gunawardane

(2) Ten allotments of land, in extent approximately 0 A 1 R 6 21 P, out of the lands called Elhenpitiyakumbura, Diyakaduwe kumbura, Dalupotha Owita and Kongahawatta, more particularly described as parts of lots 17, 18, 19, 38, 39, 40, 41, 45, 46 and 47 in preliminary plan No A 1,637 and situated in the village Akarawita, Aluthkuru Korale South, Colombo District

Ref No Q 3,723/J/AL/691,
Colombo, March 17, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 1A 1R 4P from the land called Embillaowita Estate, situated at Dadagamuwa, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North and east by portions of the same land,
South by the land called Embillaowita Kumbura,
West by a portion of the same land, and Dadagamuwa V C Road

Signified by me

S F AMERASINGHE
Permanent Secretary

Ref No Q 4552/J/LLD/25/53
Colombo, April 1 1953

P B BULANKULAME
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 2A 0R 4P, out of the lands called Godawelakele and Delgahawatta, situated at Otarawadiya, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows —

North by lot A of the land belonging to Cornelia Siriwardana Hamine,
East by the other portion of the land belonging to Cornelia Siriwardana Hamine,
South by Village Committee Road
West by road reservation to lot A of the land belonging to C Siriwardana Hamine

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4524/J/E/2939
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about $\frac{1}{2}$ acre of the land belonging to Mr F Goolam Hussein, situated at Mt Lavinia, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by the property owned by Mr Leo de Alwis,
East by Hotel Road
South by the property owned by Mr K T de Silva and others,
West by the remaining portion of the same land

Ref No Q 4448/J/PI/2720
Colombo, March 27, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 acres from the land called Baduwatta, situated at Kalubowila East, within the Urban Council Limits of Mt Lavinia, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by Woodland Avenue,
East by a portion of the same land
South by the land called Kahatagahawatta *alias* Bulugahawatta claimed by M Pabilis Perera and others and Maragahawatta claimed by M D Puchi Nona,
West by the land called Delgahawatta and Bomigahawatta claimed by Mrs E M Weerakoon

Signified by me

S F AMERASINGHE
Permanent Secretary

Ref No Q 4339/J/HLG/2288
Colombo, March 31, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent approximately 2 roods and 25 perches, out of the land called Mahalyadde, situated in Ethilgodra, within the Municipal limits of Galle, Four Gravets Galle District, and bounded as follows —

North by Hayley Road,
East and south by land owned by Yattugoda Badalge Lasin Nandawathne and others,
West by land owned by the Municipal Council

Ref No J/LG/2354,
Colombo, March 16, 1953.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development,

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called St Leonard's Estate, in extent about 5A 0R 05P situated at Ragala village, D R O's Division of Walapone, Nuwara Ehiya District, and bounded as follows —

North and West by Estate Road,
East by St Leonard's Estate,
South by R C Church premises

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/E/1834 (L D 1197/LE),
Colombo, February 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

Kachcheri Ref No L 3285

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent about 3 acres 2 roods and 18 4 perches, out of the land called Pitakande Estate, situated in Nalanda village, Wagapanaha Udasiya Pattu, Matale North, Matale District, and bounded as follows —

North by Bogahamullawatta claimed by N H B Perera,
East by Kandy Jaffna Road,
South and west by part of lot 199 in T P 142,689 claimed by Alagappan Chettiar

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/TW/1705,
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 20' x 20' from the land called Karagahawatta, situated at Yattowita, Sriyane Korale East, Colombo District, and bounded as follows —

North and east by the remaining portions of the same land
South by V C Road
West by footpath

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4520/J/LG/2901
Colombo, March 31, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land in extent about 1 R., described as premises bearing Assessment No 106A, Circular Road, situated within the Town Council Limits of Kochchikade, Alutkuru Korale North (A), Colombo District, and bounded as follows —

North by Circular Road,
East by land claimed by Mrs P W E Fernando,
South by land claimed by Dr J R Perera,
West by land claimed by Mr A Jayawardane

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4391/J/LG/2801
Colombo, March 24, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Mahgawatta, in extent about 3 acres, situated at Etul Kotte, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North east by Palace Road,
East by property belonging to Mr M P Gomez,
South by Ancient Road,
West by Ancient Road and property belonging to N S Nakalanda and M A Perera

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4423/J/E/2671
Colombo, April 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The lease hold rights of all those allotments of lands called Watagalahena, Kobulwela, Nugagalahena, Kohombagahadama, Lindagawahena and Ambagahaakkare, totalling in extent 38 A 3 R 27 1 P, situated in the villages of Watagala and Dematagollegama, Village Headman's Division of Medalessa Tulana D R O's Division of Kalagam Palata Nuwarakalawiya, North Central Province and described as lots 20 and 22 to 35 in Inset 4 to F T P 15, lots 37 to 59 in Inset 5 to F T P 15 and lots 72, 73, 74, 75, 179, 183 and 189, in FVP 1083

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/AL/2060/L R 980 (1),
Colombo, February 7, 1953

P B BULANKULAME
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Eighteen allotments of lands called Pitawilalanda Godakele and Poduhena, in extent about 18 acres and more particularly described in preliminary plan No 201, situated at Tunnana, Hewagam Korale, Colombo District, and said to have been allotted on permits under the Land Development Ordinance to the following —

- (1) L Jorans, Pitawilalanda, (2) N Jams, Pitawilalanda, (3) D Veluma, Godakele, (4) K Aka, Godakele, (5) R P Micha, Poduhena, (6) P P Singiththa, Poduhena, (7) P P Asanda, Poduhena, (8) Y Seda, Poduhena, (9) A Kiribabie, Poduhena, (10) P P Genendara, Poduhena, (11) R P Sawwa, Poduhena, (12) Y P Babbuwa, Poduhena, (13) D P Jema, Poduhena, (14) H P Seenaththa, Poduhena, (15) D Batta, Poduhena, (16) N Babbuwa, Poduhena, (17) E P Soothiya, Poduhena, (18) E Jema, Poduhena

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4492/J/DEA/2,832
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 4,900 sq feet from the land called Danpittenna, situated at Urugamuwa West, Wellaboda Pattu and Four Gravets, Matara District, and bounded as follows —

North by the land called Balagewatta,
East and West by portion of the same land,
South by Ratmale Walasgala P W D Road

Ref No J/LG/2693,
Colombo, March 30, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1,500 square feet from the land called Koskolawatta, situated at Kumbaloluwa, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by a portion of the same land claimed by I P Selonchi,
East by a portion of the same land claimed by H P Sutiya,
South by Veyangoda Kaleliya P W D Road,
West by water course (Ela)

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4,523/J/LG/2,920
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Alubogahawatta, in extent about $\frac{1}{2}$ acre, situated at Maharagama, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by Maharagama Old Road,
East by the land claimed by Mrs P D Mansalu,
South by Colombo Avissawella New Road,
West by Bo tree and worshipping place

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4527/J/LG/2937
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 34 ft by 145 ft out of the land called Madawachchiyekele, Madachchiyakadenilam (parts of lots 20 and 20A in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land belonging to R G Gunawardene and 2 others,
East by land leased to J Arumugam,
South by land claimed by A Annammah,
West by P W D Road

(2) A portion in extent about 28 ft by 65 ft out of the land called Madawachchiyakadenilam (parts of lots 20A2, 20A3 and 20 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land claimed by A Paruwathie
East and South by Government Dispensary land,
West by P W D Road

(3) A portion in extent about 15 ft by 145 ft out of the land called Madawachchiyakade, Madawachchiyakadenilam (parts of lots 20 and 20A in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land leased to R G Gunawardene,
East by Crown land,
South by land claimed by A Paruwathie,
West by P W D Road

(4) 2 portions in extent about 23½ ft by 67 ft and 15½ ft by 72 ft out of the land called Madawachchiyakade, (parts of lots 16 A 4 and 16 in F V P 113) situated at Madawachchiya village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land claimed by Sahul Hameed,
East by Crown land,
South by land leased to E Mutusamy,
West by P W D Road

(5) A portion in extent about 40½ ft by 75 ft out of the land called Madawachchiyakade (part of lot 16 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land claimed by A Maheswari,
East by Tisbamba,
South by land claimed by A Nadaraja and Vmayagampillai,
West by P W D Road

(6) A portion in extent about 7 acres 1 rood and 38 perches (lot 25 in F V P 113) out of the land called Segutambiakkarahena, situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land leased to M Mohiyadeen and Horow Ela,
East by lot 26 in F V P 113,
South by Horow Ela
West by P W D Road

(7) A portion in extent about 40 perches out of the land called Madawachchiyakele (part of lot 54 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North and East by part of lot 54 in F V P 113,
South by lot 21 in F V P 113,
West by lot 14P40 in F V P 113

(8) A portion in extent about 5 5 perches out of the land called Madawachchiyakele (lot 14P 40 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District

(9) A portion in extent about 25 ft by 79 ft out of the land called Madawachchiyekele (part of lot 14 P 41 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North and East by Crown land,
South by private land,
West by reservation along Kandy Jaffna Road

(10) A portion in extent about ¼ acre out of the land called Madawachchiyakele (part of lot 14 in F V P 113), situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by lot 14B in F V P 113,
East by leased land,
South by reservation along Ela,
West by Crown land

(11) A portion in extent about 24 ft by 60 ft out of the land called Madawachchiyekele, situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by private land of S Vmayagampillai and Nadaraja,
East by Tisbamba,
South by Crown land,
West by reservation along P W D Road

(12) A portion in extent about 1 acre out of the land called Madawachchiyekele, situated at Madawachchiya Village, Nuwaragam Palata East, Anuradhapura District, and bounded as follows —

North by land of Majeed,
East by reservation along Ela,
South by lot 51 in F V P 113,
West by Ela

Ref No J/E/1637/LR 1220,
Colombo, February 19, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

LD 4371

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 roods out of the land called Kurundupottewatta *alias* Kurundupota Estate, situated in Hurukaduwa Madage, Pata Dumbara, Kandy District, Central Province, and bounded as follows —

North, South and West by portions of the same land,
East by V C path

Reference No J/HLG/1382,
Colombo, March 28, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

L D 4465

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Wadiyagodawatte, in extent about 1½ acres, situated in Udapitiya Village in Pata Hewaheta Division Kandy District, and bounded as follows —

North by land called Wadiyagodawatte belonging to Mr P Mohammed Hussein,
East by land called Wadiyagodawatte belonging to Meera Saibo, V H
South by school garden and path leading to school and
West by now road

Ref No J/E/1837,
Colombo, July 19, 1952

By order of,
P B BULANKULAME,
Minister of Lands and Land Development
S F AMERASINGHE,
Permanent Secretary

L D 4632

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) The land called Pitiyegedera Estate, in extent about 0 A 1 R 24 P, situated in Pitiyegedera Village, Pata Dumbara Division Kandy District, and bounded as follows —

North and East by Kotikaambewatta
South by Kandy Panwila Mam Road,
West by Bogahamula Watta

(2) A portion in extent about 1 A 0 R 0 P out of the land called Kotikaambewatta, situated in Pitiyegedera village, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows —

North by paddy field
East by Kotikaambewatta
South by Pitiyegedera Estate
West by Delkadutenna Watta

Ref No J/E/2461
Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 3 perches from the land called Hunukoratuwawatta, bearing lot No 215 in Town Survey and Assessment Plan No O 25/49 2 West, situated at Nupe within the Urban Council Limits of Matara, Wellaboda Pattu and Four Gravets, Matara District, and bounded as follows —

North by premises No 2541, 2542 and 2540,
East by Totamunne Road,
South by a portion of the same land,
West by premises No 2543

Ref No J/LG/2679 LB 2146
Colombo, April 25, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

(1) A portion, in extent about 0 A 1 R 14 5 P, of the land called Maragaswela, Millagaswela, &c, situated at Puhambugoda Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by Kalutara Matugama Road,
East and West by paddy fields,
South by garden land

and is claimed by—

- (1) Aron Appuhamy
- (2) K Abraham Appuhamy,
- (3) K Wilham Appuhamy and several others, all of Puhambugoda, Dodangoda

(2) A portion, in extent about 0 A 0 R 18 2 P, of the land called Maragaswela, Millagaswela, &c, situated at Puhambugoda, Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by garden land,
East by paddy fields claimed by Davith Appuhamy, G P Jayawardena, Martin Jayasinghe, Abraham Jayawardena and G A Jarhs Singho,
South by Dola,
West by fields claimed by K Arnolhamy

and is claimed by—

- (1) Davith Appuhamy,
- (2) G P Jayawardena,
- (3) Martin Jayasinghe,
- (4) Abraham Jayawardena,
- (5) C A Jarhs Singho, all of Puhambugoda, Dodangoda

(3) A portion, in extent about 0 A 0 R 18 2 P, of the land called Maragaswela, Millagaswela, &c, situated at Puhambugoda, Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by garden land,
East by fields claimed by Davith Appuhamy, G P Jayawardena, Martin Jayasinghe and others,
South by Dola,
West by fields claimed by K Arnolhamy

and is claimed by—

(1) K Arnolshamy of Puhambugoda, Dodangoda

(4) A portion, in extent about 0 A 0 R 18 1 P, of the land called Maragaswela, Millagaswela, &c, situated at Puhambugoda, Pasdun Korale West, Kalutara District and bounded as follows —

North by Dola,
East by fields (Kajugahawela),
South by garden land,
West by fields (Kajugahawela)

and is claimed by—

(1) G D Hendrick Appuhamy,
(2) M Appusingho, both of Puhambugoda, Dodangoda

Ref No L H 904/J/AL/1424
Colombo, December 22, 1952

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

3 portions totalling in extent approximately 1 R 25 9 P of the lands called Kekuna Walawatta and Kekunawalapillewa, situated in Batuwita Village, Kahatapitiya Village Headman's Division, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

Block A—

North by coconut garden of Munagamage Subanemis Appu,
East by Mimana Ela,
South by fields belonging to Podi Singho,
West by garden of Peter Singho

Block B—

North by Mimana Ela,
East by fields belonging to Sebastian and brothers,
South by Mimana Ela,
West by Mimana Ela

Block C—

North by Mimana Ela,
East by fields belonging to V C Perera,
South by rubber estate belonging to M D D Gunaratna,
West by Mimana Ela

Ref No L H 907/J/AL/1,520,
Colombo, February 17, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/Misc /53/5/J/LG/137/53

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 150 square yards (50 yards × 3 yards) out of the land called Keerichchiyawela Pillewa, situated in Ganthriyaya village, Panakaduwa Palata, Dewameddi Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by the Galleheptiya Ela,
East by the land called Hitinawatta,
South by the remaining portion of the same land,
West by paddy fields

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/LG/137/53
Colombo, April 10, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/7352B/J/LLD/2705 (VE)

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 256 A 2 R 19 P comprising of the undermentioned allotments of land, situated in Alutwewa, Attaragalla Aswedduma and Palukadawela Villages, Thimbriyawa and Palukadawela Palatas, Hathalispaha East and West Korale, Wannu Hatpattu in Kurunegala District

(1) Aswedduma—164 acres 2 roods and 36 perches in extent and bounded as follows —

North by Yodayakanda and Palukadawelahena,
East by Palukadawela Inlet Channel,
South by Andiyakanda and Rambewelayayahena,
West by Attanagallahena Palukadawelahena

(2) Waduresseyaya—57 acres 3 roods and 12 perches in extent and bounded as follows —

North by P W D Road from Abanpola to Ehetuwewa,
East by Andiyagala Rock,
South by reservation for Attaragalla Ela and Attaragalla Tank,
West by Horow Ela

(3) Moragallawelayaya—28 acres and 19 perches in extent and bounded as follows —

North by Kongahamukalana *alias* Welldallemukalana,
East by reservation for Horowwe Ela and Attaragalla Ela,
South by Ambanpola Ehetuwewa P W D Road,
West by Welldallehenayaya and Moragallewelayaya

(4) Helambagahahena—5 acres 3 rods and 32 perches in extent and bounded as follows —

North by Welagawayaya,
East by Mapakadawela *alias* Dombagahakumbua
South and West by Welagawayaya

Ref No J/LLD/2705 (VE),
Colombo, March 24, 1953

P B BULANAUJAME,
Minister of Lands and Land Development

No L D 4103/J/HLG/368

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that portion of land in extent 1A 0R 0SP out of Pattiyyagama Estate, situated in Udagama *alias* Ralmangoda Village, Hewawisse Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more particularly described as lot 2 in P P A 1939

Claimed by late Mrs Elwes of Pattiyyagama Estate—Agents J M Robertson & Co, 6, Prince Street, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri, on June 11, 1953, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 4, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Kandy, April 30, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No L D 4420

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land in extent 0A 0R 39 1 1 from Little Valley Estate, situated in Udagama *alias* Ralmangoda village, Hewawisse Korale, Kandy Gravets and Pata Hewaheta Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in P P A 1,939

Name of Claimant The Amblamana Tea Estates, Ltd, Agents Messrs J M Robertson & Co, 6, Prince Street, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri on June 11, 1953 at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 4, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Kandy, May 1, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4,303

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land in extent 4A 0R 5 5P from Dunbar Estate situated within Hatton Dickoya U C limits, Ambagamawa, Uda Bulathgama, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in P P A 1,958

Name of Claimant The Dickoya Tea Co, Ltd, Agents George Steuart & Co, Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Urban Council Office, Hatton on June 12, 1953 at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Kandy, May 1, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No L 3290

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary Plan No A 1,937 Village—Gongawela (part) Waid No 1, Harasgama, within the U C limits of Matale

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Premises bearing Assessment Nos 559, 561, 563, 565, 567, 569 and 571, Trincomalee Street, Ward No 1 (Harasgama)	Garden contains tiled masonry buildings, all built together	Sri Muthumaniamman Temple, Matale Trustee Mr P Murugiah of Matale	0	12	1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kacheheri, Matale, on June 18, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Matale, May 1, 1953

A R RATNAVALE,
Assistant Government Agent,

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit —

Lot	Name of Land	Supplement No 1 to F V P 68 Description	Village—Puwakattawela Name of Claimant	Extent		
				A	R	P
22	Pahalagederawatte	Coconut garden contains 2 coconut and 2 jak trees 50 years, 5 coconut plants 4 years, 5 kapok, 2 lime, 4 murunga trees 5 years and a thatched mud hut	Medagedera Tissara, Aluthgedera Kirukku, Pahalagedera Rambarana and Pahalagedera Heen Rambarana	0	1	22
23	Do	Coconut garden contains 3 coconut and 7 jak trees 50 years, 2 mee and 9 arecanut trees 20 years, 4 kekuna trees 10 years, 2 lime, 5 murunga and 1 orange trees 5 years and 2 thatched mud huts	Pahalagedera Rambarana, Pahalagedera Ratana, Pahalagedera Hendriya and Pahalagedera Kalua	0	1	23
25	Puwakattawelagamewela	Paddy field contains a masonry well	Aluthgedera Kalua	0	2	6
26	Meegahamulakumbura	Paddy field	Pahalagedera Santi, ditto Dingiri, ditto Sodina	0	1	18
27	Puwakattawelagamewela	do	Medagedera Tissara	0	1	34
28	Kirimattliyada	do	Pahalagedera Santi, ditto Dingiri, ditto Sodina, ditto Ratana	0	1	9
29	Puwakattawelagamewela	Paddy field contains 4 coconut trees 40 years, 1 mango tree, 60 years, 3 arecanut trees, 10 years	Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale	1	0	29
30	Wagalekumbura	Paddy field	Abeysinha Mudiyansele Kiri Banda, ex Arachchi, Nelpitiya, Nayla	0	1	17
31	Do	do	Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale	0	2	0
32	Puwakattawelagamewela	do	Medagedera Tissara, ditto Pusumbi, Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale	0	0	31
33	Ullange Kumbura	do	Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale	0	0	15
34	Gamewelekumbura	do	Medagedera Tissara, ditto Tikiri Kota and Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale	0	0	18
35	Puwakattawelagamewela	Paddy fields contains 4 arecanut trees, 20-30 years and 1 mango tree 10 years	Medagedera Tissara	0	1	0
36	Do	Paddy field	Pahalagedera Punchi Kura, ditto Suramba, ditto Tikiri Ukkua, ditto Bussarana	0	1	0
37	Do	do	Adikaram Walauwe William Banda, ditto Wijeratna Banda, ditto Bandaramenike all of Alutgama, Wahacotte	0	1	31
38	Do	do	Pahalagedera Sunda Raya, ditto Punchi, ditto Suramba	0	0	16
39	Gamewela	do	Medagedera Heen Banda	0	0	31
40	Ullangekumbura	do	Nettikumarage Abeyasinha of Porokaragama, Madipola	0	0	19
41	Do	do	Ullangedera Punchina	0	0	27
42	Lindagawawipala	Paddy field contains 1 coconut tree 40 years and 17 arecanut trees 18 years	Pahalagedera Punchi Kura, ditto Suramba, ditto Tikiri Ukkua, ditto Bussarana	0	1	10
43	Pahalagamaddewela	Paddy field	Medagedera Tikiri Kolla, ditto Subaddara, ditto Punchi, ditto Tissara	0	2	0
44	Do	do	Hewahunnige Amaradasa of Trincomalee Street, Matale, Medagedera Tikiri Kolla, ditto Subaddara	0	1	14
45	Puwakattawelagamewela	do	Alutgedera Sendriya	0	0	28
46	Kongahamulakumbura	do	Alutgedera Sendriya, ditto Punchi, ditto Alpina and ditto Kalua	0	1	19
				Total	8	0 17
Lot	Name of Land	Supplement No 1 to F V P 34 Description	Village—Alutgama Name of Claimant	Extent		
				A	R	P
312	Mananwattewela	Paddy field	Sena Nama Muhammadu	0	0	4
313	Do	do	Mananwatta Walauwe Bandaramenike	0	0	5
314	Do	do	Ehelapola Walauwe Tikiri Kumarihamy of Ehelapola, Pallepola	0	0	4
315	Talakriyawagala Mananwattewela	do	Edwin Hulangamuwa	0	1	38
316	Walabowapillewa	Waste land	Adikaram Walauwe William Banda ditto Wijeratna Banda, ditto Bandaramenike	0	0	20
317	Walabowakumbura Walabowapillewa	Paddy field and waste land	Adikaram Walauwe William Banda, ditto Wijeratna Banda, ditto Bandaramenike	0	0	12
318	Mananwattetekubukgahawagala	Paddy field and chena	Claimed by the heirs of Late W Bandaramenike of Tennewalauwa, Matale	0	2	3
319	Mananwattewele Medakumbura	Paddy field	Tikiri Banda Ellepola of Monaruwela, Pallepola and heirs of late M W Seneviratne Banda of Alutgama	0	1	9
320	Kirikongahamulapillewa	Chena	Dhamma Ratna Thero of Nagolla, Wahacotte	0	0	11
321	Godewelekamathagawakumbura, Godewelekamathagawapillewa	Chena, paddy field, and jungle	Loku Banda Kapitipola, Hulangamuwa, Matale	0	2	26
322	Mananwattewela, Mananwattewelepillewa	Paddy field and waste land	Mananwatta Walauwe Bandaramenike	0	1	5
323	Do	do	Koa Moduhammadu Abdul Hameed	0	1	33
324	Mananwattewelenikapallama	do	Adikaram Walauwe William Banda, ditto Wijeratna Banda, ditto Bandaramenike	3	1	16
325	Do	Paddy field	Paki Muhammadu Meerasaibu	0	0	16
326	Do	do	Ehelapola-Walauwe Tikirikumarihamy of Ehelapola, Pallepola	0	0	28
327	Maragahapitiyagodella	Garden contains plantain bushes, 3 years and chena	Unagahagedera Pinhamy, ex Korale of Porokaragama, Madipola	0	0	36
328	Maragahapitiyakumbura	Paddy field	Unagahagedera Pinhamy, ex Korale of Porokaragama, Madipola	0	0	8

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
329	Galwalayaya	Paddy field	Pichchamollu Segu Mohammodu Meera Marikkar of Puttantaaruwa, Tirunelvely, South India and heirs of late Mananwatta Walauwe Seneviratne of Alutgama	0	3	4
330	Galwalayawatta	Chena and coconut garden contains 3 coconut, 1 mee, 1 jak and 1 mango trees 50 years	Mananwatta Walauwe Bandarameniko and M W Seneviratne (deceased) of Alutgama	0	2	16
331	Hathamunepitiya	Paddy field, chena and waste land	Mananwatta Walauwe Bandarameniko, Ratnapala Thero of Nagolla Pansala Wahacotte and Saranankara Thero of Lenawala, Wahacotte	2	1	24
332	Galwalayaya	Garden contains plantain bushes, 2 years	Pahalawattegedera Mudyanse	0	0	21
333	Metigatwelapillewa	Chena	Loku Banda Kapitipola of Hulangamuwa, Matale	0	0	11
334	Metigatwela	Paddy field	Ratnapala Thero of Nagolla Pansala, Wahacotte	2	2	25
335	Abeyaya	Chena	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	0	1	23
336	Adikaramwalauwewatta	Coconut garden contains 4 coconut and 7 jak trees 50 years, 11 kapok trees 8 years, 3 kekuna and 1 arecanut trees 10 years	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	0	1	37
337	Karandagolle Addawalalle kumbura, Addawalallekumbura pillewa	Paddy field and coconut garden contains 2 coconut trees 15 years and 14 kapok trees 8 years	Claimed by the heirs of late Adikaram Walauwe Anula Kumarihamy of Alutgama	1	2	24
338	Karandagallekumbura	Paddy field	Lionel Bandaranaike	0	3	4
339	Karandagollagodedepalakumbura	do	Adikaram Walauwe Sujata Kumarihamy of Kosgolla, Kurunegala	0	1	31
340	Karandagollekamathgawakumbura	do	M M Hanipa of Matale and heirs of Mananwatta Walauwe Seneviratne Banda of Alutgama	0	2	0
341	Karandagollakumbura	do	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	2	0	2
342	Korodawelepahaladepala	do	C H Seneviratne of Akuramboda, Matale	0	3	9
343	Panwalalyadda	do	Adikaram Walauwe Sujata Kumarihamy of Kosgolla, Kurunegala	0	1	33
344	Koradawela	do	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	0	0	30
345	Ebakumbura, Ebakumburupitiye pillewa	Paddy field, coconut garden (abandoned) contains 5 coconut trees 10 years and waste land	Lenawela Walauwe Saranankara Thero, ditto Bandaranaike, ditto Tilakaratna Banda, ditto Anula Kumarihamy of Lenawela, Wahacotte and Lenawela Walauwe William Banda og Udupihille	3	1	16
346	Ebakumbura, Ebakumburupillewa	Paddy field and waste land	Robert Banda Kapuwatte of Kumbiyangoda, Romanis of Kalapitiya, Matale and Punchi Banda Tenne of Weragama Kaikawela	2	0	35
347	Pahalatumpalakumbura	Paddy field	Pahalagedera Bandiya, ditto Rankira, ditto Janusara	1	2	10
348	Pahalatumpalapillewa	Coconut garden contains 29 coconut, 69 kapok, 1 lime, 1 mango, 2 orange, 1 jak, 1 pomegranate, 3 jamanarang, 1 arecanut trees 10 years and a mee plant 5 years	Pahalagedera Bandiya	0	3	10
349	Aswaddumepillewa	Garden contains 1 coconut tree, 1 mango tree 20 years, 1 telembu tree 15 years and 1 kapok tree 3 years	Adikaram Walauwe William Banda	0	2	5
350	Aswaddumekumbura	Paddy field	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	1	3	6
351	Aswaddumelindagawakumbura	do	Adikaram Walauwe Anula Kumarihamy of Alutgama	0	1	27
352	Aswaddumebelgahamulakumbura	do	Adikaram Walauwe William Banda, ditto Wijeratne Banda, ditto Bandaranaike	0	2	10
353	Aswaddumepahalaaddalaha	do	M M Hanipa of Matale and heirs of late Mananwatta Walauwe Seneviratne Banda of Alutgama	0	1	14
354	Aswaddume Ihalaaddalaha	do	Ehelapola Walauwe Tikurikumarhamy of Ehelapola, Pallepola and Sumana Thero of Nagolla, Wahacotte	0	1	10
355	Aswaddumekumbura	do	Adikaram Walauwe Sujata Kumarihamy of Kosgolla, Kurunegala and Lionel Bandaranaike	0	1	17
356	Pahalagederawatta	Garden contains 1 jak and 1 mee trees 30 years and 1 kitul tree 10 years	Pahalagedera Punchi, ditto Heen Ramnarana	0	1	5
357	Pahalagederawatta	Garden contains 1 jak, 1 mango, 1 mee trees 30 years, 5 kapok, 2 kitul and 2 murunga trees 5 years	Heirs of late Medagedera Pini of Moragaswewa, Dambulla	0	1	18
358	Ihalapillewawatta	Garden contains 1 jak tree 30 years, 1 kitul, 1 mango, 4 kapok trees 3 years and a bamboo bush 6 years	Medagedera Lissara	0	0	12

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
359	Erawalyaya	Chena	Mahaarachchilagedera Mudiyanse, Pahalagedera Guruhamy and Pahalagedera Ukkumenika, all of Kirioruwa, Akuramboda	0	1	0
360	Do	do	Arambagedera Dingiri Amma, ditto Guruhamy, ditto Punchi Amma, all of Porokaragama Madipola, and Arambagedera Kirihamy of Kirioruwa	0	1	15 1
361	Do	do	Arambagedera Guruhamy, ditto Dingiri Amma, ditto Punchi Amma, all of Porokaragama, Madipola and Arambagedera Kirihamy of Kirioruwa	0	0	24
Total				35	0	16 1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nalanda Rest house, on June 11, 1953, at 9 30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matale, May 1, 1953

A R RATNAVALE,
Assistant Government Agent

Please quote reference to this number in all correspondence in this connection L D 626 (J/E/804)

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land or servitude to be acquired

Preliminary Plan No A 1,673 Situation — In Bulugolla village, Oya Palata Korale, Walpone Division, Nuwara Eliya District, Central Province

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Ankehpitryehena	Chena contains two permanent buildings (abandoned) one temporary building, two Bo trees and one Burutha tree over 30 years	B G Sudu Menika, B G Dingiri Menika, B G Koin Menika, B G Ran Menika, B G Tikiri Menika, B G Ran Menika, B G Nuwaratne B G Palingu Menika, B G Ukku Menika, B G Sudu Menika, B G Tikiri Menika, B G Heen Menika, B G Appuhamy, B G Bandara Menika B G Punchi Banda all of Bulugolla, Wathumulla	0	2	19 08

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Circuit Bungalow, Nildandahenne, on June 11, 1953, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, April 23, 1953

V A J SENARATNA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LP 6481

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for G/Seedgarden Junction Government Primary School —

Description of the land to be acquired

Supplement No 7 to Final Village Plan No 528 Village—Udugama

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
364	Nakiadeniya Group alias Alutwatta	Low Jungle	Part of T P 43384 covered by lot 13 Claimed by — The Grand Central (Ceylon Rubber Estate Ltd) Agents Carson Cumberbatch & Co Ltd, Colombo	2	0	15 8
Total				2	0	15 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on June 29, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 22, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, May 4, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LB 1741/J/HLG/592

I, Tilak Eranga Goonaratne, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Five allotments totalling in extent of 33 3 perches, out of the lands called Pansalawatta alias Bomurewatta, Arachchgedarawattal Kapuhena, Nagahahena and Paraganawatta, situated in Kapugama East Village, Wellaboda Pattu and Four Gravets, Matara District surveyed and described as lots 1, 2, 3, 4 and 5 in Preliminary Plan A 1,478

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on July 9, 1953, at 11 0 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, May 5, 1953

T E GOONERATNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 837

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950 that the Government intends to acquire the following lands which are required for a public purpose

Lot	Name of Land	Preliminary plan No A 1,782 Village—Chunnakam		Extent A R P
		Description	Names and Addresses of Claimants	
1	Kinnamarakkaladdy <i>alias</i> Kmamarekallatty	Garden (no cultivation)	N Kurusamy Chetty Tharmalingam Chetty, Chunnakam	0 0 10 1
2	Do	Garden contains 5 murunga trees 5 years 1 arecanut tree 4 years 1 breadfruit tree 15 years, 1 tamarind tree 50 years, 15 poovarasa trees 3 20 years, a permanent building (in ruins), a semi permanent building with mud walls and tiled roof, two temporary buildings with mud walls and palmyrah leaves, one cadjan shed, one tea boutique with mud walls and tin roof and a masonry well with tub	(1) S Velupillai Suppiah, Central Mental Hospital, Tanjong Rambutan, Malaya, (2) Veerakathy Arakutty, State Engineer's Office, Ipoh, Perak Malaya, (3) Sellachammal, wife of V Arakutty, C/o Veerakathy Arakutty, State Engineer's Office, Ipoh, Perak, Malaya, (4) S Velupillai Manikkam, Hospital Ipoh, Malaya, (5) Tharayalnayagam, W/O V Apputhurai, (6) Velayutham Apputhurai, Teacher, (7) Singaram, W/O S Murugesu, (8) S Murugesu of Chunnakam	0 2 5 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on July 6, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 25, 1953, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, May 4 1953

P J HUDSON,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/6945/J/E/2073

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired,

An allotment of land called Dawatagahawatta *alias* Dawatagahapitiya *alias* Dawatagahahena, in extent 2 A 0 R 18 2 P, situated in Madawala Village Udukaha Korale South Dambadeni Hatpattuwa in Kurunegala District surveyed and more particularly described as lot 15 in Supplement No 5 to F V P 452

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on June 25, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 18, 1953, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, April 30 1953

N N D JILLA,
for Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7311/J/HLG/617

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Thirteen allotments of land totalling in extent 3 A 1 R 6 P situated in the village of Maralanda, Arampola, Siradumma and Mawata gama in Gandahe Korale Weudawilth Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 1, 2, 2½, 3 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in preliminary plan A 1044

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing with title deeds before me at the Kachcheri, Kurunegala, on July 2 1953, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, May 4 1953

N N D JILLA,
for Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

LRO/APL 2013

NOTICE is hereby given that the Government Agent Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a m on Thursday June 11, 1953, at Galle Kachcheri to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent Southern Province, Galle

May 5, 1953

A C L ABEYFUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Preliminary plan number	A 1290
Village	Gonapinuwela West
Lot numbers	1 2 and 3
Name of permit holder or applicant	Mr Peter Wijewickrema of Dodan kahawila, Hikkaduwa
Extent	4 acres 0 roods 33 perches

E 4

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Government Agent Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a m, on Thursday, June 11, 1953, at Galle Kachcheri to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province, Galle

Colombo, May 5, 1953

A C L ABEYFUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Preliminary plan No	A 1301
Village	Tiranagama
Lot numbers	1 and 2
Name of permit holder or applicant	Mrs J P Gunawardena of Tirana gama, Dodanduwa
Extent	0 acres 2 roods 0 perches

LRO/APL 1573

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a m, on Tuesday, June 16, 1953, at the Kachcheri, Galle, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, S P

Colombo, May 5, 1953

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

house to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof

2 Allotments will be confined to Middle Class Ceylonese

3 All applications must reach the Government Agent at the Kurunegala Kachcheri, on or before May 30, 1953

4 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further

5 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

6 The allottees will be required to take up residence in their allotments

IVAN SAMARAWICKRAMA,
for G A, N W P

Particulars of Land referred to above

Preliminary plan No A 1,183 Village—Ganegoda in Four Gravets, Galle District

Lot Nos	Name of Permit holder or Applicant	Extent A R P	Lot	Village	Approximate extent			Crops for which land is suited
					A	R	P	
1 and 2	Kanyawasam Haputantuge Babunhamy alias Babun Appuhamy of Ganegoda, Akmeemana	1 2 3 0 0 23	2	Manelembuwa	18	0	11	} Coconut and fruit trees
			2F	do		2	0	
			7	do	51	0	6	
			7F	do	33	1	7	
			7P	do	18	2	36	

Particulars of Land to be dealt with

F V P 1,381

Approximate extent		
A	R	P
11	3	25
14	1	25
5	0	0
4	3	37
5	0	7
5	0	10

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS—(MIDDLE-CLASS CEYLONESE)

NOTICE is hereby given that the District Land Officer Kachcheri, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 8 30 a m, on June 11, 1953, at Hettipola Rest

Approximate extent		
A	R	P
66H, 66H1,		
66H2	Koswatte	
66V	do	
66U	do	
66S	do	
66T	do	
66P	do	

Land Redemption Notices

L D—B 49/50

No LA/LRO/53/10/LRO/APL 2613/J/LLD/119/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said Land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,
Colombo, February 17, 1953

P B BULANKULAME
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 2 to F V P No 2,011 Village—Wellarawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
72	Wellarawa Estate formerly known as Gallindehene yaya	Coconut estate contains 2 coconut trees, 25 years	S K R S K R A R Weerappa Chettiar of Okkur Ramnad District, South India	0	0	8
73	Wellarawa Estate formerly known as Gallindehene yaya and Nuga gahahenyaya	Coconut Estate 15 25 years, contains 2 temporary cadjan mud watch huts and a masonry well	do	44	2	12
74	Do	Coconut Estate, 15 25 years	do	0	2	9
Total				45	0	29

LRO/APL 5800—J/LLD/223/53 L B 2181

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Punch Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 82 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Colombo, April 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary Plan A 1,427 Village—Millawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Pansalagawawatta	Coconut garden about 30 years, contains 1 jak tree about 20 years	N A Piyadasa, N A Gnanawathie, N A Karunawathie, N A Kumaraseña, all of Talpavila, Matara, as heirs of K G Darlina de Silva (deceased)	0	0	17 3
2	Do	Coconut garden about 30 years, contains 14 coconut trees and 5 jak trees 20-30 years, 7 coconut plants, 2 arecanut trees, 1 teak and 1 domba tree 2-7 years	do	0	0	18 2
3	Do	Coconut garden about 30 years, contains 3 jak trees 20-30 years	do	0	2	39 2
Total				0	3	34 7

L D—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Victor Alexander Justin Senaratna, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on June 10, 1953, at 10 a.m., and

(b) notify to me in writing on or before June 3, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Eliya, April 29, 1953V A J SENARATNA,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No A 1,816 Village—Lemasooriyagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mgastenna	Bund and footpath	P H Tikirhenaya and Mrs P H Dhanawathie of Hanguranketa	0	0	5
2	do	Paddy field	do	0	0	9
3	do	do	do	0	1	14
4	do	do	do	0	0	7
5	do	do	do	0	3	34
6	do	do	do	0	2	25
7	do	do	do	0	0	7
Total				2	0	21

L D—B 49/50

No L D 1211

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Victor Alexander Justin Senaratna, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on June 10, 1953, at 10 a m, and
- (b) notify to me in writing on or before June 3, 1953 the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Eliya, April 29, 1953

V A J SENARATNA,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No A 1,614 Village—Panangammana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Makuluella	Paddy field and tea 20 years	Suppiah Kankanige Pottu of Panangammana, Ramboda	0 2 35

No LRO/APL/5882—J/LLD/113/53—LP 6551

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such lands shall—
- (a) appear personally or by agent duly authorised in writing before me at the D R O's Office, Baddegama, on June 30, 1953, at 10 a m, and
- (b) notify to me in writing on or before June 23, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Galle, May 5, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 1,395 Village—Ampegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Uramalahadeniya and Kahatapitiyemanella and Uramalahena	Rubber	K L Bastian Appuhami of Broadway Bakery, Defuwala and G Odiris Appuhami of Ampegama, Baddegama	2 0 32 8
Total				2 0 32 8

L D —B 49/50

LRO/APL/5791/L B 2175

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Edmund Mahinda Wijenaike, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matara Kachcheri, on August 10, 1953, at 10 a m, and
- (b) notify to me in writing on or before August 3, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, April 29, 1953

E M WIJENAIKE,
Addl Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 1,380 Village—Walgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Lunuwilagegederawatta <i>alias</i> Jambugahawatta	Garden 50 years	Arthur Weeratunga of Walgama, Matara	0	2	2
2	Do	do	do	0	0	4
Total				0	2	6

L D—B 49/50

LRO/APL/2492/L B 2176

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Edmund Mahinda Wijenaikē, Additional Assistant Government Agent of the Matara District do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matara Kachcheri, on June 26, 1953, at 11 a m, and
 - (b) notify to me in writing on or before June 19, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, May 1, 1953

E M WIJENAIKĒ,
Addl Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 1,382 Village—Walgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kahampalekurundu watte	Coconut garden 45 years, contains two temporary buildings	Kapugamage Charlis de Silva of Walgama, Matara	0	2	27
2	Do	Coconut garden 45 years	do	0	0	6
3	Do	do	do	0	0	3
Total				0	2	36

L D—B 49/50

LRO/APL/2492A/L B 2177

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Edmund Mahinda Wijenaikē, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matara Kachcheri, on June 26, 1953, at 11 a m, and
 - (b) notify to me in writing on or before June 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, May 2, 1953

E M WIJENAIKĒ,
Addl Assistant Government Agent

Schedule

		Preliminary plan No A 1,381		Village—Walgama			
Lot ^{no}	Name of land	Description	Name of Claimant			Extent A R P	
1	Kahampalekurunduwatta	Coconut garden, 5 50 years	Kapugamage Charlis de Silva, of Walgama, Matara			0	1 36
2	Do	Coconut garden, 15 50 years	do			0	0 6
Total						0	2 2

L D.—49/50

LRO/APL/5220—J/LLD/94/53 L B 2181

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Tilak Eranga Goonaratne, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, on July 9, 1953, at 10 a.m. and
 - (b) notify to me in writing on or before July 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, May 5, 1953

T E GOONARATNE,
Assistant Government Agent

Schedule

		Supplement No 1 to final village plan No 559		Village—Porambe Kananke			
Lot	Name of Land	Description	Name of Claimant			Extent A R P	
677	Runagedewelwatta	Coconut garden 6-25 years, contains part of path	U R D Andiris Dias Appuhami of Porambekananke, Imaduwa			0	0 13
678	Do	Coconut garden 4-50 years	do			0	1 17
Total						0	1 30

L D -B 49/50

LRO/APL/4474/LB 2 182

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Edmund Mahinda Wijenaike, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matara Kachcheri, on June 26, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before June 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, April 29, 1953

E M WIJENAIKE,
Addl Assistant Government Agent.

Schedule

		Preliminary plan No A 1,411		Village—Koondeniya			
Lot	Name of Land	Description	Name of Claimant			Extent A R P	
1	Medagalketiyeawatta	Coconut garden 25 to 40 years, contains one temporary building and an earth well	Service Walgamage Babarenda, Kottagoda			2	0 23
2	Do	Coconut garden, 25 to 40 years	do			0	3 35
Total						3	0 18

L D—B 49/50

Reference No LRO/APL 4387 A—/J/LLD/183/53/LG 147

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, M G V P Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Resthouse Ambepussa, on June 19 1953, at 9 00 a m and
 - (b) notify to me in writing on or before June 12, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachchery,
Kegalla, April 27, 1953

M G V P SAMARASINGHE,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No A 743 Village—Mayinnoluwa and Dorawaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
	Mankadagawawatta <i>alias</i> Thala owitchekebalitennewatta	Coconut garden about 40 years	Dombatadempathrannehelage Maglis Singho and Miss Kaluarachchige Nandawathie Wansalatha (minor), both of Kukulpone, Dorawaka	0 0 23
2	Do	Coconut garden about 40 years contains 1 coconut plant 4 years, 2 jak trees 30 years and 12 arecanut trees 15 years	do	0 0 8
2	Do	Coconut garden 40 years	do	1 3 22
4	Do	Coconut garden contains 2 coconut plants 4 years, 1 jak tree 30 years and 5 arecanut trees 4 years	do	0 1 12
Total				2 1 25

L D—B 49/50

Reference No LRO/APL 4387—J/LLD/4/53/LG 138

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, M G V P Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Resthouse, Ambepussa, on June 19, 1953 at 9 00 a m, and
 - (b) notify to me in writing on or before June 12, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachchery
Kegalla, April 27, 1953

M G V P SAMARASINGHE,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No A 741 Village—Mayinnoluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Boonugekumbura	Paddy field	H M D Jayatillaka Bandara of "Jayasiri", Galapitamada	0 1 31
2	Do	do	do	0 1 4
3	Do	do	do	0 0 8
Total				0 3 3

Miscellaneous Land Notices

LEASE OF PRODUCE OF LAND IN PP 20394—KOTTE

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive sealed tenders for the lease of the right to take grass on lots 1, 2, 19, 20, 21, part of 22 excluding the encroachment, 23, 24, 25, part of 26 excluding the encroachment, 27, 28, 29, 30, 31, 33, 34, 40, 41, 41A, 41B, 41C, 41D, 41E, 41F, 41G, 42, 43, 44, 46, 47A, 47B, 47C, 47D, 47E, 48, 49, 50, 51, 52, 53, 62, 63, 64, 65, 66, 88, 89 in P P 20394. Tenderees which should be in sealed envelopes superscribed "Tender for lease of Produce in Grassland in P P 20394—Kotte", will be received at the Colombo Kachcheri until 11 a.m. on June 8, 1953, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent, by duly accredited agents that their tenders have been made in good faith.

Conditions

- (1) The Tenderer whose tender is accepted (hereinafter referred to as the lessee) will be required to deposit immediately the tender is accepted $\frac{1}{3}$ of the amount tendered by him as cash security. The sum will be held in deposit and refunded to him on the expiry or the earlier termination of the lease. The Government Agent will have the right to confiscate the whole or any part of this security for breach of any condition of the lease.
- (2) The lessee will be required to pay any rates and taxes which may be levied by the Local Authority of the area in respect of the right to be leased.
- (3) The lessee will be required to sign a lease permit of the lease as soon as he is called upon to do so by the Government Agent.
- (4) The lease may be terminated at any time by the Government Agent, on one Calendar month's notice in writing being served on the lessee personally or by Post under registered cover, addressed to him to his last known or usual place of abode or affixed in a conspicuous portion on the land.
- (5) This permit will be personal to the lessee.
- (6) The lessee shall not erect any permanent or semi permanent buildings nor make any permanent plantations on the land except with the consent of the Government Agent.
- (7) The lessee shall not fell or in any way damage, or allow to be felled or in any way damaged, any trees growing on the land, except with the consent of the Government Agent previously obtained in writing.
- (8) On the expiry of the lease, the lessee shall deliver quiet possession of the land to the Government Agent, or any person acting on his behalf.
- (9) Further particulars may be obtained at the Colombo Kachcheri.

A. ST. V. WIJEMANNI,
A. G. A.,
for Government Agent, W. P.

The Kachcheri,
Colombo, April 29, 1953

GALLE DISTRICT F V P 656 ANKOKKAWALA SALE OF GRANT OF PLUMBAGO MINING IN LOTS 311 AND 313

NOTICE is hereby given that the Government Agent, Southern Province (hereinafter referred to as the Government Agent) will receive tenders for the lease of the right to mine for plumbago in lots 311 and 313 in F V P 656, in extent 1 acre 0 roods 12 perches and 1 acre 0 roods 15 perches respectively, situated in Ankokkawala village in Four Gravets of the Galle District, for a term of five years subject to the following conditions—

2. Tenderees which must be enclosed in sealed envelopes superscribed "Tenders for Mining Plumbago" will be received at the Galle Kachcheri until 3 p.m., on Tuesday, June 23, 1953, when they will be opened. All persons making tenders will be required to be present in person or satisfy the Government Agent, by some duly accredited agent that the tender is made in good faith.

3. No tender below the upset premium of Rs 100 per acre will be accepted.

4. The person, whose tender is accepted, shall forthwith pay to the Government Agent 10 per cent of the amount of his tender, and shall sign the conditions of lease on which the tender is accepted. Should such person fail either to pay the said sum of money or sign the conditions of the lease, the Government Agent, shall be at liberty to reject his tender. The balance amount of the tender shall be paid within one month.

5. On payment to the Government Agent, within the time specified of the full amount of the tender, the minimum royalty for one year and the security specified at (e) below, the successful tenderer shall be entitled to be put into possession of the land, and to receive an indenture of lease containing the following conditions, amongst others—

- (a) The term of the lease shall be five years with an option of renewal for a further term of five years upon such conditions as the Government Agent may consider suitable. Provided that the lessee shall be entitled to terminate the lease by giving six months' notice in writing to the lessor.
- (b) The lessee shall be entitled to utilise all such timber on the land as may be required by him for the purpose incidental to the lease. He shall, however, not be entitled to remove any timber whatsoever from the land without the prior written permission from the Government Agent, or other wise than in accordance with the conditions of such permission.
- (c) The lessee shall not be entitled to mine for or remove any minerals other than plumbago from the land.
- (d) The lessee shall not throw the spill, & etc., into the adjoining land.
- (e) The lessee shall deposit with the Government Agent a sum of Rs 100 per acre as security for the due fulfilment of the conditions of the lease.
- (f) The lessee shall pay as royalty to the Government Agent at the Galle Kachcheri, in advance, on or before the 15th day of July in each year a sum of three hundred rupees calculated at the rate of Rs 100 per acre or part thereof of the land. Provided that if the sum calculated at 5 per centum of the value of the plumbago won from the land during the year in respect of which the aforesaid amount was paid exceeds such amount, the lessee shall pay such excess within 30 days of a notice served upon him by the Government Agent or left on the land.
- (g) The lessee shall further pay in respect of such parts of the land which shall from time to time be occupied or used by the lessee under the authority of the lease a surface rent at the rate of five rupees per acre, per annum, until such land shall cease to be occupied or used and shall be returned to its original condition. This rent shall be paid within 30 days of notice served upon the lessee by the Government Agent or left on the land.

6. The lessee shall, when required to do so by the Government Agent, deposit a sum of Rs 37.35 on account of the cost of the diagram to be attached to the lease.

7. If at any time after the acceptance of the tender, but before the issue of the indenture of lease, it appears to the Government Agent, that the calling for tenders for the right to mine for plumbago in the said land was due to some mistake or oversight, but for which the same would not have been advertised for lease, or that there is pressing need for the retention of the said land by the Crown the Government Agent, may declare the said lease cancelled and thereupon the successful tenderer shall be entitled to a refund of any sum deposited by him, but to no compensation on any other relief whatsoever.

8. Should the successful tenderer or any attorney duly authorised by him for the purpose fail or neglect for any reason whatsoever to sign the Indenture of lease within ten days of it being presented to him for signature or a notice in writing to present himself at a place to be specified therein to sign the said Indentures, or to pay the amount of tender, security, royalty, surface rent or the cost of the diagram mentioned in the preceding paragraphs hereof, the Government Agent, shall be entitled to declare the said lease cancelled and to confiscate as liquidated damages and not as penalty any sum of money which the successful tenderer has deposited. The successful tenderer, shall thereupon, not be entitled to any refund of any sum so forfeited, nor to compensation for improvements or damages sustained, nor shall he have claim to any other relief whatsoever.

The Government Agent, reserves to himself the right of accepting or rejecting any tender.

The Kachcheri
Galle, May 4, 1953

V. E. DE SARAM,
for Government Agent

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමචනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

A කවරය— උතුරට මුණගමගේ සුඛසන්දී අප්පුම අයිති පොල් ඉඩමද, නැගෙනහිරට මීමණ ඇලද, දකුණට පොඬුකොණ්ඩා අයිති කුඹුරුද, බටහිරට පිටර් සිංහසොට අයිති ගමමිදුලද

B කවරය— උතුරට මීමණ ඇලද, නැගෙනහිරට බණ්ඩාපිටියත් සහ සඳහන්දරසින්ට අයිති කුඹුරුද, දකුණට මීමණ ඇලද, බටහිරට මීමණ ඇලද

C කවරය— උතුරට මීමණ ඇලද, නැගෙනහිරට පී සී පෙරේරාට අයිති කුඹුරුද, දකුණට ඇම බී බී ගුණරත්නට අයිති රබර් වත්තද, බටහිරට මීමණ ඇලද,

යන මායිම් ඇති කර්තෘ දිස්ත්‍රික්කයේ රසිගම කෝරළයේ කහට්ටිය ගම්මුදාදැනි කොටසේ බඩුවට ගමේ පිහිටි කැකුණවල වත්ත සහ කැකුණවල පිල්ලුව නැවත ඉඩම්වලින් රුබී 1 පර්චස් 25 9ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බිම් කවරි ඉහත

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා, හො L H 907/J/AL/1520 මිමි 1953ක් වූ පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමචනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1 දෙබන්ගොඩ පුහාලුගොඩ පදිංචි (1) ආරන් අප්පුහාමි, (2) කේ ජේවුගම අප්පුහාමි, (3) කේ විලියම් අප්පුහාමි සහ නවත් කීපදෙනෙක් විසින් අයිතිකම් කියන—උතුරට කර්තෘ මතුගම පාරද, නැගෙනහිරට සහ බටහිරට කුඹුරුද, දකුණට ගෙවත්තද යන මායිම් ඇති, කර්තෘ දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ පුහාලුගොඩ පිහිටි මාරගස්වෙල, මිල්ලගස්වෙල සහ කමත් නමැති ඉඩම්වලින් අ 0, රු 1, ප 14 5ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බිම් කවරියක්

2 දෙබන්ගොඩ පුහාලුගොඩ පදිංචි (1) දුවන් අප්පුහාමි, (2) ජී පී ජයවර්ධන, (3) මාවන් ජයසිංහ, (4) ජේවුගම ජයවර්ධන, (5) පී ජී ජයවර්ධන, මාවන් ජයසිංහ, එවුගම ජයවර්ධන සහ ජී ජී ජයවර්ධන යන අය අයිතිකම් කියන කුඹුරුද, දකුණට දෙලද, බටහිරට සහ අර්නෝල්හාමි අයිතිකම් කියන කුඹුරුද යන මායිම් ඇති, කර්තෘ දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ පුහාලුගොඩ පිහිටි මාරගස්වෙල, මිල්ලගස්වෙල සහ කමත් නමැති ඉඩම්වලින් අ 0, රු 0, ප 18 2ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බිම් කවරියක්

3 දෙබන්ගොඩ පුහාලුගොඩ පදිංචි කේ අර්නෝල්සිංහම යන අය විසින් අයිතිකම් කියන—උතුරට ගෙවත්තද, නැගෙනහිරට දුවන් අප්පුහාමි, ජී පී ජයවර්ධන, මාවන් ජයසිංහ සහ නවත් අය අයිතිකම් කියන කුඹුරුද, දකුණට දෙලද, බටහිරට කේ අර්නෝල්හාමි අයිතිකම් කියන කුඹුරුද යන මායිම් ඇති, කර්තෘ දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ පුහාලුගොඩ පිහිටි

E 5

මාරගස්වෙල, මිල්ලගස්වෙල සහ කමත් නමැති ඉඩම්වලින් අ 0, රු 0, ප 18 2ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බිම් කවරියක්

4 දෙබන්ගොඩ පුහාලුගොඩ පදිංචි (1) ජී බී ගෙයින් අප්පුහාමි, (2) ඇම අප්පුසිංහසොට් යන අය විසින් අයිතිකම් කියන—උතුරට දෙලද, නැගෙනහිරට (කපුගොවෙල) කුඹුරුද, දකුණට ගෙවත්තද, බටහිරට (කපුගොවෙල) කුඹුරුද, යන මායිම් ඇති කර්තෘ දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ පුහාලුගොඩ, පිහිටි මාරගස්වෙල, මිල්ලගස්වෙල සහ කමත් නමැති ඉඩම්වලින් අ 0, රු 0 ප 18 1ක බිම් ප්‍රමාණයක් බිම් කවරියක්

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

හො L H 904/J/AL/1424

මිමි 1952ක් වූ දෙසැම්බර් මස 22වෙනි දින කොළඹදීය

අංකය LA/7638/J/LG/2462.

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමචනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනිහත්පත්තුවේ මුරුතැන්ගේ පළාතේ මුරුතැන්ගේ නම් ගමේ පිහිටි සුදුල්ල පිටියවත්ත නමැති ඉඩමෙන් අඩි 600' x 15' පමණ විශාලයක් ඇති බිම් කොටසකට මායිම් —

උතුරට පෙරේරා සිසුසොගේ මායිමේ මීට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට කුරුණෑගල ගම සහ පාර

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

අංකය J/LG/2462

මිමි 1953ක් වූ මාර්තු මස 31 වැනි දින කොළඹදීය

අඩකය LP A 2

1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමචනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ කඩවත්සකරෙහි ගාල්ලේ නාගරික සහා සිමාවතුළ පිහිටි අත්තිලියොඩ නමැති ගඟේහි ඇති මහලියද්ද නමැති ඉඩමෙන් අක්කර 0, රුබී 2, පර්චස් 25ක් පමණ බිම් ප්‍රමාණයක් ඇති කැබැල්ලක්

ඊතරට ගස්පාර, නැගෙනහිරට සහ දකුණට ගස්තුගොඩ බඩල්ලේ උසින් නන්දවනි සහ නවත් අයට අයිති ඉඩම්, මස්නාහිරට නාගරික සහාමට අයත් ඉඩම්

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

මිමි 1953ක් වූ මාර්තු මස 16 වැනි දින කොළඹදීය

LD 4371/ J/HLG/1382

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහලුම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ හුරිකඩුව මහලුම පිහිටි කුරුප්පොත්වත්ත නොහොත් කුරුප්පොත්වත්ත නමැති ඉඩමෙන් රු. 2ක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස්, නැගෙනහිරට ගම්පහපාර

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා මි 1953ක් වූ මාර්තු මස 28 වෙනි දින කොළඹදීය

අංකය LB 2148/J/LG/2693

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹිම පත්තුවේ සහ කඩවත් සහරේ උරුමවූ යන ගම් පිහිටි, දැනට වැස්ස නමැති ඉඩමෙන් හතරැස් අඩි 4,900ක බිම් ප්‍රමාණයක් එම ඉඩමට මායිම් —

උතුරට බාලගෙවත්ත, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමෙන් කොටස්, දකුණට රත්මලේ වලසල පී බී බීලිම බී පාර

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා මි 1953ක් වූ මාර්තු මස 30 වැනි දින කොළඹදීය

ඇල් බී 4632

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1. මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ පිටියේ හෙදර ගමේ පිහිටි පිටියේ හෙදර වත්තෙන් අක්කර 0, රු. 1, පර්ච් 24 පමණ විශාල කොටසකට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට කොට්ඨාශාභූමිවත්ත, දකුණට මහනුවර සිට පත්වලට යන මහ පාර; බස්නාහිරට බෝගහමුලවත්ත

2. මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ පිටියේ හෙදර ගමේ පිහිටි කොට්ඨාශාභූමිවත්තෙන් අක්කර 1, රු. 0, පර්ච් 0 පමණ විශාල කොටසකට මායිම් —

උතුරට කුඹුර, නැගෙනහිරට කොට්ඨාශාභූමිවත්ත, දකුණට පිටියේ හෙදරවත්ත, බස්නාහිරට දෙල්කැඹුනැත්තමත්ත

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා අංක J/E/2461 මි 1953ක් වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මායිම් ඇතුළත පිහිටි හුවරළුගල දිස්ත්‍රික්කයේ වලපනේ අඳුගම පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයේ රහල ගමේ පිහිටි සෙන්ටි ලෙනාඩ්වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 5, රු. 0, පර්ච් 05

උතුරට සහ බස්නාහිරට මත්තේ පාර, නැගෙනහිරට සෙන්ටි ලෙනාඩ් වත්ත, දකුණට ආර් සී පල්ලියේ කොටසක්

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ ස්ථායිර ලේකම්තුමා

නො J/E 1834 (LD 1197/LE)

මි 1953ක් වූ පෙබරවාරි මස 11 වෙනි දින කොළඹදීය

L D 4465

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහලුම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ උඩපිටිය ගම පිහිටි මාඛිස්ගොඩවත්තෙන් අක්කර 1 1/2 පමණ වූ ඉඩම කොටසට මායිම් —

උතුරට පී මහමඩම් හුසේන්ට අයිති මාඛිස්ගොඩවත්ත, නැගෙනහිරට මිණසලුවට අයිති මාඛිස්ගොඩවත්ත, දකුණට පාඨසාලාවත්ත සහ පාඨසාලාමිට සහ පාර, බස්නාහිරට අර්ච් පාර

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ ස්ථායිර ලේකම්තුමා

මි 1952ක් වූ ජූලි මස 19 වැනි දින කොළඹදීය

අංකය Q 4448/J/PI/2720

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණවුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අඳුගම පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයේ ගල්කිස්සේ පිහිටි ඇප් අමරසිංහ හුසේන් මහතාට අයිති ඉඩමෙන් අක්කර 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ලියෝ ද අල්විස් මහතාට අයිති ඉඩම, නැගෙනහිරට සෝටලේ පාර, දකුණට සේ වී ද සිල්වා මහතාට සහ ඉනිකුත් අයට අයිති ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා මි 1953ක් වූ මාර්තු මස 27 වැනි දින කොළඹදීය

නො L 3285

1950෧෦ ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ වගපනග උඩසිය
පත්තුවේ නාලය නමැති ගමේ පිහිටි පිවකඳු වත්කමක් මෙහි
පහත සඳහන් මායිම් තුළ පිහිටි ආස්කර 3, රූ. 2, පර්චස් 18 4ක්
පමණ වූ බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඇත් එච් බී ප්‍රේරු මහත්මයා විසින් අයිතිකම් කියන
බෝගහමුල වත්ත,

නැගෙනහිරට මහකුමාර සිට යාපනයට වැටී ඇති ප්‍රසිද්ධ පාර,
දකුණට සහ බස්නාහිරට අලුතපත් වෙහෙරියාර් විසින් අයිති
මායිකම් කියන නො වී පී 142,689෧෧ කැබලි නො 199෧෧෦
කොටසක්

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
සාමර ලේකම්තුමා

මේ 1953ක් වූ ආප්‍රල් මස 6 වැනි දින
කොළඹදීය

අංකය Q 3723/J/AL/691

1950෧෦ ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරු කෝරළේ
පහලම පිහිටි දර්පොහවත්ත යන ඉඩමෙන් ආස්කර 3 ක පමණ
ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට මඩවල ඇල,
නැගෙනහිරට කේ බී දියබෝසියස් පෙරේරා මහත්මයාට
අයිති ඉඩමේ කොටසක්,

දකුණට ඉරිගේසේ ඇල,
බස්නාහිරට ඩී ඩී ගුණසේකර මහත්මයා අයිතිකම් කියන
දර්පොහවත්ත

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරු කෝරළේ
අකරමිට යන ගමේ පිහිටි මූලික පලාස් නො A 1,637෧෦ 17,
18, 19, 38, 39, 40, 41, 45, 46 සහ 47 දරන කැබලි මිලි මිලි විස්තර
කරන ලද ඇල්කෝන් ප්‍රවේශයකුමුර, දියකුමුවකුමුර, දර්පොහ
මිටිට සහ කෝන්කමත්ත යන ඉඩම් මිලි මිලි කොටස් වූ රූ. 1෧,
පර්චස් 6 21 ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කැබලි 10ය

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1953ක් වූ මාර්තු මස 17 වැනි දින
කොළඹදීය

අඝ්‍රිතය Q 4339/J/HLG/2288

1950෧෦ ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලකතුමාගේ
කොට්ඨාශයේ දෙහිවල-ගල්කිස්ස පළාත් ආණ්ඩු සභාව තුළ,
නැගෙනහිර කඵබෝවිල පිහිටි බදුවත්ත යන ඉඩමෙන් ආස්කර
3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට මුහුලන්ඩ මාවත,
නැගෙනහිරට එම ඉඩමේම කොටසක්,

දකුණට ඇම් පබ්ලිස් පෙරේරා සහ නවී අය අයිතිකම් කියන
කනටගහවත්ත නොකොත් මුලුතහවත්ත යන ඉඩම සහ ඇම් බී
පුංචි නෝනා අයිතිකම් කියන මාරගහවත්ත යන ඉඩම,

බස්නාහිරට ඊ ඇම් විරකෝන් නෝනා මහත්මයා අයිතිකම්
කියන දෙල්ගමමිස්සා සහ බොමගහවත්ත යන ඉඩම්

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
සාමර ලේකම්තුමා

මේ 1953ක් වූ මාර්තු මස 31 වැනි දින
කොළඹදීය

අංකය Q 4524/J/E/2939

1950෧෦ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අලුත්කුරු කෝරළේ (A)
කොට්ඨාශයේ මිනර මාඩියේ, පිහිටි ගොඩවෙලකුලේ නොකොත්
දෙල්ගමවත්ත යන ඉඩමෙන් ආස්කර 2෧, පර්චස් 4 ක පමණ
ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කොර්නේලියා සිරිමිහින භාමිනේට අයිති ඉඩමේ 'A'
අස්තරය දරන කැබලිල්ල,

නැගෙනහිරට කොර්නේලියා සිරිමිහින භාමිනේට අයිති
ඉඩමේ අනිත් කොටස,

දකුණට ගම්සභා පාර,
බස්නාහිරට කොර්නේලියා සිරිමිහින භාමිනේට අයිති ඉඩමේ
'A' අස්තරය දරන කැබලිල්ලට පාරට වෙන්කරන ලද කොටස

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
සාමර ලේකම්තුමා

මේ 1953ක් වූ ආප්‍රල් මස 6 වැනි දින
කොළඹදීය

අංකය Q 4552/J/LLD/25/53

1950෧෦ ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
ආඝ්‍රිත 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සිගනා කෝරළේ මැදපත්තුවේ
දඩගමුවේ පිහිටි ඇබ්ල්ලමිටිට යන ඉඩමෙන් ආස්කර 1෧, රූ. 1෧,
පර්චස් 4 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම කොටසක්,
දකුණට ඇබ්ල්ලමිටිට කුමුර යන ඉඩම,

බස්නාහිරට එම ඉඩමේම කොටසක් සහ දඩගමුව ගම්සභා
පාර

පී බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
සාමර ලේකම්තුමා

මේ 1953ක් වූ ආප්‍රල් මස 1෧ වැනි දින
කොළඹදීය

අංකය J/E/1637/LR 1220

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උචිතතා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මූලාන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

(1) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 34 x 145 මහන ඇති බිම් කැබැල්ල (F V P 113
ලොව 20 හා 20 A වල කොටස්) ඊට මායිම් —

උතුරට ආර් ජී ගුණවිචිත සහ තවත් දෙදෙනෙකුට අයිති
ඉඩම්,
නැගෙනහිරට ජේ අරුමුගමගේ බදු ඉඩම,
දකුණට ජේ අන්තමා අයිතිකම් කියන ඉඩම,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(2) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 28 x 65 මහන ඇති බිම් කැබැල්ල (F V P 113
ලොව හෝ 20 A2, 20 A3 සහ 20 කොටස්) ඊට මායිම් —

උතුරට, ජේ පරුවානි අයිතිකම් කියන ඉඩම,
නැගෙනහිරට සහ දකුණට ආණ්ඩුවේ දිස්පැන්සරියේ ඉඩම;
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(3) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 15 x 145 මහන ඇති බිම් කැබැල්ල (F V P 113
ලොව 20 සහ 20A වල කොටස්) ඊට මායිම් —

උතුරට ආර් ජී ගුණවිචිතගේ බදු ඉඩම,
නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම,
දකුණට ජේ පරුවානි අයිතිකම් කියන ඉඩම,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(4) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 23½ x 67 සහ 15½ x 72 මහන ඇති බිම් කොටස් දෙක
(F V P 113 ලොව 16A 4 සහ 16 කොටස්) ඊට මායිම් —

උතුරට හානුල් හමිඩ් අයිතිකම් කියන ඉඩම;
නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම,
දකුණට ජී මුගුසාමගේ බදු ඉඩම,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(5) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩමෙක්
අක්කර 40½ x 75 මහන ඇති බිම් කැබැල්ල (F V P 113 ලොව
16 කොටසක්) ඊට මායිම් —

උතුරට ජී මගේස්වරි අයිතිකම් කියන ඉඩම,
නැගෙනහිරට නිස්මිඬ,
දකුණට ජී භාර්ගව් සහ විතර්ගමපිල්ලේ අයිතිකම් කියන
ඉඩම්,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(6) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන සේගුනමිඬ අක්කරයේ නිසන ඉඩ
මෙක් අක්කර 7, රූ 1, ප 38 මහන බිම් කැබැල්ල (F V P 113
ලොව 25) ඊට මායිම් —

උතුරට ඇම් මොහිගදින්නගේ බදු ඉඩම සහ හොරෙම් ඇල,
නැගෙනහිරට F V P 113 ලොව 26,
දකුණට හොරෙම් ඇල,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාර

(7) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් පර්චස් 40ක් පමණ මහන ඇති බිම් කැබැල්ල (F V P
113 ලොව 54 කොටසක්) ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට F, V P 113 ලොව 54,
දකුණට F V P 113 ලොව 21,
බස්නාහිරට F V P 113 ලොව 14 P 40

(8) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් පර්චස් 5 5 මහන බිම් කැබැල්ල (F V P 113 ලොව
14 P 40)

(9) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 25 x 79 මහන ඇති බිම් කැබැල්ල (F V P 113
ලොව 14 P 41 කොටසක්) ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම,
දකුණට පුද්ගලික ඉඩම,
බස්නාහිරට මහනුවර යාපගේ පාරට වෙන්කර තිබෙන
ඉඩම

(10) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 24 x 60 මහන බිම් කොටස ඊට මායිම් —

උතුරට F V P 113 ලොව 14B,
නැගෙනහිරට බදු ඉඩම,
දකුණට ඇලට වෙන්කර තිබෙන ඉඩම,
බස්නාහිරට ආණ්ඩුවේ ඉඩම

(11) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අක්කර 24 x 60 මහන බිම් කොටස ඊට මායිම් —

උතුරට ඇස් විතර්ගම පිල්ලේ සහ භාර්ගව් අයිති පුද්ගලික
ඉඩම,
නැගෙනහිරට නිස්මිඬ,
දකුණට ආණ්ඩුවේ ඉඩම,
බස්නාහිරට ප්‍රසිබ් මහපාරට වෙන්කර තිබෙන ඉඩම

(12) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර නුමුරගම පළාතේ
මැදවව්විය ගමේ පිහිටා තිබෙන මැදවව්වියකැලේ කියන ඉඩ
මෙක් අ, 1, රූ 0, ප 0 මහන බිම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට මාජිබ්ගේ ඉඩම,
නැගෙනහිරට ඇලට වෙන්කර තිබෙන ඉඩම,
දකුණට F V P, 123 ලොව 51,
බස්නාහිරට ඇල

පී බී මූලාන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 19 වැනි දින
කොළඹදීය

අංකය LB 2146/J/LG/2679

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උචිතතා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මූලාන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ මැදුල්ල මොඩ් පත්තුව සහ කබඩින් සතර
තුළු කුලේ පිහිටි හතර මැණිම් සහ වර්පනම් අංක O 25/49-2
බවතිර දරණ සිතියමේ නොමිමර 215 දරණ බිම් කැබැල්ල
විශයෙන් පෙන්නවලද, හුණුකොරවුමවත්ත නමැති ඉඩමෙක්
පර්චස් 3ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට වර්පනම් හෝ 2541, 2542 සහ 2540 දරණ ඉඩම්
නැගෙනහිරට නොටමුණ පාර,
දකුණට එම ඉඩමෙන් කොටසක්,
බස්නාහිරට වර්පනම් නොමිමර 2,543 දරණ ඉඩම

පී බී මූලාන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1953 ක්‍රි.ව. අප්‍රේල් මස 25 වැනි දින
කොළඹදීය

අංකය LA/MISC/53/5/J/LG/137/53

අංකය J/AL/2060/LR 980 (1)

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ රදවිමදි හත්පත්තුවේ පනකඩුව පළාතේ, හත්තිරියාන නම් ගමේ පිහිටි කීර්තිසාවේල පිල්ලුව නමැති ඉඩමෙන් හතරැස් භාර 150 ක (50 භාර x 3 භාර) පමණ විශාලත්වයක් ඇති බිම්ප්‍රදානයක් මායිම් —

උතුරුමුදු පළාතේ නුවරකලාමය දිස්ත්‍රික්කයේ නලාගම පළාතේ මුදුලුස්ස නුවරාගේ වවගල සහ දෙමටගොල්ලුගම ගම්වල පිහිටා තිබෙන මටගලපහන, කැබිලිවෙල, නුගගහපහන, කොහොඹගහඉඩම, ලීඳගාමාගහන සහ අඹගහපහන කීපයක ඉඩම්වල බදු අයිතිවාසිකම් —

උතුරට ගල්ලෑගස්පිටිය ඇල,
නැගෙනහිරට තිව්නවත්ත,
දකුණට එට ඉඩමට ඉතිරි කොමස,
බස්නාහිරට කුඹුරු
පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
අංකය J/LG/137/53
මේ 1953 වෛ අංක 10 වැනි දින
කොළඹදීය.

මේ ඉඩම් ඇල් පී පී 15 ඉත්සැට් 4 ලොච් හෝ 20, 22, 35 ද,
ඇල් පී පී 15 ඉත්සැට් 5 ලොච් හෝ 37, 59 ද, ඇල් පී පී 1,083 ලොච් හෝ 72, 73, 74, 75, 179, 183 සහ 169 ද වෛ මැන වෙන්කර තිබේ
පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
මේ 1953 වෛ අංක 7 වැනි දින
කොළඹදීය

අංකය LA/7352/B/J/LLD/2705 (VE)

අංකය Q 4527/J/LG/2937

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත්තුවේ හතළිස්පහ නැගෙනහිර සහ බස්නාහිර කොට්ඨේ තිබීරියාව සහ පාලකඩ වල පළාත්වල, අලුත්වැව, අත්තරගල්ල, අත්වැද්දල සහ පාල කඩවල යන ගම්වල පිහිටි පහත සඳහන් බිම් කැබිලිවලින් යුත් අක්කර 256, රූ 2, පර්චස් 19 ක පමණ විශාලත්වයක් ඇති ඉඩම

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලක නිලධාරීතුමාගේ කොහොඹගහ වෙරගම පිහිටි අක්කර 1/2 ක පමණ විශාලතම ඇති අර්බෝගහවත්ත හනා ඉඩම, ඊට මායිම් —

(1) අක්කර 164, රූ 2, පර්චස් 36 ක විශාලත්වයක් ඇති අත්වැද්දල මායිම් —
උතුරට ගෝදයකඳු සහ පාලකඩවල ගහන,
නැගෙනහිරට පාලකඩවල ඇතුල්වීමේ ජලමායීය,
දකුණට අණ්ඩියාකන්ද සහ රම්බෙවැලයාගේ ගහන;
බස්නාහිරට අත්තරගල්ල ගහන; පාලකඩවල ගහන
(2) අ 57, රූ 3, ප 12 ක විශාලත්වයක් ඇති වදුරැස්ස යායට මායිම් —
උතුරට අඹත්පොළේ සිට එහැටුවැවට යන ප්‍රසිඛපාර,
නැගෙනහිරට අත්තරගල්ල පමිතය,
දකුණට අත්තරගල්ල ඇලට සහ අත්තරගල්ල මැවට වෙන් කරන ලද ඉඩම,
බස්නාහිරට හොරෝඇල

උතුරට මහරගම පරණ පාර,
නැගෙනහිරට පී බී මැත්තලින් නෝනා අයිතිකම් කියන ඉඩම,
දකුණට කොළඹ-අයිස්සාමේල්ල අර්ච් පාර,
බස්නාහිරට, බෝගහ සහ වන්දනාමාන කරන සාහාය

(3) අ 28, රූ 0, ප 19 ක විශාලත්වයක් ඇති මොරගල්ලා මලයායට මායිම් —
උතුරට කෝන්හහමුදාගාන නොහොත් වෙලිදල්ලේ වූකලාන,
නැගෙනහිරට, රහාරෝමඇලට සහ අත්තරගල්ල ඇලට වෙන්කරන ලද ඉඩම,
දකුණට, අඹත්පොල-එහැටුවැව ප්‍රසිඛ පාර,
බස්නාහිරට, වෙලිදල්ලේගහයාගේ සහ මොරගල්ලේ වෙල්යාය

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
මේ 1953 වෛ අංක 6 වැනි දින
කොළඹදීය

(4) අ 5, රූ 3, ප 32 ක විශාලත්වයක් ඇති හැලමහග හේනට මායිම් —
උතුරට වෙලගාමායාය,
නැගෙනහිරට මාපකඩවල ගොහොත් දෙමගහකුඹුර,
දකුණට
බස්නාහිරට } වෙලගාමායාය
පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය Q 4523/J/LG/2920
1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි

උතුරට අයි පී සෙලෝන්වි අයිතිකම් කියන ඉඩමේ කොටසක්
නැගෙනහිරට එව් පී සුරියා අයිතිකම් කියන එම ඉඩමේ කොටසක්,
දකුණට වේගන්ගොඩ කල්පලිය පී බිබිලිම් බී පාර,
බස්නාහිරට ඇල
පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
අංකය J/LLD/2705 (VE)
මේ 1953 වෛ මාර්තු මස 24 වෙනි දින
කොළඹදීය

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනූරායේ මුදුපත්තුවේ කුඹුල්ලේ පිහිටි කොස්කොලදිත්ත හන ඉඩමෙන් හතරැස් අඩි 1,500 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —
උතුරට අයි පී සෙලෝන්වි අයිතිකම් කියන ඉඩමේ කොටසක්
නැගෙනහිරට එව් පී සුරියා අයිතිකම් කියන එම ඉඩමේ කොටසක්,
දකුණට වේගන්ගොඩ කල්පලිය පී බිබිලිම් බී පාර,
බස්නාහිරට ඇල
පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
මේ 1953 වෛ අංක 6 වැනි දින
කොළඹදීය

අංකය Q 4423/J/E/2671

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අගයම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාසයේ ඇතුල් කෝච්චේ පිහිටි මාලිගාවත්ත යන ඉඩමෙන් අක්කර 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරු නැගෙනහිරට මාලිගා පාර,
නැගෙනහිරට ඇම් පී ගෝමස් මහත්මයාට අයිති ඉඩම,
දකුණට පැරණි පාර,
බස්නාහිරට පැරණි පාර සහ ඇත් ඇස් නාකලන්දට සහ ඇම් ඒ පෙරේරාට අයිති ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇෆ්ස් අමරසිංහ,
සාමර ලේකම්නැත

වම් 1953^{ක්වූ} මාර්තු මස 11 වෙනි දින
කොළඹදිස්

අංකය Q 4520/J/LG/2901

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිහනුකෝරළේ යට්ටේවිට පිහිටි කරගවත්ත යන ඉඩමෙන් අඩි 20 x 20ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
දකුණට ගම්සහා පාර,
බස්නාහිරට අඹිපාර

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇෆ්ස් අමරසිංහ,
සාමර ලේකම්නැත

වම් 1953^{ක්වූ} මාර්තු මස 31 වෙනි දින
කොළඹදිස්

අංකය Q 4391/J/LG/2601.

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ තුන්තොනෙහි පිහිටි අංක 201 දරණ මුල් ජලානේ වැඩිදුරටත් විස්තර කර තිබෙන පිට්ටිලන්ද, ගොඩකැල සහ පොදු හේන නමැති ඉඩම්වලින් අක්කර 18ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම්කැබලි 18, ඉඩම් සංවිධාන ආඥාපනත යටතේ බලපත්‍ර පිට දැනට ඉහත කී කැබලි 18 කී පදිංචි අය—

ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ත්තුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කොච්චිකඩේ නගර සභා මිනුම් සාර්ථකුලම් පාරේ පිහිටි රුබ් 1ක පමණ ඕනාලකම් ඇති වර්පනම් නො 106 A දරණ ඉඩම, ඊට මායිම් —

උතුරට සාර්ථකුලම් පාර,
නැගෙනහිරට පී බබ්ලිවි ඊ ප්‍රනාඥ කෝනා අයිතිකම් කියන ඉඩම,

දකුණට ජේ අර් පෙරේරා දෙස්වතර මහත්මයා අයිතිකම් කියන ඉඩම,
බස්නාහිරට ඒ ජයවර්ධන මහත්මයා අයිතිකම් කියන ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇෆ්ස් අමරසිංහ,
සාමර ලේකම්නැත

වම් 1953^{ක්වූ} මාර්තු මස 24 වෙනි දින
කොළඹදිස්

අංකය Q 4492/J/DEA/2832

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ තුන්තොනෙහි පිහිටි අංක 201 දරණ මුල් ජලානේ වැඩිදුරටත් විස්තර කර තිබෙන පිට්ටිලන්ද, ගොඩකැල සහ පොදු හේන නමැති ඉඩම්වලින් අක්කර 18ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම්කැබලි 18, ඉඩම් සංවිධාන ආඥාපනත යටතේ බලපත්‍ර පිට දැනට ඉහත කී කැබලි 18 කී පදිංචි අය—

- 1 ඇල් සේරුනිස්, පිට්ටිලන්ද
- 2 ඇන් ලේමිස්, එම
- 3 බී චේලුමා, ගොඩකැලේ
- 4 කේ. අහා, එම
- 5 ආර් පී. මයිකා, පොදුගේන
- 6 පී පී සිහිනා, එම
- 7. පී පී අසන්දා, එම
- 8 වීඩි සෙදා, එම
- 9, ඒ. කිරිච්චියා, එම
- 10 පී පී ජේන්න්දා, එම
- 11 ආර් පී - සව්වා, එම
- 12 වීඩි පී බබ්ලිව්වා, එම
- 13 බී පී ලේමා, එම
- 14 එච් පී සේනනා, එම
- 15. බී බව්වා, එම
- 16 ඇන් බබ්ලිව්වා, එම
- 17 ඊ පී සුවියා, එම
- 18 ඊ ලේමා, එම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇෆ්ස් අමරසිංහ,
සාමර ලේකම්නැත

වම් 1953^{ක්වූ} අප්‍රේල් මස 6 වැනි දින
කොළඹදිස්

නො ඇල් බී 4420

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දකුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ, කඩවත්තනර සහ පානහේවාහැට කොට්ඨාසයේ හේවාගම කෝරළයේ උඩගම නොහොත් රුලිමංගොඩ ගමේ පිහිටි “ලීවල් වැලි” වත්තෙන් අක්කර 0, රුබ් 0, පර්චස් 39 1 ඕනාල අතිරේක සැලැස්ම ඒ 1,939 විස්තර කර තිබෙන ලොට් 1 නමැති කොටස

අයිතිකරුවාගේ නම සීමාසහිත අම්බලමාන නේවතුසමාගම
ඒජන්තවරු, ජේ ඇම් රෙබට්ටන් සහ සමාගම, නො 6, ප්‍රින්ස් විදිය, කොළඹ
ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීසිය සිටින සියලුදෙනාම නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියමිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953^{ක්වූ} ජූනි මස 11 වැනි දින පස්වරු 2 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛයෙන් ඉදහිඳි

අණුකම් කටයුත්තකට එනම් — නාලන්දාගේ ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරන බවට පොදු විධිවිධාන ප්‍රකාරයට කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

නො	ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ආධිකාරීකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරු ප
22	පහලගෙදරවත්ත	පොල් ඉඩම, අවුරුදු 50ක් පමණ ඇති කොස්ගස් 2ක් සහ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 4ක් පමණ ඇති පොල්පැල 5ක්ද, අවුරුදු 5ක් පමණ ඇති කොට්ටගස් 5ක්ද, දෙහිගස් 2ක්ද, මුරුංගාගස් 4ක් සහ නාවකාලිකම් මඩබිම්වලින් සාදන පොල් අතු වසන ලද ගෙයක්ද තිබේ	මැදගෙදර නිස්සර, අර්ථගෙදර කිරිඋක්කු, පහල ගෙදර රම්බරනා සහ පහලගෙදර හීන් රම්බරනා, මැදගෙදර නිස්සරා පමණක් පොල්පැල 5ටත්, දෙහිගස් 2ටත් සහ අතු වසන ලද ගෙයටත් නැතිකර ආධිකාරී කිරීම	0 1 22
23	එම	පොල් ඉඩම, අවුරුදු 50ක් පමණ ඇති කොස්ගස් 7ක් සහ පොල්ගස් 3ක්ද, අවුරුදු 20ක් පමණ ඇති මීගස් 2ක් සහ පුළුන්ගස් 9ක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති කැකුනගස් 4ක්ද, අවුරුදු 5ක් පමණ ඇති දෙහිගස් 2ක්ද, මුරුංගාගස් 5ක් සහ දෙබඳුගස් 1ක්ද ඇති මඩ බිම්වලින් සාදන ලද පොල් අතු වසන ලද ගෙවල් 2ක්ද තිබේ	පහලගෙදර රම්බරනා, පහලගෙදර රත්නනා, පහලගෙදර හෙක්දියා සහ පහලගෙදර කඵවා	0 1 23
25	පුළුන් අත්තා මෙල ගමමෙල	බැඳපු ශ්‍රීදක් සහිත මඩ කුඹුර	අර්ථගෙදර කඵවා, ශ්‍රීද සාදන ලද්දේ ගඳිකාගස් සහා මගින්ය	0 2 6
26	මහහමුලකුඹුර	මඩකුඹුර	පහලගෙදර සාන්ති, එම ඩිංගිරි සහ එම සොදිනා	0 1 18
27	පුළුන් අත්තා මෙල ගමමෙල	එම	මැදගෙදර නිස්සර	0 1 34
28	කිරිමැව්ලියාද්ද	එම	පහලගෙදර සාන්ති, එම ඩිංගිරි, එම සොදිනා සහ එම රත්නනා	0 1 9
29	පුළුන් අත්තා මෙල ගමමෙල	වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල් ගස් 4ක්ද, අවුරුදු 60ක් පමණ ඇති අඹගසක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති පුළුන්ගස් 3ක් සහිත මඩකුඹුර	මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවා හීන්හිගේ අමරදාස	1 0 29
30	වගලේකුඹුර	මඩකුඹුර	නාවලාමේල්පිටියේ ශ්‍රීවපු ආරච්චි වන අබේසිංහ මුදියන්සේලාගේ කිරිබණ්ඩා,	0 1 17
31	එම	එම	මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවා හීන්හිගේ අමරදාස	0 2 0
32	පුළුන් අත්තා මෙල ගමමෙල	එම	මැදගෙදර නිස්සර, එම පුළුන්හි සහ මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවාහීන්හිගේ අමරදාස	0 0 31
33	උල්ලන්ගේකුඹුර	එම	මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවා හීන්හිගේ අමරදාස	0 0 15
34	ගමමෙලකුඹුර	එම	මැදගෙදර නිස්සර, එම විකිරිකොල්ලා සහ මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවා හීන්හිගේ අමරදාස	0 0 18
35	පුළුන් අත්තා මෙල ගමමෙල	මඩකුඹුර, අවුරුදු 10ගේ සිට අවුරුදු 30ක් පමණ ඇති පුළුන්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති අඹගසක්ද තිබේ	මැදගෙදර නිස්සර	0 1 0
36	එම	මඩකුඹුර	පහලගෙදර පුංචිකිරි, එම සුරඹා, එම විකිරි උක්කු සහ එම බුස්සරනා	0 1 0
37	එම	එම	වගකෝවිලේ, අර්ථගම, අදිකාරම් වලවිලේ විලියම් බණ්ඩා, එම විජේරත්න බණ්ඩා සහ එම බණ්ඩාර මැණිකේ	0 1 31
38	පුළුන් අත්තා මෙල ගමමෙල	එම	පහලගෙදර සිවරයා, එම පුංචි සහ එම සුරඹා	0 0 16
39	ගමමෙල	එම	මැදගෙදර හීන්බණ්ඩා	0 0 31
40	උල්ලන්ගේකුඹුර	එම	මාදිපොල පොරෝකාර ගම පදිංචි හෙක්කි කුමාරගේ අබේසිංහ	0 0 19
41	එම	එම	උල්ලන්ගේගෙදර පුංචිනා	0 0 27
42	ශ්‍රීදහාමි විපැල	මඩකුඹුර, අවුරුදු 40ක් පමණ ඇති පොල්ගස් එකක්ද, අවුරුදු 18ක් පමණ ඇති පුළුන්ගස් 17ක්ද තිබේ	පහලගෙදර පුංචි කිරි, එම සුරඹා, එම විකිරි උක්කුමා සහ එම බුස්සරනා	0 1 10
43	පහලගමමැද්දේමෙල	මඩකුඹුර	මැදගෙදර විකිරිකොල්ලා, එම සුබද්දරා, එම පුංචි සහ එම නිස්සරා,	0 2 0
44	එම	එම	මාතලේ ත්‍රිකුණමල විදියේ පදිංචි හේවා හීන්හිගේ අමරදාස සහ මැදගෙදර විකිරි කොල්ලා සහ එම සුබද්දරා	0 1 14
45	පුළුන් අත්තා මෙල ගමමෙල	එම	අර්ථගෙදර හෙක්දියා	0 0 28
46	කෝන්ගහමුල කුඹුර	එම	අර්ථගෙදර හෙක්දියා, එම පිංචි, එම අල්පිනා සහ එම කඵවා	0 1 19
			එකතුව	8 0 17

නො	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
			අවසාන ගම් සිතියම් නො 340ේ අතිරේක නො 1 ගම—අවන්ගම	
312	මනස්වත්තේවෙල	මඩකුඹුර	සේනානන්දා මොසම්මදු	0 0 4
313	එම	එම	මනස්වත්ත වලව්වේ බණ්ඩාර මැණිකේ	0 0 5
314	එම	එම	පල්ලේපොල, ඇහැල්ලේපොලගම, ඇහැල්ලේ පොල වලව්වේ විකිරි කුමාරිගමී	0 0 4
315	කලකිරියාවෙල මනස්වත්තේවෙල	එම	එබිවිත් හුලංගමුව	0 1 38
316	මලබෝවිපිල්ලෑම	මුඩු ඉබ්බ	අදිකාරම්වලව්වේ පිලියම් බණ්ඩාර, එම පිපේරත්ත බණ්ඩාර, එම බණ්ඩාරනායක	0 0 20
317	මලබෝවිකුඹුර, මලබෝවි පිල්ලෑම	මඩකුඹුර සහ මුඩු ඉබ්බ	එම	0 0 12
			අ රූ ප	
			මඩකුඹුර	0 0 7
			මුඩු බිම	0 0 5
			එකතුව	0 0 12
318	මනස්වත්තේ කුඹුර ගහවගල	මඩකුඹුර සහ සේන	මාතලේතැන්නේ වලව්වේ නැසිනිස බිබිලිවි බණ්ඩාරනායක මහත්මයාගේ දේපලට අයිති කම් කියන්නන්	0 2 3
			අ රූ ප	
			මඩකුඹුර	0 1 29
			සේන	0 0 14
			එකතුව	0 2 3
319	මනස්වත්තේවෙල මැදකුඹුර	මඩකුඹුර	මොහරුවෙල විකිරිබණ්ඩාර, ඇල්ලේපොල, පල්ලේපොල සහ අලුත්ගම පදිංචිවී සිටි නැසිනිස බිබිලිවි ඇටි සෙනෙවිරත්න බණ්ඩාරගේ දේපලට අයිතිකම් කියන්නන්	0 1 9
320	කිරි කොත් ගහ මුල පිල්ලෑම	සේන	වගකෝවිලේ, නාගාලේල බමරනන සම්මරසන් වගන්සේ	0 0 11
321	ගොඩබලකමනනාම කුඹුර, ගොඩබල කමනනාම පිලෑම	මඩකුඹුර, සේන සහ කැලය	මාතලේ හුලංගමුවේ ලොකුබණ්ඩාර, කැපපවිපොල	0 2 26
			අ රූ ප	
			මඩකුඹුර	0 1 6
			සේන	0 0 8
			කැලය	0 1 12
			එකතුව	0 2 26
322	මනස්වත්තේ වෙල, මනස්වත්තේවෙල පිල්ලෑම	මඩකුඹුර සහ මුඩුබිම	මනස්වත්ත වලව්වේ බණ්ඩාර මැණිකේ	0 1 5
			අ රූ ප	
			මඩකුඹුර	0 0 34
			මුඩුබිම	0 0 11
			එකතුව	0 1 5
323	එම	එම	කෝවා මොදුහම්මදු අභිදුල් හමිබි	0 1 33
			අ රූ ප	
			මඩකුඹුර	0 1 0
			මුඩුබිම	0 0 33
			එකතුව	0 1 33
324	මනස්වත්තේ වෙල, නිකපල්ලම්	මඩකුඹුර සහ මුඩුබිම	අදිකාරම්වලව්වේ පිලියම් බණ්ඩාර, අදිකාරම් වලව්වේ පිපේරත්ත බණ්ඩාර, අදිකාරම්වලව්වේ බණ්ඩාරනායක	3 1 16
			අ රූ ප	
			මඩකුඹුර	3 0 22
			මුඩුබිම	0 0 34
			එකතුව	3 1 16
325	එම	මඩකුඹුර	පති මොහම්මදු මීරසෙයිබු	0 0 16
326	එම	එම	පල්ලේපොල, ඇහැල්ලේපොල පදිංචි ඇහැල්ලේ පොල වලව්වේ විකිරි කුමාරිගමී	0 0 28
327	මාර්ගපිටියගොඩැල	අභිදුල්ල පිත් පමණ ඇති කොළපදුරු සහිත වත්ත සහ සේන	මාදිපොල පොරෝකාර ගම පදිංචි උනඟහ ගෙදර පිත්හමි හිටපු කෝරළ	0 0 36
			අ රූ ප	
			වත්ත	0 0 11
			සේන	0 0 25
			එකතුව	0 0 36
328	මාර්ගපිටියකුඹුර	මඩකුඹුර	මාදිපොල පොරෝකාරගම පදිංචි හිටපුකෝරළේ නැත්පත් උනඟහගෙදර පිත්හමි	0 0 8
329	ගල්වලයාය	එම	අවන්ගම මනස්වත්තේ වලව්වේ පදිංචිවී සිටි නැසිනිස සෙනෙවිරත්න මහත්මයාගේ දේපල වලට අයිතිකම් කියන්නන් සහ දකුණු ඉංදියාවේ තිරනල්වැලි ප්‍රදේශයේ පුත්තන්කාරුවේ පදිංචි පිට්ටිමොල්ලි, සේතු මොහම්මදු මීරා මිරික්කාරි යන අය	0 3 4

නො. 330	ඉඩම් නම	මිස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය. අරු ප.
330	ගල්වලයාගමත්ත	හේන සහ පොල් ඉඩම්, අවුරුදු 50ක් පමණ ඇති පොල්ගස් 3ක්ද, මි ගසක්ද, කොස්ගසක් සහ අම්සසක් ඇති ඉඩම	අර්ථශම්, මනන්වත්ත වලම්බේ බණ්ඩාර මැණිකේ සහ බඩලිච්චි. ඇම් සෙනෙවිරත්න (නැසිනිය)	0 2 16 අරු ප හේන 0 0 16 පොල් ඉඩම 0 2 0 එකතුව 0 2 16
331	හකුමුණේපිටිය	මඩකුඹුර හේන සහ මුඩුබිම	වහකෝවිච්චි නාගොල්ල පන්සලේ රනනපාල ස්වරයන් වහන්සේ, වහකෝවිච්චි ලේනවල සරණංකර ස්වරයන් මහන්සේ සහ මහන් මත්ත වලම්බේ බණ්ඩාර මැණිකේ යන අය	2 1 24 අරු ප මඩකුඹුර 1 0 8 හේන 0 1 26 මුඩුබිම 0 3 30 එකතුව 2 1 24
332	ගල්වලයාගම	මත්ත, අවුරුදු 2ක් පමණ ඇති කෙසෙල් පඳුරු නිච්චි	පහල මත්තේගොදර මුදියන්සේ	0 0 21
333	මැටිගත්වෙලපිල්ලෑව	හේන	මාතලේ හුලංගමුවේ ලොකු බණ්ඩා කැප්පිටිපොල	0 0 11
334	මැටිගත්වෙල	මඩකුඹුර	වහකෝවිච්චි නාගොල්ල පන්සලේ රනනපාල ස්වරයන් වහන්සේ	2 2 25
335	අම්බියාගම	හේන	අදිකාරම් වලම්බේ විලියම් බණ්ඩා, අදිකාරම් වලම්බේ විජේරත්න බණ්ඩා, අදිකාරම් වලම්බේ බණ්ඩාරනායක	0 1 23
336	අදිකාරම් වලම්බේ මත්ත	මත්ත, අවුරුදු 50ක් පමණ ඇති පොල් ගස් 4ක් සහ කොස්ගස් 7ක්ද, අවුරුදු 8ක් පමණ ඇති කොට්ටගස් 11ක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති කැකුණ ගස් 3ක් සහ පුවක්ගසක්ද නිච්චි	අදිකාරම් වලම්බේ විලියම් බණ්ඩා, අදිකාරම් වලම්බේ විජේරත්න බණ්ඩා, අදිකාරම් වලම්බේ බණ්ඩාරනායක	0 1 37
337	කරදගොල්ල අද්ද වලල්ල කුඹුර පිල්ලෑව	මඩකුඹුර සහ පොල් ඉඩම, අවුරුදු 15ක් පමණ ඇති පොල්ගස් 2ක් සහ අවුරුදු 8ක් පමණ ඇති පුරන්ගස් 14ක්ද නිච්චි	අර්ථශම් අදිකාරම් වලම්බේ නැසිනිය අනුලා කුමාරිසාමිගෙන් පැවත එන අය	1 2 24 අරු ප මඩකුඹුර 1 2 4 පොල් ඉඩම 0 0 20 එකතුව 1 2 24
338	කරදගොල්ල කුඹුර	මඩකුඹුර	ලගනල් බණ්ඩාරනායක	0 3 4
339	කරදගොල්ල කොඩි දෙපැල කුඹුර	එම	කුරුණෑගල කොස්ගොල්ලේ පදිංචි අදිකාරම් වලම්බේ සුන්දරා කුමාරිසාමි	0 1 31
340	කරදගොල්ලේ කමන ගාව කුඹුර	එම	මාතලේ බඩලිච්චි ඇම් හනිපා සහ අර්ථශම්, මනන්වත්ත වලම්බේ නැසිනිය සෙනෙවිරත්න බණ්ඩාගෙන් පැවත එන අය	0 2 0
241	කරදගොල්ල කුඹුර	මඩකුඹුර	අදිකාරම් වලම්බේ විලියම් බණ්ඩා, අදිකාරම් වලම්බේ විජේරත්න බණ්ඩා, අදිකාරම් වලම්බේ බණ්ඩාරනායක	2 0 2
342	කොරෙදුවෙල පහල දෙපැල	එම	මාතලේ අකුරම්බඩ සි එච් සෙනෙවිරත්න	0 3 9
343	පන්වලලියද්ද	එම	කුරුණෑගල කොස්ගොල්ල පදිංචි අදිකාරම් වලම්බේ සුන්දරා කුමාරිසාමි	0 1 33
344	කොරෙදුවෙල	එම	අදිකාරම් වලම්බේ විලියම් බණ්ඩා, අදිකාරම් වලම්බේ විජේරත්න බණ්ඩා, අදිකාරම් වලම්බේ බණ්ඩාරනායක	0 0 30
345	ඉබ්බාකුඹුර කුඹුර පිල්ලෑව	ඉබ්බා මඩකුඹුර පොල් ඉඩම අවුරුදු 10ක් පමණ ඇති පොල්ගස් 5ක් නිච්චි (අහඟුරදමා නිච්චි) මුඩුබිම	ලේනවල වලම්බේ සරණංකර ස්වරයන්, ලේනවල වලම්බේ බණ්ඩාරනායක, ලේනවල වලම්බේ නිලකරත්න බණ්ඩා, වහකෝවිච්චි ලේනවල පදිංචි ලේනවල වලම්බේ අනුලා කුමාරිසාමි සහ ලුඩුපිහිල්ලේ පදිංචි ලේනවල වලම්බේ විලියම් බණ්ඩා යන අය	3 1 16 අරු ප මඩකුඹුර 2 2 21 පොල් ඉඩම 0 2 22 මුඩුබිම 0 0 13 එකතුව 3 1 16
346	එබ්බාකුඹුර කුඹුර පිල්ලෑව	මඩකුඹුර සහ මුඩුබිම	කුඹියන්ගොඩ රෙඹවි බණ්ඩා කපුටිත්ත, මාතලේ කලප්පිටියේ රෙමානිස් සහ කසිකාවෙල වේරගම පුංචි බණ්ඩා තැන්පේ යන අය	2 0 35 අරු ප මඩකුඹුර 2 0 23 මුඩුබිම 0 0 12 එකතුව 2 0 35

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරු ප
347	පහල තුටුපැල කුඹුර	මඩකුඹුර	පහලගෙදර බණ්ඩාර, පහලගෙදර රංකිර සහ පහලගෙදර ජනුසර	1 2 10
348	පහල තුටු පැල පිල්ලැම	පොල්වත්ත අවුරුදු 10ක් පමණ ඇති පොල්ගස් 29ක්ද, පුරන්ගස් 69ක්ද, දෙකී ගසක්ද, රතුබිඟස් 2ක්ද, රකාස්ගස් එකක්ද, දෙවිලිගසක්ද, ජමනාරම් ගස් 3ක්ද, පුම්බගසක් සහ අවුරුදු 5ක් පමණ මී පැලයක්ද තිබේ	අදිකාරම් වලව්වේ පිලියම් බණ්ඩාර	0 3 10
349	අස්වැද්දුමපිල්ලැම	පොල්වත්ත, අවුරුදු 20ක් පමණ ඇති පොල් ගසක්ද, අම්බසක්ද, අවුරුදු 15ක් පමණ ඇති රතුලුඟසක් සහ අවුරුදු 3ක් පමණ ඇති පුරන්ගසක් ද තිබේ	අදිකාරම් වලව්වේ පිලියම් බණ්ඩාර	0 2 5
350	අස්වැද්දුම කුඹුර	මඩකුඹුර	අදිකාරම් වලව්වේ පිලියම් බණ්ඩාර, අදිකාරම් වලව්වේ විජේරත්න බණ්ඩාර සහ අදිකාරම් වලව්වේ බණ්ඩාරනායක	1 3 6
351	අස්වැද්දුම ලදහාම කුඹුර	මඩකුඹුර	අර්චගම්, අදිකාරම් වලව්වේ නැයිකි අනුලා කුමාරිනාමිගෙන් පැවත එන අය	0 1 27
352	අස්වැද්දුම බලලිගහ මුල කුඹුර	එම	අදිකාරම් වලව්වේ පිලියම් බණ්ඩාර, අදිකාරම් වලව්වේ විජේරත්න බණ්ඩාර, අදිකාරම් වලව්වේ බණ්ඩාරනායක	0 2 10
353	අස්වැද්දුම පහල අද්දලාහ	එම	මානලේ ඇම් ඇම් හනිපා සහ අර්චගම් මෙන් වත්ත වලව්වේ නැයිකි ගෙනෙවිත්ත බණ්ඩාර ගෙන් පැවත එන අය	0 1 14
354	අස්වැද්දුම අද්දලාහ	එම	පල්ලොපොල, ඇහැලේපොල පදිංචි ඇහැලේ පොල වලව්වේ විජිත් කුමාරිනාමි සහ මහ කෝවිලි, නාගොල්ල සුමන කීර්තීර්ථන් වහන්සේ	0 1 10
355	අස්වැද්දුම කුඹුර	එම	ලගන්ද බණ්ඩාරනානක සහ කුරුණෑගල කොස් ගොල්ලේ පදිංචි අදිකාරම් වලව්වේ සුජනා කුමාරිනාමි	0 1 17
356	පහලගෙදරවත්ත	වත්ත, අවුරුදු 30ක් පමණ ඇති කොස් ගස් 1ක් සහ මී ගසක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති කිතුල් ගසක්ද තිබේ	පහල ගෙදර පුංචි, පහල ගෙදර හින් රම්බරනා	0 1 5
357	පහලගෙදරවත්ත	වත්ත, අවුරුදු 30ක් පමණ ඇති කොස් ගස් 1ක්ද, අම්බසක්ද, මී ගසක්ද, අවුරුදු 5ක් පමණ ඇති පුරන් ගස් 5ක්ද, කිතුල් ගස් 2ක් සහ මුරුංගා ගස් 2ක්ද තිබේ	දඹුල්ලේ, මොරගස්වැව පදිංචි සිට නැයිකි මැදිගෙදර පීඨිගෙන් පැවත එන අය	0 1 18
358	ඉහලපිල්ලැම වත්ත	වත්ත, අවුරුදු 6ක් පමණ ඇති ලණ පලුක්ද, අවුරුදු 3ක් පමණ ඇති පුරන්ගස් 4ක්ද, අම්බසක්ද, කිතුල් ගසක් සහ අවුරුදු 30ක් පමණ ඇති කොස් ගසක්ද තිබේ	මැදිගෙදර නිස්සර	0 0 12
359	ඉරවිලියාය	හේන	අකුරම්බඩ, කිරිඳිවෙලි පහල ගෙදර ගුරු හාමි, එම ලක්කු මැණිකා සහ මහආරච්චිල්ලා ගෙදර මුදියන්සේ	0 1 0
360	එම	එම	මාදිපොල, පොරොකාරගම පදිංචි අරඹිගෙදර ගුරුහාමි, අරඹිගෙදර මිංකිරි අම්මා, අරඹි ගෙදර පුංචි අම්මා සහ කිරිඳිවෙලි පදිංචි අරඹි ගෙදර කිරිනාමි	0 1 15 1
361	එම	එම	මාදිපොල, පොරොකාරගම පදිංචි අරඹි ගෙදර ගුරුහාමි, අරඹිගෙදර මිංකිරි අම්මා, අරඹි ගෙදර පුංචි අම්මා සහ කිරිඳිවෙලි පදිංචි අරඹිගෙදර කිරිනාමි යන අය	0 0 24

එකතුව 35 0 16 1

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ට අණවුම් කලපනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හඟවෙන වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත් නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වී 1953ක්වූ ජුනි 05 11 වෙනි දින පෙරවරු 9 30ට නාලන්ද කානායම්පොලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩිඅතුරේ අයිතිවාසිකම්ද කියා කියාපිරිත්ට ඕනෑමා සහ මෙම ඉඩම්වලට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියා පිරිත්ට ඕනෑමා මා මෙයින් දනගන යුතුයි

මේ 1953ක්වූ මැයි මස 1 වෙනි දින මානලේ කවිචේරියේ දිසා ජ්‍යෙෂ්ඨ උප ඒජන්තවූ

ආණ්ඩුවේ උප ඒජන්තවූ

1950ගේ අභික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ගේ අභික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරු ප
1	ජයකොව්ඩා 1 (හරස්ගම) ත්‍රිකුණාමල විදිසේ මිහිපනම් අංක 559, 561, 563, 565, 567, 569 සහ 571 දරණ සීමාවකුළු කොටස්	උඵසෙවිලිකුර එකවර සාදා තිබෙන ගොඩනැගිලි සහිත වත්ත	මානලේ ශ්‍රී මුතුමාරි අමුන කෝවිලේ භාරකාර නැන්පත් මුරුගසියා, මානලේ එකතුව	0 0 12 1 0 0 12 1

නො L 3290

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූනි මස 18වෙනි දින පෙරවරු 10යේ මේලාවට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූනි මස 10වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 1වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

ඒ ආර් රත්නචේල්,
මාතලේ දිසත්‍රිකයේ ආණ්ඩුමේ රජ ඒජන්තතුමා

අංකය LP 6481

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය අරු ප
1	නාකියදෙනිය කොටස නොහොත් අලුත් වත්ත	කැලෑ පෙදෙස	සීමාසහිත ලංකාවේ ගැරුන්ඩි සෙන්ටර්ල් රබර්වු ජාතික සමාගම, ඒජන්තවරු කොළඹ සීමාසහිත කාසන් කම්බර්බැච් සහ සමාගම, කැබලි අංක 13ට ඇතුළත්ව ඇති නො. 43,384 දරන වසිල් ප්ලාන්තේ කොටසක්	2 0 15 8
			එකතුව	2 0 15 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූනි මස 29වෙනි දින පෙරවරු 9 30 මේලාවට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූනි මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 4වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

රේන් රයිට්,
ගාලු දිසත්‍රිකයේ ආණ්ඩුමේ රජ ඒජන්තතුමා

No L B 1741—J/HLG/592

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මාතර දිසත්‍රිකයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සකරතුලු කපුගම නැගෙනහිර පිහිටි නො. A1,178 දරණ මූලික සිතියමේ කැබලි 1, 2, 3, 4 සහ 5 වශයෙන් මැන පෙන්වුම් කරන ලද පන්සලමත්ත නොහොත් බෝමුරේවත්ත, ආරච්චිගෙදරවත්ත, කපුගම, නාගහත්ත සහ පරගහවත්ත නමැති ඉඩම් කැබලි පහෙන් අ 0, රු 0 ප 33 3ක බිම් ප්‍රමාණයක්

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූනි මස 9වෙනි දින පෙරවරු 11ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූනි මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 5වෙනි දින මාතර කවිචේරියේදීය

ටී ඒ ගුණරත්න,
මාතර දිසත්‍රිකයේ ආණ්ඩුමේ රජ ඒජන්තතුමා

අංකය LA 837

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන්ත නො P P A 1,782 ගම්—චූන්නාකම්

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය අරු ප
1	කිනමරක්කලඬිඬි ගෙවත් කිනඬි මරක්කලඬිඬි	වත්ත (වැවිලි නැත)	(1) ඇන් කුරුසාමි වෙට්ටි කාර්මලිංගම් වෙට්ටි, චූන්නාකම්	0 0 10 1
2	එම	අවුරුදු 5 මුරංගාගස් 5 සි, අවුරුදු 4 වුවත් ගස් 1 සි, අවුරුදු 15 දෙල්ගස් 1 සි, අවුරුදු 50 සිංඹලාගස් 1 සි, අවුරුදු 3-20 දක්වා පුවරුගස් 15 සි, කැබිගිය සිරි ගොඩනැගිල්ලක්, මැටිබිත්ති සහ උළු සෙවිලිකල ගොඩනැගිල්ලක්, මැටි බිත්ති සහ නල්කොල සෙවිලිකල නාව කාලික ගොඩනැගිලි 2 ක්, පොල්අතු සෙවිලිකල පැලක්, මැටිබිත්ති සහ බෙලෙක් සෙවිලිකල හේ කඩයක් සහ වැංකියක් සහිත සිමෙන්තියෙන් බිදින ලද මුදක් යනාදිය ඇති වත්ත	(1) ඇස් වේච්චිලේ සුප්පසියා, මධ්‍යම මානසික ආරෝග්‍ය ශාලාව, වැන්ජේ, රම්බුවත්, මලයාව, (2) විරකති ආර්යකුච්චි, ආණ්ඩුමේ ඉංජිනේරු කායනීලය, අයිපෝ පේරැක් මලයාව, (3) ටී ආර්යකුච්චිගේ භාග්‍යාව, දෙල්ලම් අම්මාල් විරකති, ආර්යකුච්චි බාජේ, ආණ්ඩුමේ ඉංජිනේරු කායනීලය, අයිපෝ පේරැක්, මලයාව, (4) ඇස් වේච්චිලේ මානික්කම්, ආරෝග්‍ය ශාලාව, අයිපෝ, මලයාව, (5) ටී අප්පතුරේගේ භාග්‍යාව කසියල් නාගම්, (6) මේලාසුනම් අප්පතුරේ ගුරුතුමා, (7) ඇස් මුරුගේසුගේ භාග්‍යාව, සංභාරම්, (8) ඇස් මුරුගේසු, චූන්නාකම්	0 2 5 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, ආසිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු දෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් ආචලයන් හෝ වම් 1953ක්වූ ජූලි මස 6වෙනි දින උදේ 10ට පහත සඳහන් සාහයේදී මා සම්මුඛව පිය යුතුයි

නවද වම් 1953ක්වූ ජූනි මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ ආසිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 4වෙනි දින
සාපන සම්බන්ධයේදීය

පී ජේ හයිසන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

අංකය LA 6945 /J/E/2073

1950හේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදාළ කරන බැවින් 1950හේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර —

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ දකුණු උඩුකහ කෝරළේ මඩමේල නම් ගමේ පිහිටි දෙවැටගහවත්ත නොහොත් දෙවැටගහපිටිය නොහොත් දෙවැටගහහේන නමැති අ 2, රූ 0, ප 18 2ක විශාලතාවක් ඇති නො, 452 දරණ ඉඩමක නම් වැනිමේ සැලැස්මේ 5වෙනි ආකිට්කයේ 15වෙනි සිමි කැබැල්ලකට මෑත වඩා ජනවත්ව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, ආසිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු දෙනා සිටින සියලු දෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් ආචලයන් හෝ වම් 1953ක්වූ ජූනි මස 25වැනි දින පූර්විකා 9 30 වේලාවට කුරුණෑගල කම්බේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

නවද වම් 1953ක්වූ ජූනි මස 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ ආසිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේදීය

ඇන් ඇන් ඩී ජේල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

අංකය AL/7311/J/HLG/617

1950හේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදාළ කරන බැවින් 1950හේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර —

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඳුම් විල්ලි හත්පත්තුවේ ගත්දහේ කෝරළේ මාරලත්ද, අරම්පොල සිරිදුන්න සහ මානගම ගම ගමල පිහිටි ආක්කර 3, රූ 1, පර්චස් 6ක විශාලතාවක් ඇති බිම් කැබැල්ල 13ක් වන නො A 1,044 දරණ මුල් සැලැස්මේ 1, 2, 2½ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 සහ 12 වැනි කැබලි යැයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, ආසිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු දෙනා සිටින සියලු දෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් ආචලයන් හෝ වම් 1953ක්වූ ජූලි මස 2 වැනි දින පෙරවර 9ට කුරුණෑගල කම්බේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

නවද වම් 1953ක්වූ ජූනි මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ ආසිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 4වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේ දීය

ඇන් ඇන් ඩී ජේල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

LRO/APL/5800-J/LLD/223/53/L B 2181

1950හේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මීට සාකච්ඡාවට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කීවහා වෙන්වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ ආත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ ආමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953ක්වූ අප්‍රේල් මස 6 වැනි දින
කොළඹදීය

පී ඩී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො	ඉඩම් නම	විස්තර	උපලේඛනය		ප්‍රමාණය, අ.රූ ප
			මුල් ජලයේ නොමැරණ A 1,427	ගම-මිල්ලවැව	
1	පන්සලගාවවත්ත	අවුරුදු 30ක් වයස්වූ පොල් වත්තක්, අවුරුදු 20ක් විහර වයස්වූ එක කොස්ගහක් තිබේ	අත් ඒ පිසදස, අත් ඒ ආනවති, අත් ඒ කරුණවති, අත් ඒ කුමාරසේන, නල්පා විල, මාතර, මිහගිය කේ ඒ බාර්ලිනා ඩී සිල්වානන් ආදීන්ගේ ඉහතකී අගටයි	එම	0 0 17 3
2	එම	අවුරුදු 30ක් වයස්වූ පොල් වත්තක්, පොල්ගස් 14ක්ද, අවුරුදු 20-30ක් වයස්වූ කොස්ගස් 5ක්ද, පොල්පැල 7ක්ද, පුවක්ගස් 2ක්ද, රත්කක ගහක්ද, අවුරුදු 2-7ක් වයස්වූ දෙම ගහක්ද තිබේ	එම	එම	0 0 18 2
3	එම	අවුරුදු 30ක් වයස්වූ පොල් වත්තක්, අවුරුදු 20-30ක් වයස්වූ කොස්ගස් 3ක් තිබේ	එම	එම	0 2 39 2
එකතුව					0 3 34 7

LA/LRO/53/10/LRO/APL 2613/J/LLD/119/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනය

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 17 වෙනි දින කොළඹදීය

පී ඕ මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ ඇප් ඇප් අමරසිංහ,
සභාවල ලේකම් කුමාර

උපලේඛනය

නො. 72	නො. 73	නො. 74	නම—වෙල්ලුරම්	ප්‍රමාණය, අරූ ප.
නො. 72	නො. 73	නො. 74	අයිතිකම්කරුගේ නම	අරූ ප.
වෙල්ලුරම් එස්.වෙලි	එම සහ කුසලයන්තයාය	එම	S K R S K R A R	0 0 8
වෙල්ලුරම් එස්.වෙලි	සිමෙන්තියෙන් සාදන ලද ලිදකද සහ වෙල්ලුරම්	එම	වීරප්පා	44 2 12
වෙල්ලුරම් එස්.වෙලි	සාදන ලද පොල් අතු සෙවිලිකර තාවකාලික මුර	එම	වෙච්චියාර්, ඔක්කාර්, රමිනාඩි	
වෙල්ලුරම් එස්.වෙලි	ගෙවල් 2 කින් යුත් අවුරුදු 15-25 ක පොල්වත්තක්	එම	දිස්ත්‍රික්කය, දකුණු ඉන්දියාව	
වෙල්ලුරම් එස්.වෙලි	අවුරුදු 15-25 ක පොල් වත්තක්	එම		0 2 9
				එකතුව 45 0 29

L D—B 49/50

නො. LD 1211

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් වික්ටර් ඇලෙක්සැන්ඩර් ජස්ටින් සේනාරත්න වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වේනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 10 වෙනි දින ප්‍රවීණතා 10 ව නුවරඑළිය කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 29 වෙනි දින නුවරඑළිය කවිචේරියදීය

වී ජ් ජේ සේනාරත්න,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උප ලේඛනය

නො. 1	නම—පනත්ගම්මන	ප්‍රමාණය, අරූ ප.
නො. 1	මහලු ඇල්ල	0 2 35
	විස්තර	
	කුඹුර සහ හේ අවුරුදු 20	
	සුළුපසියා කාකානි, පොච්චු, පනත්ගම්මන, රම්බොඩ	

L D—B 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් වික්ටර් ඇලෙක්සැන්ඩර් ජස්ටින් සේනාරත්න වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගන්නට අදහස් කරන ඉඩම් වේනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 10 වෙනි දින ප්‍රවීණතා 10 ව නුවරඑළිය කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විෂි 1953 ක්‍රි.පෙ.වර්ෂ 29 වෙනි දින නුවරඑළිය කවිචේරියදීය

වී ජ් ජේ සේනාරත්න,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මූලික පලයේ නො A 1,816	විස්තර	වග—ලෙමසුරියගම	ප්‍රමාණය, අ රූ. ප
1	මිහස්නැන්න	බුම්ම සහ අඹිපාර	පි එච් විනිච්චේනගා සහ පි එච් බනමනි, ගඟුරත්තොන	අයිතිකම්කීයත්තා	0 0 5
2	එම	ආච්චර	එම		0 0 9
3	එම	එම	එම		0 1 14
4	එම	එම	එම		0 0 7
5	එම	එම	එම		0 3 34
6	එම	එම	එම		0 2 25
7	එම	එම	එම		0 0 7
එකතුව					2 0 21

අංකය LRO/APL/5882—J/LLD/113/53—LP 6551

1950වන අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ ආඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ගාලු දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්ත නැන්පත් බස්විත් රේන් රයිච් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ ආඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි —

(1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) බද්දේගම ආදියම් පාලකතුමාගේ කාර්යාලයේදී වසර 1953ක් වූ ජුනි මස 30වෙනි දින පෙරවරු 10ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ (ඒජන්ත) නියෝජිත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) නවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් වසර 1953ක් වූ ජුනි මස 23වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වසර 1953ක් වූ මැයි මස 4වෙනි දින
ගාලු ලෙ කවිමේරියේ දීය

රේන් රයිච්,
ගාලු දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මූලික පලයේ නො A 1,395	විස්තර	වග—අම්පෙගම	ප්‍රමාණය, අ රූ. ප
1	උරුමලයන්තදෙකිය සහ කහවට්ටිය මානෙල්ල සහ උරුමලයන්ත	රබර්	දෙහිමිල “ බෝර්ඩ්වෙල ” බේකරියෙහි පදිංචි කේ ඇල්, බැස්වියන් අප්පුහාමි සහ බද්දේගම, අම්පෙගම පදිංචි කේ ඇල් ජී ඔදිරිස් අප්පුහාමි	අයිතිකම්කීයත්තා	2 0 32 8
එකතුව					2 0 32 8

LD—B 49/50

LB 2182/LRO/APL/4474

1950වන අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ අණුවුව අතිරේක උප ඒජන්ත නැන්පත් එඩ්මන්ඩ් මහින්ද විජේනායක වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි —

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වසර 1953ක් වූ ජුනි මස 26වෙනි දින ප්‍රවිහාස 10ට මාතර කවිමේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) නවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් වසර 1953ක් වූ ජුනි මස 19වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපත් දෙකක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වසර 1953ක් වූ අප්‍රේල් මස 29වෙනි දින
මාතර කවිමේරියේ දීය

ඒ අම් විජේනායක,
මාතර දිස්ත්‍රික්කයේ අණුවුව අතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මූලික පලාතේ නො A 1,411 විසාර	ගම—කුන්දෙහි	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	මැදගල්ලකවිලවත්ත	අවුරුදු 25-40ක් වූ පොල් වත්තක්ද, ගොඩනැගිල්ලක්ද, මිදක්ද තිබේ	නාවකාලික	සර්විස් මල්ගමගේ, ධම්මරත්නද, කෝට්ටිකොඩ	2 0 23
2	එම	අවුරුදු 25-40ක් වූ පොල් වත්තක්		එම	0 3 35
එකතුව					3 0 18

L D—B 49/50

LRO/APL/2492 LB 2176

1950න් අංක 9 දරන අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ අණුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්මන්ඩ් මහින්ද විජේනායක වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක් වූ ජූනි මස 26 වැනි දින ප්‍රභාත 11ට මාතර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මි 1953ක් වූ ජූනි මස 19 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් මිල සේවාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මි 1953ක් වූ මැයි මස 1 වැනි දින මාතර කවිච්චියේදී

ඒ ඇම් විජේනායක, මාතර දිස්ත්‍රික්කයේ අණුවේ අතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මූලික පලාතේ නො A 1,382 විසාර	ගම—මල්ගම	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	කහම්පලෙකුරුදුවත්ත	අවුරුදු 45ක් වූ පොල් වත්තක් සහ නාවකාලික ගොඩනැගිලි 2ක්ද තිබේ		කපුගමගේ මාර්ලිස් ද සිල්වා, මල්ගම, මාතර	0 2 27
2	එම	අවුරුදු 45ක් වූ පොල් වත්තක්		එම	0 0 6
3	එම	එම		එම	0 0 3
එකතුව					0 2 36

L D—B 49/50

LRO/APL/2492 A—LB 2177

1950න් අංක 9 දරන අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ අණුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්මන්ඩ් මහින්ද විජේනායක වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක් වූ ජූනි මස 26 වැනි දින ප්‍රභාත 11 00ට මාතර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මි 1953ක් වූ ජූනි මස 19 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් මිල සේවාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මි 1953ක් වූ මැයි මස 2 වැනි දින මාතර කවිච්චියේදී

ඒ ඇම් විජේනායක, මාතර දිස්ත්‍රික්කයේ අණුවේ අතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මූලික පලාතේ නො A 1,381 විසාර	ගම—මල්ගම	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	කහම්පලෙකුරුදුවත්ත	අවුරුදු 5-50ක් වූ පොල් වත්තක්		කපුගමගේ මාර්ලිස් ද සිල්වා, මල්ගම, මාතර	0 1 36
2	එම	අවුරුදු 15-50ක් වූ පොල් වත්තක් කොටසක්		එම	0 0 6
එකතුව					0 2 2

L D—B 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැන්පත් තිලක් ඉරංගා ගුණරත්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවේණිකතාවය සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිඹි 1953 ක්වු ජුලි මස 9 වෙනි දින පූර්විකා 10 00ට මාතර කවිවෙරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
 - (ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මිඹි 1953 ක්වු ජුලි මස 2 වෙනි දින රෝස් ජිට් ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ලැබීම සිටිම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිඹි 1953 ක්වු මැයි මස 5 වෙනි දින මාතර කවිවෙරියේදී ටී ඊ ගුණරත්න,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො 559 යම—පොර්මිකතාත්තෙ	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ රූ ප
677	රූහංගේදෙමල්වත්ත	අවුරුදු 6-25 ක්වු	පොල්වත්තක්, අඹිපාරකින් යු ආර් හි අන්දිරිස් බයස් අප්පුහාමි, කොටසක් අඩංගු වී තිබේ	පොර්මිකතාත්තෙ, ඉමදුම්	0 0 13
678	එම	අවුරුදු 4-50 ක්වු	පොල් වත්තක්	එම	0 1 17
එකතුව					0 1 30

L D—B 49/50

LRO/APL/5791—L B 2175

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ආතිරේක උප ඒජන්ත නැන්පත් එම්මන්ඩ් මිනින්ද විජේනායක මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවේණිකතාවය සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිඹි 1953 ක්වු අගෝස්තු මස 10 වෙනි දින පූර්විකා 10ට මාතර කවිවෙරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;
 - (ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මිඹි 1953 ක්වු අගෝස්තු මස 3 වෙනි දින රෝස් ජිට් ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ලැබීම සිටිම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිඹි 1953 ක්වු අප්‍රේල් මස 29 වෙනි දින මාතර කවිවෙරියේදී ටී ඇම් විජේනායක,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ආතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුලික ප්ලාන් නො A 1,380 යම—මල්ගම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ රූ ප
1	ලුනුවිලගේගෙදරවත්ත ජෛවිකමත්ත	නොහොත් අවුරුදු 50 ක්වු	වත්ත	ආකර් මිරතුංග, වල්ගම, මාතර	0 2 2
2	එම	එම	එම	එම	0 0 4
එකතුව					0 2 6

L D—B 49/50

අංකය LRO/APL/4387—J/LLD/4/53/LG 138

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කැගල්ලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැන්පත් ඇම් ජී වි පී සමරසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවේණිකතාවය සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

(3) එසේ හත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) මිඹි 1953ක්වූ ජූනි මස 19වෙනි දින ප්‍රථිභාග 9ට අඹේපුස්සේ නානායමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා විසින් මිඹි 1953ක්වූ ජූනි මස 12වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිඹි 1953ක්වූ අප්‍රේල් මස 27වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය

ඇන් ජී වි පී සමරසිංහ,
කැගල්ල දිනපත්‍රිකයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුල් සැලැස්මේ අංකය A 741 විස්තර	ගම—මාගන්තොලුව අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප
1	මුහුගේ කුඹුර	කුඹුර	ගලපිටමඩ, "ජයසිරි" නිවසේ පදිංචි එච් ඇම් ඩී ජයතිලක බණ්ඩාර	0 1 31
2	එම	එම	එම	0 1 4
3	එම	එම	එම	0 0 8
එකතුව				0 3 3

L D—B 49/50

අංකය LRO/APL/4387 A—J/LLD/183/53/LG 147

1950ගේ අඛක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කැගල්ල දිනපත්‍රිකයේ ආණ්ඩුමේ උප ඒජන්ත නැන්පත් ඇම් ජී වි පී සමරසිංහ වන මම, 1950ගේ අඛක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අඛක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

(3) එසේ හත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) මිඹි 1953ක්වූ ජූනි මස 19වැනි දින ප්‍රථිභාග 9 00ට අඹේපුස්සේ නානායමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා විසින් මිඹි 1953ක්වූ ජූනි මස 12වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිඹි 1953ක්වූ අප්‍රේල් මස 27වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය

ඇම් ජී වි පී සමරසිංහ,
කැගල්ල දිනපත්‍රිකයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො A 743 විස්තර	ගම—මාගන්තොලුව අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප
1	මත්කඩගාමාවත්ත නොහොත් කලම්පිවේ සේනේ කැබිලි නැත්තේවත්ත	අවුරුදු 40ක්වූ පොල්වත්ත	දෙමටදෙහිපතිරත්න ශ්‍රී ලාංකේ මහලීල සිංහසේන සහ කලුආරම්භි ගේ නන්දවතී මංගලනා අමු විසේ කාරයා), කුකුල්පොහේ, දොරවක	0 0 23
2	එම	අවුරුදු 4ක්වූ පොල්පැලයක්ද, අවුරුදු 30ක්වූ කොස්ගස් 2ක් සහ අවුරුදු 15ක්වූ පුමුක් ගස් 12ක් සහිත ඉඩම	එම	0 0 8
3	එම	අවුරුදු 40ක්වූ පොල්වත්ත	එම	1 3 22
4	එම	අවුරුදු 40ක්වූ පුමුක්ගස් 5ක්ද, අවුරුදු 30ක්වූ කොස්ගස් සහ අවුරුදු 4ක්වූ පොල්පැල 2ක් සහිත පොල් ඉඩම	එම	0 1 12
එකතුව				2 1 25

அரசாட்சியாரின் தேவைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்க
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ஸூ) (ஏப்பிரில்) சித்திரைமீ 6 ந உ

இலத்திரிக் ஏசனடுவின இலக்கம் L 3285

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/1705

காணியின் விபரம்

மாதநீர் இலத்திரிக், மாதநீர் வடக்குப் பிரிவில் வகப்பாறை உட்சிய பத்துவில், காளைநத கிராமத்தில், பிறற்கந்த நோட்டத்தில் 3 ஏக்கர், 2 றூட, 18 4 பாசசல விசாலங்கொண்ட காணித்தனடு இதன் எல்லைகளாவன —

வடக்கே என எச் பீ பெரேரா என்பவரால் உரித்துப்பேசும் போகறுமுள்ளவதனை எனனும் காணி

கீழ்க்கே ஸுண்டியாழப்பாணம் பாதை

தெற்கே, மேற்கே அளக்கப்பன செட்டியா உரித்துப்பேசும் உறுதிப்பட இலக்கம் 142,689 ல 199 ம ஆண்டின் ஒரு பாகம்

இலக்கம் LA/Mise /53/5/J/LG/137/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும் நில அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு

1953 ம (ஸூ) (ஏப்பிரில்) சித்திரைமீ 10 ந உ

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின இலக்கம் LA/Mise /53/5

நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/137/53

காணியின் விபரம்

குருணாகல் இலத்திரிக், தேவமெதி ஹத்தத்து பனுகடுவ பகுதியில் கந்திரியால் எனனும் கிராமத்தில், கிச்சியாவெல் பிலலேவ் எனனும் காணியில், ஏறக்குறைய 150 சதுர யார் (50 யார் X 3 யார்) விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு கல்லேஹேபிட்டியால்

கீழ்க்கு ஹீடினவத்த

தெற்கு அதே காணியின் மீதிப்பாகம்

மேற்கு நெல் வயல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ் குறிப்பிடப்படும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்க
நிரந்தரக் காரியதரிசி

சுட்டு இலக்கம் J/E/1834 (L D 1197/L E)

கொழும்பு

1953 ம (ஸூ) (பெப்ரவரி) மார்ச் 11 ந உ

அவ்வெரியா இலத்திரிக், வலப்பளை பிரிவுக் காரியாலயத்தின் பகுதியைச்சேர்ந்த ரூகல் கிராமத்தில் இருக்கும் செயின் ரெய்னாட் தொடர் மென்படும் 5 ஏ 0 றூ 05 பே பரப்புள்ள ஒரு துண்டு கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கும மேற்கும் தோட்ட ரோட்டு

கீழ்க்கு செயின்ற ரெனாட் தோட்டம்

தெற்கு ரோமன் கத்தோலிக்க கோயில் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1952 ம (ஜூலை) ஆடிமீ 19 ந உ

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4465

நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1837

காணியின் விபரம்

கண்டி இலத்திரிக் பாதத் ஹேவாஹெட்ட பகுதி உட்பட்டிய கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் விசாலமுள்ள வடியாகொடவத்த எனப்படும் நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவாம் —

வடக்கு பீ மொறம் உலச்சேனுக்கு சொந்தமான வடியாகொடவத்த எனப்படும் காணி

கீழ்க்கு கிராமத் தலைவர் மீருசாயிபுனினுடைய வடியாகொடவத்த எனப்படும் காணி

தெற்கு பள்ளிக்கூடத்துக்குப் போகும்பாதையும் பள்ளிக்கூடத்தின் சேர் டாவம்,

மேற்கு டத்தி ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம ௩௦ (மாச) பங்குனிமீ 16 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LPA/2

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2354

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்டில் போஹீரவடடில் நகரசபை எல்லையில் எத்திலிகொட எனனும் இடத்தில், மஹலியட்ட எனனும் தோட்டத்தால் 0௪ 2௫ 25பே விசாலமுள்ள ஒரு துண்டு எல்கை —

வடக்கு ஹேலி பாதை,

கிழக்கு, தெற்கு யடுகொடபடலகே ஹேலி நனதாபுத்தியினும் இன்னும் சில ரினும் காணி

மேற்கு நகர சபை காணி

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் LA/7352 B/J/LLD 2705 (VE)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம ௩௦ (மாச) பங்குனிமீ 24 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LA 7352 B

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2705 (VE)

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், வனனி ஹற்பத்து, ஹதலிப்பற கிழக்கும மேற்கு கோரணையில், திம்பிரியாவ பாலுகடவல பகுதிகளில் அலலதுவெவ் அததரக்கல், அலலதுவெவ் பாலுகடவல எனனும் கிராமங்களிலுள்ள ஏறக்குறைய 256 ஏக்கர் 2 றூட், 19 பாசல் விசாலமுள்ள கீழ்வரும் காணிகள் —

(1) அலலதுவெவ்—164 ஏக்கர் 2 றூட் 36 பாசல் விசாலமுள்ள எல்கை —

வடக்கு யோதயகந்த பாலுகடவலவேறன

கிழக்கு பாலுகடவல உள வாயக்கால்

தெற்கு ஆண்டியாகந்த ரம்பேவெவ்யாபவேறன

மேற்கு அததரக்கல்வேறன பாலுகடவலவேறன

(2) வதுரெவ்வயாய—57 ஏக்கர் 3 றூட், 12 பாசல் விசாலமுள்ள எல்கை —

வடக்கு அம்பனப்பொல எஹடுவெவ் பீ டபிளயு டீ ரூட்டு

கிழக்கு ஆண்டியாகல் கலமலை

தெற்கு அததரக்கல் எல்கைக்கும் அததரக்கல் குளத்துக்கும் ஒதுக்கப்பட்ட காணி,

மேற்கு ஹோரோள

(3) மொரக்கலாவெவ்வயாய—28 ஏக்கர், 0 றூட் 19 பாசல் விசாலமுள்ள எல்கை —

வடக்கு கோங்குஹடுக்கலான அலலது வெலிதலேழ்க்கலான

கிழக்கு ஹோரோ எல்கைக்கும் அததரக்கல் எல்கைக்கும் ஒதுக்கப்பட்ட காணி

தெற்கு அம்பனப்பொல எஹடுவெவ் பீ டபிளயு டீ ரூட்டு

மேற்கு வெலிதலேழ்க்கலான, மொரக்கலாவெவ்வயாயவும்

(4) ஹெலெம்பகஹடுவேறன—5 ஏக்கர் 3 றூட், 32 பாசல் விசாலமுள்ள எல்கை,

வடக்கு வெல்காவயாய

கிழக்கு ஹாபகடவல அலலது தொம்பகஹடுமபுற

தெற்கு மேற்கு வெல்காவயாய

இலக்கம் LA/7638/J/LG/2462

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௩௦ (மாச) பங்குனிமீ 31 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LA/7638

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2462

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், தம்பத்தெனி ஹற்பத்து, முருத்தெனகே எனனும் பகுதியில், முருத்தெனகே எனனும் கிராமத்தில், சதுமஸ்பிட்டிய எனனும் காணியில் ஏறக்குறைய 600 அடி X 15 அடி விசாலமுள்ள ஒரு பாகம் —

வடக்கு பெரோசிககோவுக்குரிய எல்லையின் வெலி

கிழக்கு, மேற்கு அதே காணியின் மீதுப்பாகங்கள்

தெற்கு குருணாகல் கிராம சங்க கரத்தை ரூட்டு

பீ பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம ௩௦ (மாச) பங்குனிமீ 28 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4371

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1382

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக் பாதத் துமபற, உறிகடுவெ மெதிக்கேவிலிருக்கும் குருநதுப்பொத்தேவத்த அலலது குருநதுப்பொத்த தோட்டம் எனப்படும் காணியிலிருந்து, சுமார் 2 றூட் விசாலமுள்ள நிலப் பகுதி அதன் எல்கைகள் பிளவருவனவை —

வடக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் பாகங்கள்,

கிழக்கு கிராமச்சங்க பாகம்

பீ பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலமவாகிய நான இத்தாற பிரகடனம் செய்கிறேன்

இல LH 90/J/AL 1520

கொழும்பு,

1953 ம (பெப்ரவரி) மாதம் 17 ந வ

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

களுத்தறைப் பகுதியிலுள்ள நயகாம கோற்றையிலிருக்கும் கண்டப்பிட்டிய கிராம விதானையின் பிரிவுக்குள், பட்டுவித்த கிராமத்திலிருக்கும் 1 று 25 9 பே அளவில் விசாலமுள்ள கெக்குலவலவத்த, கெக்குலவலபிலவேல என்று சொல்லப்படும் காணியின் 3 துண்டுகள் இதன் எல்லைகள் பின்வருமாறு —

துண்டு "A" — வடக்கு முனக்கமே சுபநேரிஸ்-அப்புவின் தென்னந் தோட்டம்,
கிழக்கு மிமனளல்,
தெற்கு பொடிசிக் கோவின் வயல்கள்,
மேற்கு பீற்றர் சிக் கோவின் தோட்டம்

துண்டு "B" — வடக்கு மிமனளல்,
கிழக்கு செபஸ்தியன் எனபவருக்கும் அவரின் சகோதரர்களுக்குமுரிய வயல்கள்,
தெற்கு மிமனளல்
மேற்கு மிமனளல்

துண்டு "O" — வடக்கு மிமனளல்,
கிழக்கு வி சி பெரேராவின் வயல்கள்,
தெற்கு எம் டி டி குணரத்தின் எனபவரின் தப்பர் தோட்டம்,
மேற்கு மிமனளல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசி பண்டா புலங்குலமவாகிய நான இத்தாற பிரகடனம் செய்கிறேன்

இல LH 904/J/AL 1424

கொழும்பு,

1952 ம (டிசம்பர்) மாதம் 22 ந வ

புகுசி பண்டா புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

(1) களுத்தறைப் பகுதியிலுள்ள பலதன் கோற்றை மேற்கிலிருக்கும் புகாமபுகொட எனபதிலிருக்கும் 0 ஏ 1 று 14 5 பே அளவில் விசாலமுள்ள மறகலவெல், மிலகலவெல் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு களுத்தறை-மத்தகம் ரேட்,
கிழக்கு மேற்கும் நெல் வயல்கள்,
தெற்கு தோட்ட நிலம்

இவையெல்லாம் டொடங்கொடியிலுள்ள புகாமபுகொடயிலிருக்கும் (1) அரொன் அப்புறாமி, (2) கே ஆபிரகாம் அப்புறாமி, (3) கே வில்லியம் அப்புறாமி எனபவர்களுக்கும் இன்னும் வேறு பல ஆட்களுக்குமுரியது

(2) களுத்தறைப் பகுதியிலுள்ள பலதன் கோற்றை மேற்கிலிருக்கும், புகாமபுகொட எனபதிலிருக்கும் 0 ஏ 0 று 18 2 பே அளவில் விசாலமுள்ள மறகலவெல், மிலகலவெல் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு தோட்ட நிலம்,
கிழக்கு நெல் வயல்கள் இவையெல்லாம் தேவித் அப்புறாமி, ஜீ பி ஜயவாடின, மாட்டின் ஜயசிங்கி, ஆபிரகாம் ஜயவாடின, ஜீ ஏ யாலிசிக் கோ எனபவர்களுக்குரியது —
தெற்கு டொல்,
மேற்கு கே ஆநொலஹாமிக்குரிய வயல்கள்

இவையெல்லாம் டொடங்கொடியிலுள்ள புகாமபுகொடயிலிருக்கும் 1 தேவித் அப்புறாமி, (2) ஜி பி ஜயவாடின, (3) மாட்டின் ஜயசிங்கி, (4) ஆபிரகாம் ஜயவாடின, (5) சி ஏ யாலிசிக் கோ எனபவர்களுக்குரியது

(3) களுத்தறைப் பகுதியிலுள்ள பலதன் கோற்றை மேற்கிலிருக்கும் புகாமபுகொட எனபதிலிருக்கும் 0 ஏ 0 று 18 2 பே அளவில் விசாலமுள்ள மறகலவெல், மிலகலவெல் என்று சொல்லப்படும் காணியின், ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு தோட்ட நிலம்
கிழக்கு தேவித் அப்புறாமி, ஜி பி ஜயவாடின, மாட்டின் ஜயசிங்கி எனபவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உரிய வயல்கள்,
தெற்கு டொல்,
மேற்கு கே ஆ நொலஹாமி எனபவரின் வயல்கள்

இவையெல்லாம் டொடங்கொடியிலுள்ள புகாமபுகொடயிலிருக்கும் கே ஆ நொலஹாமி எனபவர்களுக்குரியது

(4) களுத்தறைப் பகுதியிலுள்ள பலதன் கோற்றை மேற்கிலிருக்கும் புகாமபுகொட எனபதிலிருக்கும் 0 ஏ 0 று 18 1 பே அளவில் விசாலமுள்ள மறகலவெல், மிலகலவெல் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு டொல்
கிழக்கு வயல்கள் (கஜுகலவெல்),
தெற்கு தோட்ட நிலம்
மேற்கு வயல்கள் (கஜுகலவெல்),

இவையெல்லாம் டொடங்கொடியிலுள்ள புகாமபுகொடயிலிருக்கும் (1) ஜீ டி ஹென்றிக் அப்புறாமி, (2) எம் அப்புகிக் கோ, எனபவர்களுக்குரியது

1953 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1953 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தாற பிரகடனம் செய்கிறேன்

கொழும்பு

1953 ம (மார்ச்) பங்குனிமீ 30 ந வ

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் LB 2148

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாயத்தின் இலக்கம் J/HLG/2693

காணியின விபரம்

மாத்தறை, வெல்லப்பொடபதது நாலு கிறவெடலசில் ஊறுகருவ மேற்கில் டன்பிடடென எனற காணியிலிருந்து 4,900 சதுர அடி நிலம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் பாலகேவத்த ,
கிழக்கிலும் மேற்கிலும் அதே காணியின பகுதிகள் ,
தெற்கில் டடமலே வலலகளை பீ டபிளபு ட தெரு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (ஏப்பிரில்) சித்திரைமீ 6 ந ட

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4632

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/2461

காணியின விபரம்

(1) கண்டி டிஸ்திரிக், பாதத தும்பற பகுதி, பிடடியேகெதற கிராமத்தில, 0 ஏக்கர், 1 ரூட, 24 பாச்சல விசாலமுள்ள பிடடியேகெதற தோட்டம் எனப்படும் காணி இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு கொட்டிகாமபேவத்த
கிழக்கு கொட்டிகாமபேவத்த ,
தெற்கு கண்டி பனவில்ல பிரதான ரோட ,
மேற்கு பேசுமுள்ளவத்த

(2) கண்டி டிஸ்திரிக், பாதத தும்பற பகுதி, பிடடியேகெதற கிராமத்திலிருக்கும், கொட்டிகாம அம்பேவத்தவிலிருந்து சுமார் 1 ஏக்கர், 0 ரூட, 0 பாச்சல விசாலமுள்ள நிலப் பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நெல் வயல ,
கிழக்கு கொட்டிகாம அம்பேவத்த
தெற்கு பிடடியேகெதற தோட்டம் ,
மேற்கு டெல்குதெனவத்த

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம் LB 2146—J/LG/2679

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (ஏப்பிரில்) சித்திரைமீ 25 ந ட

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2146

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/LG/2679

காணியின விபரம்

மாத்தறை, வெள்ளப்பொட பதது, நாலு கிறவெடல, நகர சபை வட்டாரத்திற்குட்பட்ட ரூப்பே எனற கிராமத்திலுள்ளதும், நகர வரிப்பணப் படம் 0 25/49—2 மேற்கில் 215 ம பகுதியுமான ஹூனுகொறட்டுவவத்த எனற காணியிலிருந்து 3 போச்சல நிலம் மேற்படி பகுதியின எல்லைகள் —

வடக்கு பகுதி 2541-2542, 2540 ,
கிழக்கு தொட்டமுனை, தெரு ,
தெற்கு அதே காணி ,
மேற்கு பகுதி 2543

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (மார்க்) பங்குனிமீ 31 ந ட

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் } Q 4339/J/HLG/2288

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமத்திகாரி டிவிஷனில் மவுனற லினியா நகர சபை எல்லைக்குள் கருப்போவில் கிழக்குலிருக்கும் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள படுவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு வடலன அவெனுயு ,
கிழக்கு அதே காணியின பகுதி ,
தெற்கு எம் பாபிலில் பெரோவும் மறறவாகனும் உரிமை கேட்கும் கஹறகஹவத்த அலலது புல்கஹவத்த எனனும் காணியும், எம் ட
புஞ்சிநோனூ உரிமைகேட்கும் மாறமஹவத்தவும் ,
மேற்கு ஸ்ரீமதி இ எம் வீரகோன உரிமைகேட்கும் டெல்கஹவத்தவும் பொமிகஹவத்த எனனும் காணியும்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எவ் அவ அமரசிங்ஹ,
நிரந்தரக காரியத்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (மார்க்) பங்குனிமீ 27 ந ட

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் } 4448/J/P/2720

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்

கொழும்பு டிஸ்த்ரிக்ட், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில் மவுனர லினியாவிலிருக்கும் திரு எப் குலாம் ஹுசேயின் அவாகடகு சொந்தமான காணியிலிருந்து 1 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதிக்கான எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு லியோ டி அல்விஸ்க்ரூயி வளவு
கிழக்கு ஹொறல ரோடே,
தெற்கு திரு கே றி டி சில்வாவுக்கும் மற்றவர்களுக்கும் சொந்தமான வளவு,
மேற்கு அதே காணியின் மிகுதி பகுதி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாய் இருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் கீழ்ப்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலாங்குலம் ஆகிய நான்கு இதர பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 19 ந் உ.

பீ பீ புலாங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசனரின் இலக்கம் LR 1220
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1637

காணியின் விபரம்

(1) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்த கிழக்கு மதவாச்சிக் கிராமத்திலுள்ள மதவாச்சிக் கெலே, மதவாச்சிக்கடை நிலம் என்று சொல்லப்படும் காணியின் பகுதி, பட இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்பட்ட 20, 20A ம் இலக்க துண்டுகளின் பகுதிகள் விலாசம் 34 அடி நீளம், 145 அடி அகலம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர் ஜீ குணவர்தனாவுக்கும் மற்றும் இரு பேர்களுக்கும் சொந்தமான காணி
கிழக்கு ஜே ஆறுமுகத்தின் குத்தகைக் காணி
தெற்கு ஏ அனனமாவால் உரித்துப்பேசப்படும் காணி
மேற்கு பி டபிளயு டி தெரு

(2) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்த கிழக்கு மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக் கடை நிலம் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் நீளம் 28 அடி அகலம் 65 அடி படம் இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்படும் 20 A 2, 20 A 3, 20 ம் இலக்க துண்டுகளின் சில பகுதிகள் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏ பாவதியால் உரித்துப்பேசப்படும் காணி
கிழக்கும, தெற்கும் அரசாங்க ஆஸ்பத்திரி நிலம்
மேற்கு பீ டபிளயு டி தெரு

(3) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்தா கிழக்கு மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக்கடை மதவாச்சிக்கடை நிலம் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் நீளம் 15 அடி, அகலம் 145 அடி படம் இலக்கம் F V P 113 ல் உள்ள 20, 20A இலக்க துண்டுகளின் சில பாகங்கள் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர் ஜீ குணவர்தனாவுக்கு குத்தகைக் காணி
கிழக்கு அரசாங்க நிலம்
தெற்கு ஏ பாவதியால் உரித்துப்பேசப்படும் காணி
மேற்கு பி டபிளயு டி தெரு

(4) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்தா கிழக்கு, மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக்கடை என்று சொல்லப்படும் காணியின் இரு துண்டுகளின் நீளம் 23½ அடி, அகலம் 67 அடி, நீளம் 15½ அடி அகலம் 72 அடி, பட இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்பட்ட 16, A 4, 16 ம் இலக்க துண்டுகளின் பகுதிகள் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சகுலஹமிட்டால் உரித்துப்பேசப்படும் காணி
கிழக்கு அரசாங்க நிலம்
தெற்கு இ முத்துசாமியின் குத்தகைக் காணி
மேற்கு பி டபிளயு டி தெரு

(5) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்தா கிழக்கு, மதவாச்சிக் கிராமத்தில் உள்ள மதவாச்சிக்கடை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் நீளம் 40½ அடி, அகலம் 75 அடி பட இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்பட்ட 16 ம் இலக்க துண்டின் ஒரு பாகம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏ மகேஸ்வரியால் உரித்துப்பேசப்படும் காணி
கிழக்கு ரிஸ்பம்பே
தெற்கு ஏ நடராசாவாலும் வினாயகம்பிள்ளையாலும் உரித்துப்பேசப்படும் காணி
மேற்கு பி டபிளயு டி தெரு

(6) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்தா கிழக்கு, மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் சேகுத்தமபிக்காறஹேனு என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் 7 ஏ 1 று 38 பொச்சல் பட இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்பட்ட 25 ம் இலக்க துண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எம் மொஹியாதினின் குத்தகைக் காணியும், கரோ எலாவும்
கிழக்கு பட இலக்கம் F V P 113 ல் உள்ள 26 ம் இலக்க துண்டு
தெற்கு கரோ எல்
மேற்கு பி டபிளயு டி தெரு

(7) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்த கிழக்கு மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக்கடை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் 40 பொச்சல் பட இலக்கம் F V P 113 ல் விபரிக்கப்பட்ட 54 ம் இலக்க துண்டின் ஒரு பாகம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிழக்கும F V P 113 ல் உள்ள 54 ம் இலக்க துண்டின் ஒரு பகுதி
தெற்கு F V P 113 ல் உள்ள 21 ம் இலக்க துண்டு
மேற்கு F V P 113 ல் உள்ள 14 P 40 ம் இலக்க துண்டு

(8) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்தா கிழக்கு மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக்கடை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் 55 பொச்சல், பட இலக்கம் F V P 113 துண்டு இலக்கம் 14 P 40

(9) அனுராதபுரக் குறிச்சி, நுவரகம் பலாத்த கிழக்கு மதவாச்சிக் கிராமத்தில் இருக்கும் மதவாச்சிக்கடை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் நீளம் 25 அடி, அகலம் 79 அடி பட இலக்கம் F V P 113, துண்டு இலக்கம் 14 P 41 (பகுதி) எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிழக்கும அரசாங்க நிலம்
தெற்கு பிரததியேகமான காணி
மேற்கு கண்டி யாழ்ப்பாணத் தெருவின் ஓரம்

(10) அனுராதபுரக குறிச்சி, நுவரகம பலாதத கிழக்கு மதவாசகிராமத்தில் உள்ள மதவாசகிராமங்களே என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் ¼ ஏக்கர் பட இலக்கம் F V P 113, துண்டின் இலக்கம் 14 (பகுதி) எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு F V P 113 ல் உள்ள 14 B இலக்கத் துண்டு
கிழக்கு குத்தகைக் காணி
தெற்கு ஒரு எல்வின ஓரம்
மேற்கு அரசாங்க நிலம்

(11) அனுராதபுரக குறிச்சி, நுவரகம பலாதத கிழக்கு மதவாசகிராமத்தில் இருக்கும் மதவாசகிராமங்களே என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் 24 அடி அகலம் 60 அடி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எல்வினயுகம்பிளையினதும் நடராசாவினதும் சொந்தக்காணி
கிழக்கு ரிஸ்பம்பா
தெற்கு அரசாங்க நிலம்
மேற்கு பீ டிபிளயு டி தெருவின ஓரம்

(12) அனுராதபுரக குறிச்சி, நுவரகம பலாதத கிழக்கு மதவாசகிராமத்தில் இருக்கும் மதவாசகிராமங்களே என்று சொல்லப்படும் காணியின் ஒரு பாகத்தின் விசாலம் 1 ஏ 0 று 0 ப எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மயீட்டுக்குச் சொந்தமான காணி
கிழக்கு எல்வின ஓரம்
தெற்கு F V P 113 ம் துண்டு இலக்கம் 51
மேற்கு எல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்கலி,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 4524/J/E 2939

காணியின் விபரம்

கொழும்பு நிலத்திற்கு, அருகத்குரு கோறனை வடக்கு (ஏ) ல ஓற்றவாடியுள்ளும் கிராமத்திலிருக்கும் சுமார் 2 ஏ 0 று 4 போச்சல விசாலமுள்ள கொடவெல்லகெல் அல்லது டெலகஹவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கொளலில் சிரிவாததன் ஹாமினே அவாகடகிரிய துண்டு A எனனும் காணி
கிழக்கு கொளலில் சிரிவாததன் ஹாமினேகருரிய மறறப் பகுதிக்க காணி,
தெற்கு கிராமச் சங்க ரேட்டு,
மேற்கு கொளலில் சிரிவாததன் ஹாமினே அவாகடகிரிய துண்டு A எனனும் காணிக் கு விடப்பட ரேட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
என்னுல் ஒப்பமிடப்பட்டது
எஸ் எப் அமரசிங்கலி,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ஏப்ரல்) சித்திரைமீ 1 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 4552/J/LLD/25/53

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறனை மேற்கில் மெடபத்துவ டடகமுல் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1 ஏக்கர், 1 றுட, 4 போச்சல விசாலமுள்ள எம்பில் ஒற்றை எஸ்றேற எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் பகுதிகள்,
கிழக்கு அதே காணியின் பகுதிகள்
தெற்கு எம்பில் ஒற்றைமபுற எனனும் காணி,
மேற்கு அதே காணியின் ஒரு பகுதியும் டடகமுல் கிராமச் சங்க ரேட்டும

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம், காணியும் காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (மாச்) பங்குனிமீ 17 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 3723/J/AL/691

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

(1) கொழும்பு டிஸ்திரிக், அருகத்குரு கோறனை தெற்கில் பஹலகம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் ¼ ஏக்கர் விசாலமுள்ள டுப்பொத்த எஸ்றேற எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மடவல்லஎல்,
கிழக்கு திரு கே டி தியனேசி பெரேரா உரிமை கேட்கும் ஒரு பகுதி
தெற்கு நீப்பாயச்சம் வாயக்கால்,
மேற்கு திரு டி ஓ குணவாதன் உரிமை கேட்கும் டுப்பொத்த எஸ்றேற

(2) கொழும்பு டிஸ்திரிக் அருகத்குரு கோறனை தெற்கில் அகறவிறை எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 ஏ 1 று 6 21 பேர்ச்சல விசாலமுள்ள எஸ்றேறப்பிறியரும்புக், டியக்வேரும்புற, டுப்பொத்தஓவிறை, கோங்கஹவத்த எனனும் காணிகளிலிருந்து பத்துத் துண்டுகள் காணிகள், பிரதம்படம் A 1,637 ல துண்டுகள், 17 18, 19, 38, 39 40 41, 45, 46, 47 எனன்று விவரமாய் விவரிக்கப்பட்டிருக்கிறது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ (ஏப்ரல்) சித்திரைமீ 11 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4423/J/E/2671

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில் எற்றுல் கோட்டேயிலிருக்கும் சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள மானிகாலத்த எனனும் ஒரு துண்டாக காணி எல்லைகள் பின்வருமாறு —

வடகிழக்கு பலல ரோட்டு
கிழக்கு திரு எம் பீ கோமலக்குரிய வளவு,
தெற்கு ஏனசென்ற ரோட்டு,
மேற்கு ஏனசென்ற ரோட்டும், என எல் மக்கலந்தவுக்கும் எம் ஏ பெரோலுக்கும் உரிய வளவு

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எனனும் ஒப்பமிடப்பட்டது
எஸ் எப் அமரசிங்ஹி,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ (மாச) பங்குனிமீ 24 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4391/J/LG/2600

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோற்றை வடக்கு (A) ல கொச்சிக்கடை நகர சபை எல்லைக்குள் சோகிலா ரோட்டிலிருக்கும் சுமார் 1 றூட விசால முள்ள காணி வரி மதிப்பு இல 106 A கொண்ட வளவு என்று விவரிக்கப்பட்டிருக்கிறது —

வடக்கு சோகிலா ரோட்டு,
கிழக்கு ஸ்ரீமதி பி டபிளவு இ பானுந்து உரிமை கேட்கும் காணி,
தெற்கு டக்டர் ஜே ஆ பெரோரா உரிமை கேட்கும் காணி,
மேற்கு திரு ஏ ஜயவாதன உரிமைகேட்கும் காணி

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்ஹி,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ (மாச) பங்குனிமீ 31 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4520/J/LG/2901

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியான கோற்றை கிழக்கில் யற்றேற்றை எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 400 சதுர அடி விசாலமுள்ள கற்கலுவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதி பகுதி,
கிழக்கு அதே காணியின் மிகுதி பகுதி,
தெற்கு கிராமச்சங்க ரோட்டு,
மேற்கு ஒற்றடிப்பாதை

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்ஹி,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

Q 4527/J/LG/2937

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4527/J/LG/2937

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில் மாஹாகமவிலிருக்கும் சுமார் 1/2 ஏக்கர் விசாலமுள்ள அலுபோகலுவத்த எனனும் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மாஹாகம ஓல ரோட்டு
கிழக்கு ஸ்ரீமதி பி டி மெனசலின் உரிமை கேட்கும் காணி,
தெற்கு கொழும்பு அவிசாவலை ரோட்டு,
மேற்கு அரச மரமும் வழிபாட்டு ஸ்தலமும்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்ஹி,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி-எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம் (ஏப்ரலில்) சித்திரைமீ 6 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4523/J/LG/2920
காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோற்றை மேற்கு, மெட் பத்துவகுமபல்லொலு எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1,500 சதுர அடி விசாலமுள்ள கொல்கெலவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஐ பி செலுசி உரிமை கேட்கும் அதே காணியின் ஒரு பகுதி,
கிழக்கு ஏசி பி சுற்றிய உரிமை கேட்கும் அதே காணியின் ஒரு பகுதி,
தெற்கு வெயாங்கொடை கல்வெயி பீ டபிளயு உ ரேட்டெ,
மேற்கு தணணீய பாதை (எல்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன் —

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம் (ஏப்ரலில்) சித்திரைமீ 6 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம கோற்றை, துணானு எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 18 ஏக்கர் விசாலமுள்ள பிறவிஇலந்த, கொகெலவ பொருஹேன எனனும் காணிகளிலிருந்து 18 துண்டுக காணிகள் விவரமாய பிரதமபட் இல 201 ல் விவரிக்கப்பட்டிருக்கிறது காணி அபிவிருத்தி சட்டத்தின் படி பின் வருவோர்களுக்கு அனுமதிச்சீட்டின் பிரகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது —

- (1) எல் யொரூனிஸ், பிறவிஇலந்த, (2) என ஜேமிஸ், பிறவிஇலந்த, (3) உ வெலும், கொடகெல் (4) கே அக, கொடகெல், (5) ஆர் பீ மைகா, பொருஹேன, (6) பீ பீ சிங்கத்தா, பொருஹேன, (7) பி பி அலந்த, பொருஹேன, (8) வை சேத், பொருஹேன, (9) ஏ கிரிபாபி, பொருஹேன, (10) பி பி கெளனடற, பொருஹேன, (11) ஆர் பீ சவா, பொருஹேன, (12) வை வீ பாபுவ, பொருஹேன, (13) எச் பீ சினத்தா, பொருஹேன, (14) டி வறறு, பொருஹேன, (15) என பபுவ, பொருஹேன, (16) இ வி குறறிய, பொருஹேன, (17) இ யெமா, பொருஹேன

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் ஆட்சி உரிமை ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் (ஜனுவரி) தைமீ 7 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LR/980 (1)
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2060.

காணியின் விபரம்

வட மத்திய மாகாணம், நுவரக்களாவியா, கலகம்பலாற்ற பிரிவு, காரிய அதிகாரியின் குறிச்சி, மெட்லெஸை துலாஹு கிராம விதானியின் குறிச்சி, வறறகல், மெற்றுகொலேகம கிராமங்களிலுள்ள வறறகல் கேலு, கெப்பிலிவெல், நுககஹுஹேன, கொஹம்பஹுயிடம், வினடகஹுவஹேன, அம்பகஹு அக்கறே எனறு சொல்லப்படும் துண்டுகள், விசாலம் 38 ஏ 3 ஹு 27 10 பி F T P 15, இனசெற 4 ல் விபரிக்கப்பட்ட துண்டுகளின் இலக்கம் 20, 22 துவக்கம் 35 வரையிலுள்ள துண்டுகள், இனசெற 5 ல் விபரிக்கப்பட்ட துண்டுகளின் இலக்கம் 37 துவக்கம் 59 வரையிலுள்ள துண்டுகள், F V P 1083 ம் பட்டத்தில் விபரிக்கப்பட்ட துண்டுகள் 72, 73, 74, 75, 179, 188, 189

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ID 4420

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பாதத ஹேவாஹெட்ட பகுதி, கண்டி எல்லை, ஹேவாவிஸை கோற்றை, உடகம் அல்லது றயிமனகொட் கிராமத்திலிருக்கும், லிட்டல் வெலி தோட்டத்திலிருந்து 0 ஏக்கர் 0 ஹு 39 1 போச்சல் விசாலமுள்ள நிலப்பகுதி, பீ பீ ஏ 1,939 ல் லொட் 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமை கோருபவரின் பெயர் —

த அமலமான தேயிலை தோட்டங்கள், லிமிற்றெறி, எஹெண்டஸ் — ஜே எம் ரெப்பசன் அண்ட கொம்பனி, இலக்கம் 6, குமாரவீதி (பிரின்ஸ் வீதி), கொழும்பு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெடுக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 11 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனம்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபந்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபந்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 4 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,
1953 ம் (ஜூன்) மீ 1 ந் உ

ரா ர கிறேனியா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டி

LD 4103/J/HLG/368

1950 ම් ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், கண்டி பாத் தோவாவொட்டை பகுதி, ஜேவாவிலை கோறன், உட்கம் அல்லது இறலிமன்கொட கிராமத்திலிருக்கும் பட்டியகம் தோட்டத்திலிருந்து 1 ஏக்கர், 0 றா, 00 8 பர்ச்சல விசாலமுள்ள எல்ல நிலப்பகுதி, பி பி ஏ 1,939 ல் லொட 2 என விவரிக்கப்பட்டிருக்கின்றது —

உரிமை கோருபவரின் பெயர் —

பட்டியகம் தோட்டத்திலிருக்கும் இறந்துபோன ஸ்ரீமதி எலவல எஜனஸ் ஜே எம் இறொபட்டசன அன கொம்பனி, இலக்கம் 6, பிரின்ஸ் வீதி, கொழும்பு

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 11 ந் தேதி பிற்பகல் 3 00 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கண்டிக் கச்சேரி,

1953 ம் (ஜூன்) (எப்பிரல்) சித்திரைமீ 30 ந் உ.

ரா ஈ கிறேனியர்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

LD 4303

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக் உட்புலக்கம், அம்பகமுல, ஹட்டன் டிக்கோயா நகரசபை எல்லையானதிலிருக்கும் டன்பா தோட்டத்திலிருந்து 4 ஏக்கர் 0 றாட 05 5 பர்ச்சல விசாலமுள்ள நிலப்பகுதி, பி பி ஏ, 1,958 ல் லொட 1 ம் 2 ம் என அளக்கப்பட்டும் விவரிக்கப்பட்டிருக்கின்றது —

உரிமை கோருபவரின் பெயர் —

த, டிக்கோயா, தேயிலை கம்பனி லிமிட்டெட், ஏஜென்டுகள் ஜோஜ் ஸ்டீவன்சன் என கம்பனி லிமிட்டெட், கொழும்பு

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 12 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு நகர சபை ஆபீஸ் ஹட்டனில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 5 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கண்டிக் கச்சேரி,

1953 ம் (ஜூன்) (மே) வைகாசிமீ 1 ந் உ.

ரா ஈ கிறேனியர்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விவரத்தை குறிப்பிடுக (LD 626 (J/3/804))

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 1,673

இருப்பு புலுகொல்ல கிராமம், ஓயலாத்த, கோறன், வலப்பனை பகுதி துவரேலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்

துண்டு இலக்கம் 1

இடத்தின் பெயர் அன்கெலிடடியாவேறன்

விபரம் —சேனையும், கைவிடப்பட்ட இரண்டு நிரந்தர கட்டிடங்களும், ஒரு தற்காலிகக் கட்டிடமும், இரண்டு அரசு மரங்களும், 30 வருஷங்களுக்கு மேற்கொண்ட ஒரு முதிர் மரமும் கொண்டது

சொந்தக்காரர் பெயர்கள் —

பீ ஜீ சுதுமெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ டிங்கிரி மெனிக்கா, பட்டகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ கொயின் மெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ ரன்மெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ டிங்கிரி பண்டா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ ரன்பண்டா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ நவரன், புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ பவிங்குமெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ உக்குப்பண்டா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ சுதுமெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ டிங்கிரி மெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ ஈனமெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ அப்பாண்டா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ பண்டாரமெனிக்கா, புலுகொல்ல, வத்துமுல்லை, பீ ஜீ புஞ்சிபண்டா, புலுகொல்ல, வத்துமுல்லை

பரப்பு ஏ 0 றா 2 பர்ச்சல 19 8

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஜூன்) ஆனி மாதம் 11 ந் திகதி 10 30 மணிக்கு சாஷ்யூ பங்களா, நிலைநடைவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

துவரேலியாக் கச்சேரி,

1953 ம் (ஜூன்) (எப்பிரல்) சித்திரைமீ 23 ந் உ.

விகடர் அலெக்சாந்தர் ஜஸ்டின் சேனர்தன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

நானந்தை ஆற்று தண்ணீர் தாங்கித் திட்டத்தார் தாக்கப்பட்ட காணிகள் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகள், அஃதாவது —

அனுபந்தப்பட இல 1, இறுதி கிராமப்பட இல 68 குறிச்சி—புவகத்தவெல

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ றா ப
22 பறனகெதறவத்த	50 வருடங்களாகிய 2 தெனீனையும், 2 பலாமாங்கனும், 4 வருடங்களாகிய ஐந்து தெனீனமாங்கனும், 5 வருடங்களாகிய ஐந்து இலவமமாங்கனும், இரண்டு தேசிக்காயமாங்கனும், நான்கு முருங்கைமரங்களும், ஒரு கிடுகால் வேயந்த மண குடிசையும் கொண்ட ஓர் தெனன் தோட்டம்	மெத்கெதர திஸேற்று, அளுத்கெதர கிறிஉக்கு, பாலகெதர றம்பறன், பஹனகெதர ஹீன றம்பறன்	0 1 22

ক্র.সং.	காணியின் பெயர்	விவரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் எ று ப
23	பஹலகெதரவத்த	50 வருடங்களாய் மூன்று தெனனையும், எழு பலா மரங்களும், 20 வருடங்களாகிய 2 மீ மரங்களும், ஐம்பது பாகு மரங்களும், 10 வருடங்களாய் 4 கக்குண மரங்களும், 5 வருடங்களாய் இரண்டு தேசிக்காய் மரங்களும், 5 முருங்கை மரங்களும், ஒரு தோடை மரமும், இரண்டு கிடுகால் வேயந்த மண குடிசைகளும் கொண்ட ஓர் தெனனத் தோட்டம்	பஹலகெதர றம்பரன, பஹலகெதர றத்தன, பஹலகெதர ஹெனதிரிய பஹலகெதர கழுவா	0 1 23
25	புவக்கத்தவெலகமேவெல	கட்டப்பட்ட இணுள்ள நெல் வயல்	அனாதகெதர கழுவா	0 2 6
26	மீகஹமுளகும்புற	நெல் வயல்	பஹலகெதர சாந்தி, பஹலகெதர டிங்கிறி, பஹலகெதர சோதின	
27	புவக்கத்தவெலகமேவெல	ஷே	மெதகெதர திஸஸாற	0 1 34
28	கிறிமட்டிலியடத	ஷே	பஹலகெதர சாந்தி, பஹலகெதர டிங்கிறி, பஹலகெதர சோதின, பஹலகெதர றத்தன	0 1 9
29	புவக்கத்தவெலகமேவெல	40 வருடங்களாய் நான்கு தெனன மரங்களும், 60 வருடங்களாய் ஒரு மாமரமும், 10 வருடங்களாய் 3 பாகு மரங்களகொண்ட நெல் வயல்	மாத் தனை திரிகோணமலையில் வீதியில் வசிகும ஹேவாஹிந்திகே அமரதாச	1 0 29
30	வாகலகும்புற	நெல் வயல்	அபெசிங்க முதியானசலோகே கிறிவண்டா, தற போது உத்தியோக பூவயிலலாத கிராமத்தலைவா, மெலபிறறிய, நாவனை	0 1 17
31	ஷே	ஷே	மாத் தனை, திரிகோணமலையில் வசிகும ஹேவா ஹினனிகே அமரதாச	0 2 0
32	புவக்கத்தவெலகமேவெல	ஷே	மெதகெதர திஸஸாக, தெக்கெதர புசுமபி, மாத் தனை, திரிகோணமலையில் வீதியில் வசிகும ஹேவாஹிந்திகே அமரதாச	0 0 31
33	உள்ளனகேகும்புற	ஷே	மாத் தனை, திரிகோணமலையில் வசிகும ஹேவா ஹினனிகே அமரதாச	0 0 15
34	கமேவெலகும்புற	ஷே	மெதகெதர திஸஸாற, மெதகெதர நிககிறி கொல்லா, திரிகோணமலையில் வீதியில் வசிகும ஹேவாஹினனிகே அமரதாச	0 0 18
35	புவக்கத்தவெலகமேவெல	பத்து முப்பது வயதுகளாய் 4 பாகு மரங்களும், பத்து வயதுள்ள ஒரு மாமரமும்	மெதகெதர திஸஸாற	0 1 0
36	ஷே	நெல் வயல்	பஹலகெதர புகுசிகிர, மேறபடி சறம்பா, மேறபடி நிககிறி உக்குவா மேறபடி புலஸறண	0 1 0
37	ஷே	ஷே	அதிகாரம் வளவவே விலலியம் வண்டா, அதிகாரம் வளவவே விஜயரத்தின வண்டா, அதிகாரம் வளவவே பண்டார மனிககே, வஹ கோட்டை, அனாதகம்	0 1 31
38	ஷே	ஷே	பஹலகெதர சிவாறயா, மேறபடி புகுசி, மேறபடி சரம்பா	0 0 16
39	கமேவெல	நெல் வயல்	மெதகெதர ஹினவண்டா	0 0 31
40	உள்ளனகேகும்புற	ஷே	மாதிபொல, பொரோகாற கமலில் வசிகும நெத்திகுமாரகே அபெசிங்க	0 0 19
41	ஷே	ஷே	உள்ளனகேகெதர புகுசின	0 0 27
42	லிந்தகாவலீபால	40 வயதாய் ஓர் தெனனையும், 18 வயதாய் பதினேழு பாகு மரங்களும் கொண்ட நெல் வயல்	பஹலகெதர புகுசிகிர, மேறபடி சறம்பா, மேறபடி நிககிறி உக்குவா, மேறபடி புலஸறண	0 1 10
43	பஹலகமமத்தவெல	நெல் வயல்	மெதகெதர நிககிறிகொல்லா, மேறபடி சுபத்திரா மேறபடி புகுசி, மேறபடி நிலஸாற	0 2 0
44	ஷே	ஷே	மாத் தனை, திரிகோணமலையில் வசிகும ஹேவா ஹினனிகே அமரதாச, மெதகெதர நிககிறி கொள்ள, மேறபடி சுபத்திரா,	0 1 14
45	புவக்கத்தவெலகமேவெல	நெல் வயல்	அனாதகெதர செந்திரியா	0 0 28
46	கேனகஹமுளகும்புற	ஷே	அனாதகெதர செந்திரியா, அனாதகெதர பிகுசி, மேறபடி அலபின, மேறபடி கனுவா, (பின சொல்லப்பட்டிருக்கும் மூவரும் பிராயமற்றவர்கள்)	0 1 19
			மொத்தம்	8 0 17
		அனுபந்தபட இல 1, இறுதி கிராமப்படம் 34	கிராமம்—அனாதகம்	
312	மணவத்தவெல	நெல் வயல்	சேன நயின முஹமமது	0 0 4
313	ஷே	ஷே	மணவத்த, வளவவே பண்டார மனிக்கா	0 0 5
314	ஷே	ஷே	எஹெலபொல வளவவே நிககிறி குமாறிஹாயி, எஹெலபொல, பள்ளபொல	0 0 4
315	தளகிறியாவகல்-மணவத்தவெல	ஷே	எடவின் ஹுளங்கமுல	0 1 38
316	வலபோவயிலலாவ	பாழ இடம்	அதிகாரம் வளவவே விலலியம் வண்டா, மேறபடி விஜயரத்தின வண்டா, மேறபடி பண்டாறநாயக	0 0 20
317	வளபோவகும்புற, வளபோவயிலலாவ	நெல் வயலும், பாழ இடமும்	ஷே	0 0 12
318	மணவத்தகுக்காவகல்	நெல் வயலும் சேனையும்	மாத் தனை, தென வளவில் வசிகும பண்டார நாயகாஹின சுத்திர வாதிகள்	0 2 3

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	விசாலம் ஏ.று.ப
319	மணவத்தவெல்மெதகுமபுற	நெல் வயல்	பள்ளெப்பொள, மொனறுவெல்லில் வசிக்கும் ரிசிறி பண்டா எலப்பொலயும், அனூக்கம் செனவிறதன வண்டாவின் சுதந்திரவாதிகள்	0 1 9
320	சிறகோலகாழாபிலல்லவ	சேனை	வஹுகோட்டை, நாகொல்லில் வசிக்கும் தம்மறத்தன தேரேறு	0 0 11
321	கொடேவெலகமத்தகாவகுமபுற, கொடேவெலகமத்தகாவ பிலல்லவ	சேனையும் நெல்வயலும், காடும	மாததனை, ஹுளங்கமுலவில் வசிக்கும் லொக்கு வண்டா கப்பிறிறிப்பொள	0 2 26
322	மணவத்தவெல் மணவத்த வெல்பிலல்லவ	நெல் வயலும், பாழ இடமும்	மாணவத்தக பளவவே பண்டாரமணிகா	0 1 5
323	ஷெ	ஷெ	கோலு முகமமது அபதூல ஹமீது	0 1 33
324	மணவத்தவெல் நிக்கபள்ளம்	ஷெ	அதிகாரம் வளவவே விலியம் பண்டா, மேற்படி விஜயரத்தன வண்டா, மேற்படி பண்டாரநாயக	3 1 16
325	ஷெ	நெல் வயல்	பக்கி முஹமமது மீறுசயி	0 0 16
326	ஷெ	ஷெ	பள்ளெப்பொள, எஹெல்பொலவில் வசிக்கும் எஹெல்பொல வளவவே ரிக்கிரி குமாரிஹாமி	0 0 28
327	மாறகஹபிறறியகொடெல்ல	3 வயதுள்ள வானூழ மரங்களும், சேனையும்	மாதிப்பொல பொரேகாறகமவில் மாற்றிய கோரூசீ உணுகஹசெநர பினஹாமி	0 0 36
328	மாறகஹபிறறியகுமபுற	நெல் வயல்	ஷெ	0 0 8
329	கலவலயாய	ஷெ	கெறகு இநதியாவில் ஒருநெல்வேலியில் புத்தன கறுவவில் வசிக்கும் பிச்சமொளனி சேகு முஹமமது மீரா மரிககாரும் இறந்த அழுத்த கமவில் வசித்த மாணவத்த வளவவே செனவிறதனவின் சுதந்திரவாதிகள்	0 3 4
330	கலவெலயாயவத்ததை	50 வயதுள்ள மூன்று தெனனை, ஒரு மீ மரம், ஒரு பலா மரம், ஒரு மாமரம் கொண்ட தெனனை தோட்டமும் சேனையும்	மாணவத்தக வளவவே பண்டார மெனிக்காவும் அனூக்கமவில் வசித்த எம் டபினயு செனிவறத்தன	0 2 16
331	ஹத்தேமுணபிறறிய	நெல் வயல், சேனை, பாழநிலம்	மாணவத்தக வளவவே பண்டார மணிககா வஹுகோட்டை, நாகொல்ல பள்ளசாலைவில் றத்தனபால் தேரேறு வஹுகோட்டை, லேலுவெல் சரணங்கார தேரேறு	2 1 24
332	கலவலயாய	2 வயதாய வானூழ மரங்கள கொண்ட தோட்டம்	பஹவத்தகெதர முதியானசே	0 0 21
333	மெறறிகத்தவெல்பிலல்லவ	சேனை	மாததனை ஹுளங்கமுலவில் வசிக்கும் லொக்கு வண்டா கப்பிறிறிப்பொள	0 0 11
334	மெறறிகத்தவெல்	நெல் வயல்	வஹுகோட்டை நாகொல்ல பள்ளசாலைவில் வசிக்கும் இரத்தினபால் தேரேறு	2 2 25
335	அபேயாயா	சேனை	அதிகாரம் வளவவே விலியம் பண்டா, மேற்படி விஜயரத்தன பண்டா, மேற்படி பண்டாரநாயக	0 1 23
336	அதிகாரம் வளவவேவத்ததை	50 வயதுள்ள நான்கு தெனையும், 7 மா மரங்களும், 8 வயதுள்ள 11 இலவம் மரங்களும், 10 வயதாய ஒரு பாக்கு மாமும், 3 கெருன மாமும்கொண்ட தெனனை தோட்டம்	ஷெ	0 1 37
337	கறந்தகொல்ல அட்டவளலல குமபுற அட்டவளலலகுமபுற பிலல்லவ	15 வயதுள்ள இரு தெனனை மரங்களும் 8 வயதுள்ள பதினான்கு இலவம் மரங்களும் கொண்ட தெனனை தோட்டமும் நெல் வயலும்	அனூக்கமவில் இருந்து இறந்த அதிகாரம் வளவவே அனுவாகுமாரிஹாமியின் சுதந்திரவாதிகள்	1 2 24
338	கறந்தகல்லேகுமபுற	நெல் வயல்	வயனல் பண்டாரநாயக	0 3 4
339	கறந்தகொல்லகொடதெப்பால குமபுற	ஷெ	அதிகாரம் வளவவே சயாதா குமாரிஹாமி, கொல்கொலை, குருகூலை	0 1 31
340	கறந்தகொல்லகமத்தகாவகுமபுற	ஷெ	மாததனையில் வசிக்கும் எம் எம் ஹனிபாவும, அனூக்கமவில் இருந்து இறந்த மாணவத்த வளவவே செனவிறதன பண்டாவின் சுதந்திரவாதிகள்	0 2 0
341	கறந்தகொலைக்குமபுற	நெல் வயல்	அதிகாரம் வளவவே விலியம் வண்டா, மேற்படி விஜயரத்தன வண்டா, மேற்படி பண்டாரநாயக்க சி எச் செனவிறதன, அகருமுமபு, மாததனை	2 0 2
342	கொரேத்தெல் பகலத்தெப்பால	ஷெ	அதிகாரம் வளவவே சயாதா குமாரிஹாமி, கொல்கொலை, குருகூலை	0 3 9
343	பனவலயித்த	ஷெ	அதிகாரம் வளவவே சயாதா குமாரிஹாமி, கொல்கொலை, குருகூலை	0 1 33
344	கோறடவல்	ஷெ	அதிகாரம் வளவவே விலியம் பண்டா, மேற்படி விஜயரத்தன வண்டா, மேற்படி பண்டாரநாயக	0 0 30
345	எப்குமபுற எப்குமபுறபிறறியே பிலல்லவ	10 வருடங்களாய ஐந்து தெனனை மரங்களும், பாழ காணியும் பிரயோசனமற்ற தெனனை தோட்டமும் நெல் வயலும்	லேனவெல் வளவவே சரணங்கார தேரேறு, மேற்படி பண்டாரநாயக, மேற்படி திலகரத்தன வண்டா, மேற்படி அனுவாகுமாரிஹாமி, லேனவல் வஹுகோட்டையும், லேனவெல் வலவவே விலியம் பண்டா, உடுபிலில்	3 1 16
346	எப்குமபுற எப்குமபுறபிலல்லவ	நெல் வயலும் பாழ காணியும்	ரெப்பற வண்டா கப்புவத்த கூம்பியான்கொடை, ரெமுனிஸ், கலப்பிறறிய, மாததனை, புசுசி வண்டா, தெனனை, வேறகம், கயிக்காவெல்	2 0 35
347	பஹத்தும்பளகுமபுற	நெல் வயல்	பஹளகெதர பண்டாயா, மேற்படி நனசீரா, மேற்படி யனூசுர	1 2 10
348	பஹத்தும்பளபிலல்லவ	10 வயதாய 29 தெனனை மரங்களும், 69 இலவம் மரங்களும் 1 தேசிக்காய மாமும் 1 மா பசுமும் 2 தோட்டம் மரங்களும் 1 பலா மாமும், 1 மாதனை மாமும் 3 யமனான மரங்களும், 1 பாக்கு மாமும் கொண்ட தெனனை தோட்டமும், 5 வயதாய மீ மாமும்	பஹளகெதர பண்டாயா	0 3 10

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
349	அஸ்வத்துமேயில்லவ	20 வயதாய 1 தென்னையும், 1 மா மரமும், 15 வயதாய 1 தெலெம்பு மரமும், 3 வயதாய 1 இலவம் மரமும் கொண்ட தோட்டம்	அதிகாரம் வளவவே விலியம் பண்டா	0 2 5
350	அஸ்வத்துமேயுகுமபுற	நெல் வயல்	அதிகாரம் வளவவே விலியம் பண்டா, மேற்படி விஜயரத்ன பண்டா, மேற்படி பண்டாரநாயக	1 3 6
351	அஸ்வத்துமேயிலிந்தகாவகுமபுற	நெல் வயல்	அனாதகமலில் இருந்து இறந்த அதிகாரம் வளவவே அநுலா குமாரிஹாமியின் சுந்திர வாதிகள்	0 1 27
352	அஸ்வத்துமேயெலிகஹமுள குமபுற	ஷே	அதிகாரம் வளவவே விலியம் பண்டா, மேற்படி விஜயரத்ன பண்டா, மேற்படி பண்டாரநாயக	0 2 10
353	அஸ்வத்துமேயஹலஅட்டலஹ	ஷே	மாத்தையில வசிகும எம் எம் ஹனிபாவும் அனாதகமலில் இருந்து இறந்த மாணவத்த வளவவே சென்னேவிறதன பண்டாவின் சுந்திரவாதிகள்	0 1 14
354	அஸ்வத்துமேயஹலஅட்டலஹ	ஷே	ஹலபொல வளவவே ரிக்கிறி குமாரிஹாமி, எ ஹெ ல பொ ல, பள்ளேபொலவும், வஹகோட்டை, நாகொணீயில் இருக்கும் சமன தேரே	0 1 10
355	அஸ்வத்துமேயுகுமபுற	ஷே	அதிகாரம் வளவவே சஜாதா குமாரிஹாமி, கொல்கொல்ல, குருகுகலையும் லயனல் பண்டாரநாயகாவும்	0 1 17
356	பஹளகெதரவத்த	30 வயதாய 1 பலா மரமும், 1 மீ மரமும், 10 வயதாய 1 கித்துள மரமும் கொண்ட தோட்டம்	பஹளகெதர புஞ்சி, மேற்படி ஹீன நம்பரனா	0 1 5
357	ஷே	30 வயதாய ஒரு பலா மரமும், 1 மா மரமும், 1 மீ மரமும், 5 வயதாய 5 இலவம் மரமும், 2 கித்துள மரமும், 2 முருங்கை மரங்களும் கொண்ட தோட்டம்	தம்புளள, மோற்கலைவெவ்வில் இருந்து இறந்த மெதகெதர பினி எனப்பவரின் சுந்திரவாதிகள்	0 1 18
358	இஹலபில்லவத்தனக	30 வயதாய 1 பலா மரமும், 5 வயதாய 1 கித்துள 1 மா, 4 இலவம் மரங்களும், 6 வயதாய ஒரு மூங்கில் செடியும் உள்ள தோட்டம்	மெதகெதர திலலாரா	0 0 12
359	எருவலியாய	சேனை	மஹசூரூசிலர்க்கெதர முதியானசே பஹல கெதர குறுஹாமி, மேற்படி உக்கு மணிக்கா, இவை எல்லோரும் அக்குறும்பொட்ட, கிறி ஒறுவையில் வசிப்பவர்கள்	0 1 0
360	ஷே	ஷே	பொறெகாறகம், மாதிப்பொலலிலிருக்கும் அறம்பகெதர குறுஹாமி, மேற்படி டிக்கிறி அம்மா, மேற்படி புஞ்சி அம்மாவும, கிறி ஒறுவையில் வரிக்கும் அறம்பகெதர கிறிஹாமி	0 1 15 1
361	ஷே	ஷே	ஷே	0 0 24
				35 0 16 1

எதேதுக்கொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எதேதுக்கொளணைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி எனக்கு கருடனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம (ஸ்ர) (ஜூன்) ஆனி மாதம் 11 ந தேதியிலன்று முற்பகல் 9 30 மணிக்கு நாளந்தை நெல்லை ஹவுசில் எனமுன்பாக வெளிப்பட்டுத் ததமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தனமையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாய் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

மாததனைக் கச்சேரி, 1953 ம (ஸ்ர) (மே) வைகாசிமீ 1 ந உ
எ ஆ ரத்தினவேல், உதவி அரசாட்சி எசனே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல் L 3290

ஒரு பரிசீலனைக்கெவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எதேதுக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி, எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எதேதுக்கொள்ளாவிருக்கும் காணியின் விபரம்—

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
1	எலலை 1, (ஹெஸ்கம்) வில் திரீகோணமலை வீதியில் ஒருமித்து கட்டிய, ஓட்டாலவேயந்த மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன்	பிரதமப்பட இலக்கம் A 1,937 கிராமம்—கொங்காலெல் (பகுதி) எலலை 1, மாததனை, நக்சங்குட்பட்ட ஹெஸ்கம்	கோவில், இதன தாமகத்தா ஸ்ரீமான் பீ முருகையா	0- 0 12 1

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரிகாராமூலமாக 1953 ம (ஸ்ர) (ஜூன்) ஆனி மாதம் 18 ந திகதி காலை 10 மணிக் கு, மாததனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எதேதற்கான நஷ்ட-சம்பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) (ஜூன்) ஆனி மாதம் 10 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மாததனைக் கச்சேரி, 1953 ம (ஸ்ர) (மே) வைகாசிமீ 1 ந உ
எ ஆ இரத்தினவேல், டிலதிறிக உதவி அரசாட்சி எசனே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

LP 6481

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் சீடகடன சந்து பாடசாலை —

துண்டு	காணியின் பெயர்	சப நொ 7, கடைசிபடம் 528 கிராமம்—உடுகம்	விசாலம்
		விபரம்	ஏ ரு ப
364	நாகியடெனிய குறாப அல்லது சிறு காடு அலுவலத்த	உ. பி 43,384, துண்டு 13 ல் மறைந்துள்ளன உரித்தபேசுகிறவா கிரேனட செனறல் (இலங்கை) ரப்பர் எஸ்டேட், ஏஜனற காசன, கம்பபெச கொம்பனி, கொழும்பு	2 0 15 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 29 ந்தேதி 9 30 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தை களின தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேறறிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ரூபேத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 22 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

காலிக் கச்சேரி
1953 ம் (ஓ) (மே) வைகாசிமீ 4 ந் உ

மேறியேறியிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

LB 1741

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் A 1178 ல் முறையே 1, 2, 3, 4, 5 பகுதிகளானது மாததறைப் பிரிவு, வெள்ளப்பொடத்து நாலு கிறவெட்டியிலுள்ள கடுகம் கிழக்குக் கிராமத்தில் உள்ளதுமான —

- (1) பஞ்சலவத்த அல்லது போமுறுவத்த
- (2) ஆராச்சிகெதறவத்த,
- (3) பப்புறேனவத்த,
- (4) நாகஹேன,
- (5) பறகஹாவத்த

என்ற ஐந்து காணிகளிலிருந்தும் எடுக்கப்பட்ட பகுதி, 33 3 பேர்ச்சல விஸ்தீரணம்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஓ) (ஜூன்) ஆடி மாதம் 9 ந்தேதி 11 00 மணிக் கு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேறறிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ரூபேத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஓ) (ஜூன்) ஆடி மாதம் 2 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மாததறை கச்சேரி,
1953 ம் (ஓ) வைகாசிமீ 5 ந் ஓ

ரி இ குணரத்தன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

இல LA837

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடத்து இலக்கம் A 1,782 கிராமம்—சனனுகம்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
				ஏ ரு ப
1	கிணமரக்கலட்டி அல்லது கிணையமரக்கலட்டி	புயிச் செய்கையிலலாத தோட்டம்	(1) குருசாமிச செட்டி, தாமலிங்கம் செட்டி, சனனுகம்	0 0 10 1
2	ஷே	5 வருஷ 5 முருங்கை, 4 வருஷ 1 கமுரு, 15 வருஷ 1 ராப்பலா, 50 வருஷ 1 புளி, 3-20 வருஷ 15 பூவரச மரங்கள் அழிந்த நிலையிலுள்ள ஒரு நிரந்தரமான கட்டிடம், மடசுவரும் ஓட்டுக் கூரையு முள்ள இடைதர நிரந்தர கட்டிடம், மடசுவா, பீளயோலை எப்பவற்றுள்ள இரண்டு தற்காலிகக் கட்டிடங்கள், ஒரு கிடுக்குக் கொட்டில், மடசுவரும், தகரக் கூரையுமுள்ள ஒரு தேநீர்க் கூடை, தொடர்யுள்ளதும் கலவற கட்டப்பட்டதுமான கிணறு எப்பவையுள்ள தோட்டம்	(1) எல் வேலுப்பிள்ளை சுப்பையா, மத்திய மன நோய ஆஸ்பத்திரி, தஞ்சோங், நம்புட்டான, மலாயா (2) வீரகத்தி அரியகுட்டி அசாங்க் எனஜினியர் கந்தோ ரப்போ பெறக், மலாயா (3) வீ அரியக் குடி பெண செலாச்சி அம்மான, பிறை பார்த்து வீரகத்தி அரியகுட்டி அரசாங்க் எஞ்சினியர் கந்தோர், ரப்போ, பெராக், மலாயா, (4) எல் வேலுப்பிள்ளை மாணிக்கம் ஆஸ்பத்திரி, ரப்போ, மலாயா, (5) வே அபுத்தரை பெண தையல் நாயகம், (6) வேலாயுதம் அபுத்தரை உபாத்தியாயா, (7) எல் முருகேசு பெண சிங்காரம் (8) என முருகேசு எல்லோரும் சனனுகம்	0 2 5 5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் (ஓ) (ஜூன்) ஆடி மாதம் 6 ந்தேதி காலை 10 மணிக் கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேறறிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ரூபேத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 25 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் (ஓ) (மே) வைகாசிமீ 4 ந் உ

பீ ஜே ஹட்சன்,
வட மாகாண அரசாட்சி ஏசண்டு

இலக்கம் LA/6945/J/E/2073

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருனாகல் டிஸ்திரிக், தம்பத்தேனி ஹற்பத்து உடுகஹே கோறனை தெற்கு, மடவல் எனனும் கிராமத்தில் தவடகஹவத்த அல்லது தவடகஹபிட்டிய அல்லது தவடகஹவேன எனனும் 2 ஏக்கர், 0 ரூட், 18 2 பாச்சல விசாலமுள்ள காணிக் கு 452 ம் இலக்க பிரதமபடத்திற்கு 5 ம் இணைப்படத்தில் 15 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (ஜூலை) ஆனி மாதம் 25 ந தேதி காலை 9 30 மணிக்கு குருணாக்கல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஜூலை) ஆனி மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

குருணாக்கல் கச்சேரி,
1953 ம (ஏப்பிரில்) சித்திரைமீ 30 ந் உ.

என என டி ஜில்லா,
வட மேற்கு மாகாண அரசாட்சி எண்ணடுக்காக

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல் LA/7311/J/HLG/617

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காறும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனலியிருக்கிறார்கள எனப்படுக 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
குருணாக்கல் டிஸ்திரிக வேடவில்லி ஹற்பத்தது கந்தவேறு கோறியில் மாரலந்த, அரம்பொல சீராதுனன மாவத்தகம் எனனும கிராமங்களின் 3 ஏக்கர், 1 றூட, 08 பாசசல் விசால்முள்ள 13 றுணடு காணிக் கு A 1,044 ம இலக்க ஆரம்பபடகதில் 1, 2 2¹ 3, 4 5 6, 7 8 9 10 11, 12 ம துணடு களாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (ஜூலை) ஆடி மாதம் 2 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணாக்கல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஜூலை) ஆடி மாதம் 25 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

குருணாக்கல் கச்சேரி
1953 ம (மே) வைகாசிமீ 4 ந் உ.

என என டி ஜில்லா,
வட மேற்கு மாகாண அரசாட்சி எண்ணடுக்காக

காணி மீட்டற் சட்டம்

LA/LRO/53/10 LRO/APL/2613 J/LLD/119/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்டு வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம (பெப்ரவரி) மாசிமீ 17 ந் உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்ஹ,
நிரந்தரக காரியதரிசி

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	ஏ று ப
72	வெல்லராவ தோட்டம் முன்னே கல்லந் தஹேனயாய் என்று கூறப்படும்	25 வருஷமுள்ள 2 தென்னமரங்களும் அடங் கிய தென்னந் தோட்டம்	தென இந்திய ராமநாட் டிஸ்திரிக், ஓக்கூரி லிருக்கும் எஸ் கே ஆர் எஸ் கே ஆர் எ ஆர் வீரப்பா செட்டியார், என்று சொல் லப்படுகிறது	0 0 8
73	வெல்லராவ தோட்டம் முன்னே கல் லிந்தஹேனயாய், றுக்கஹ்ஹேன யாய் என்று கூறப்படும்	2 தற்காலிகமான ஓலை காலவாரியின் குடி சைகளும், சிமந்தியால் கட்டப்பட்ட கிண றும் அடங்கிய 15-25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	44 2 12
	ஷெ	15-25 வருஷ தென்னந் தோட்டம்	ஷெ	0 2 9
மொத்தம்				45 0 29

LRO/APL 5800/J/LLD/223/53
LB 2181

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்டு வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம (ஏப்பிரில்) சித்திரைமீ 6 ந் உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பபட இலக்கம் A 1 427 சீராமம்—மிலல்வெவ

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	ஏ று ப
1	பனசலகாவலத்த	30 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம், 20 வருஷஞ்சென்ற ஒரு பலா மரம் அடங்கியது	என எ பியடாச என எ ஞானவதி, என எ கருணவதி, என எ குமாரசேன, தளபாலில், மாதத்தற காலஞ்சென்ற கே ஜீ டாலினு, சிலவாஸின் உரிமையாளர்	0 0 17 3
2	ஷெ	30 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம் 14 தென்ன மரங்களும் 20-30 வருஷஞ்சென்ற 5 பலா மரங்களும், 7 தென்னக கன்றுகளும், 2 பாகு மரங்களும், 1 தேக்கை மரமும், 2-7 வருஷஞ்சென்ற 1 தொம்ப மரமும் அடங்கியது	ஷெ	0 0 18 2
3	ஷெ	ஹக்குறைய 30 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம், 20-30 வருஷஞ்சென்ற 3 பலா மரங்கள அடங்கியது	ஷெ	0 2 39 2
மொத்தம்				0 3 34 7

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக நுவரேலியா கச்சேரியில் 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 10 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஜூன்) ஆனி மாதம் 3 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

புலனெக்கப்பாடு பியனகே விக்கடா அலச்சாந்தா ஜல்டின் பூரணவச சேனரதன், டிஸ்திரிக் உதவி ஈஜே ஐ சேனரதன், டிஸ்திரிக் உதவி அதிபர்
1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

நுவரேலியா கச்சேரி,

பி பீ லீ ஈ ஜே பீ சேனரதன்,

1953 ம (ஜூன்) (எப்பிரல்) சித்திரைமீ 29 ந உ.

டிஸ்திரிக் உதவி அதிபர்

அட்டவணை

தூண்டு காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட்ட இல A 1,816 கிராமம்—லேமசூரியகம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 மீசால்தென்ன	வரம்பு, அடியாத்தையும்	பீ ரு ச டி கிரிஹேனையும்	ஸ்ரீமதி பீ எச தனவத்தி அங்குரங்கெட்டிய	0 0 5
2 ஷே	நெல்வயல		ஷே	0 0 9
3 ஷே	ஷே		ஷே	0 1 14
4 ஷே	ஷே		ஷே	0 0 7
5 ஷே	ஷே		ஷே	0 3 34
6 ஷே	ஷே		ஷே	0 2 25
7 ஷே	ஷே		ஷே	0 0 7
மொத்தம்				2 0 21

*தேவையில்லாததைக் கீறிவிடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக நுவரேலியா கச்சேரியில் 1953 ம (ஜூன்) ஆனி மாதம் 10 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

நுவரேலியா டிஸ்திரிக் உதவி ஈஜே ஐ அலெக்சாந்தர் ஜல்டின் சேனரதன், டிஸ்திரிக் உதவி ஈஜே ஐ சேனரதன், டிஸ்திரிக் உதவி அதிபர்
1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

நுவரேலியா கச்சேரி,

பி பீ லீ ஈ ஜே பீ சேனரதன்,

1953 ம (ஜூன்) (எப்பிரல்) சித்திரைமீ 29 ந உ.

டிஸ்திரிக் உதவி அதிபர்

அட்டவணை

தூண்டு காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட்ட இல 1,614 கிராமம்—பனங்காமமன	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 மகுளூரல்	நெல் வயலும்	20 வருஷஞ்சென்ற தேயிலையும்	சூப்பையா கங்காணி பொட்டு, பனங்காமன், நம்பொட்	0 2 35

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

LB 8551

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம (ஜூன்) ஆனி மாதம் 30 ந திகதி காணி 10 மணிக்கு பதகம் 10 ஆர் ஓ கந்தேரலில் எனமுன்வந்து தெரியப்படும்

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

ஓலவீரன் றெயின் றயிட ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இக்கால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காலிக் கச்சேரி

றெயின் றயிட,

1953 ம (ஜூன்) (மே) வைகாசிமீ 4 ந உ.

டிஸ்திரிக் உதவி அதிபர்

அட்டவணை

தூண்டு காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட்ட இலக்கம் A 1 395 கிராமம்—அம்பகேம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 ஊரமலவேண்டெனிய கண்டடபிடாய் றப்பர் மானெல்ல ஊரமலவேண்டெனிய			கே, எல் பஸ்டியன் அப்புஹாரி, புரோடவே பேகரி, டெஹ்வல் கே எல் ஜி ஓதிரில், அம்பகேம், பதகேகம்	2 0 32 8

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல் LRO/APL 4474/LB/2182

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக மாதத்தைக் கச்சேரியில் 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 26 ந திகதி காலை 10 00 மணிக்கு எனமுன்பாக வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனரர், எடமண்ட மஹிந்தா விஜேநாயக ஆகிய நான மோறசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரைமீ 29 ந் உ

இ எம் விஜேநாயக,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அக்பா

அட்டவணை

குண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 1,411 விபரம்	கிராமம்—சுந்தேவிய உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ று ப	
1	மெதகன்கெட்டியேவத்த	25-40 வருடம் சென்ற தென்கைத் தோட்டம், ஒரு ஸெர்வில வல்கமகே ப்பரணை, கோட்டகொட தற்காலிக கட்டிடம், இன்னும் ஒரு கிணறுமுள்ளது		2 0 23	
2	ஷெ	25-40 வருடம் சென்ற தென்கைத் தோட்டம்	ஷெ	0 3 35	
				மொத்தம்	3 0 18

LRO/APL 2492/LB/2176

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 26 ந் திகதி காலை 11 00 மணிக்கு மாத்தறைக் கச்சேரியில் என்முன்பாக மாத்தறைக் கச்சேரியில் என்முன்பவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனரர் எடமண்ட மஹிந்தா விஜேநாயக ஆகிய நான மோறசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 1 ந் உ

இ எம் விஜேநாயக,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அக்பா

அட்டவணை

குண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 1,382 விபரம்	கிராமம்—வலகம் உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ று ப	
1	கஹம்பளக்குருந்துவத்த	தென்கைத் தோட்டம், 45 வருஷக்கு சென்ற இரண்டு கப்புக்கமகே சாலில டி சிலவா, வலகம் தற்காலிக கட்டிடங்கள் உள்ளன	மாத்தறை	0 2 27	
2	ஷெ	45 வருஷக்குசென்ற தென்கைத் தோட்டம்	ஷெ	0 0 6	
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 3	
				மொத்தம்	0 2 36

LRO/APL/2492 A—LB 2177

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 26 ந் திகதி காலை 11 00 மணிக்கு மாத்தறைக் கச்சேரியில் என்முன்பவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனரர் எடமண்ட மஹிந்தா விஜேநாயக ஆகிய நான மோறசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 2 ந் உ

இ எம் விஜேநாயக,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அக்பா

அட்டவணை

குண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 1,381 விபரம்	கிராமம்—வலகம் உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ று ப	
1	கஹம்பளக்குருந்துவத்த	5-50 வருட தென்னந் தோட்டம்	கப்புக்கமகே சாலில டி சிலவா, வலகம், மாத்தறை	0 1 36	
2	ஷெ	15-50 வருட தென்னந் தோட்டம்	ஷெ	0 0 6	
				மொத்தம்	0 2 2

LRO/APL 5220/J/LLD/94/53
LB 2181

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக மாத்தறாக கச்சேரியில் 1953 ம் (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதி காலை 10 00 மணிக்கு எனமுனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 2 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

டிஸ்திரிக்டு உதவி ஏஜனர, திலக இறங்க குணரதன ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தற கச்சேரி,

1953 ம் (ரூ) (மே) வைகாசிமீ 5 ந உ

ரி இ குணரதன,

டிஸ்திரிக்டு உதவி அதிபர்

அட்டவணை
ஆரம்பபட்ட இலக்கம் 559 கிராமம்—பொரம்பகண்டிகெ

துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ ரு ப
677	நூனகே டெவெல்வத்த டி	6-20 வருடம் சென்ற தென்னந தோட்டம், ஒரு பாசையின் பகுதியை அடங்கியது	ஆர் டி அந்திரிஸ் டயல் அப்பாறுமி, பொரம்பகண்டிகே இமதுவ	0 0 13
678	ஷே	4-50 வருடம் சென்ற தென்னந தோட்டம்	ஷே	0 1 17
மொத்தம்				0 1 30

LRO/APL/5791/LB 2175

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக மாத்தறாக கச்சேரியில் 1953 ம் (ரூ) (சூலை) ஆவணி மாதம் 10 ந திகதி காலை 10 00 மணிக்கு எனமுனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ரூ) (சூலை) ஆவணி மாதம் 3 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாத்தற டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனர எம்மண்ட மஹிந்தா விஜேநாயக ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தற கச்சேரி,

1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரைமீ 29 ந உ

இ எம் விஜேநாயக,

டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

அட்டவணை
ஆரம்பபட்ட இலக்கம் , A 1,380 கிராமம் வலகம்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ ரு ப
1	லுனுலில்கேதரவத்த அல்லது ஜம்புகஹவத்த	50 வயது சென்ற தோட்டம்	ஆர் வீரதுங்க, வளகம் மாத்தற	0 2 2
2	ஷே	ஷே	ஷே	0 0 4
மொத்தம்				0 2 6

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக அம்பேட்டிஸ் விதிவீட்டில் 1953 ம் (ரூ) (ஜூலை) ஆனி மாதம் 19 ந திகதி காலை 9 00 மணிக்கு எனமுன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ரூ) (ஜூலை) ஆனி மாதம் 12 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

கேகாலை டிஸ்திரிக்டு உதவி ஏஜனர எம் ஜீ வீ பீ சமறசிஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இலக்கம் LRO/APL/4387—J/LLD/ 4/53/LG 138

கேகாலை கச்சேரி,

1953 ம் (ரூ) (ஏப்பிரல்) சித்திரைமீ 27 ந உ

எம் ஜீ வீ பீ சமறசிஹ,

டிஸ்திரிக்டு உதவி அதிபர்

அட்டவணை
பிரதமப்படம் A 741 கிராமம்—மாயனொலுவ
உரிமைக்காரரின் பெயர்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பூனுகேரும்பற	நெல்லயல்	எச எம் டி ஜயதிலக பண்டார, "ஜயசிறி", கல்பிறறம்	0 1 31
2	ஷே	ஷே	ஷே	0 1 4
3	ஷே	ஷே	ஷே	0 0 8
மொத்தம்				0 3 3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1900 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணிகளில் உரிதற்குட்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக அடிப்பேயில் விடுதி வீட்டில் 1953 ம (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 19 ந் திகதி காலை 9 0 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் மேண்டுமென்றும்,

கேகாலே டிஸ்திரிக் உதவி எஜென்ற எம் ஜீ லீ பீ அமற்சிங்ஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இலக்கம் LRO/APL/4387 A/J/LLD/ 183/53/LG 147

கேகாலேக் கச்சேரி,

1953 ம (ஓ) (ஏப்பிரல்) சித்திரைமீ 27 ந் உ

எம் ஜீ லீ பீ சமற்சிங்ஹ,
டிஸ்திரிக் உதவி அதிபா

அட்டவணை

குண்டு	காணியின் பெயர்	பிரதமப்படம் A 743 விபரம்	கிராமம்—மாயனே ஒருவியும் தொறவகையும் உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	மனகடகாவவத்த அல்லது ஒவிறேறேறேனே கேபலித்தெனேனேவத்த	40 வருஷ தெனநதேடடம்	குக்குளபெனே தொறவக வாகியான தொமபட்ட தெனிபத்திறனேறேலாகே மகிலிஸ் சிஞ்சோ வும், செலவி கஞ ஆராச்சிகே நனதாவதிவன சலத்த	0 0 23
2	ஷெ	40 வருஷ தெனநதேடடம், 4 வருஷ 1 தெனே, 30 வருஷ 2 பலா, 15 வருஷ 12 பாகுமரங்களை யுடையது	ஷெ	0 0 8
3	ஷெ	40 வருஷ தெனநதேடடம்	ஷெ	1 3 22
4	ஷெ	4 வருஷ 5 பாகு, 30 வருஷ 1 பலா, 4 வருஷ 2 தெனே மரங்களை யுடைய தெனநதேடடம்	ஷெ	0 1 12
மொத்தம்				2 1 20